



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,478 — FRIDAY, DECEMBER 12, 1952

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	2081	Western Province	—
Final Orders	2081	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
		North-Central Province	—
		Province of Uva	—
		Province of Sabaragamuwa	—
Land Sales by the Government Agents :—		Land Acquisition Notices	2082
Western Province	—	Notices under the Land Development Ordinance	2093
Central Province	—	Land Redemption Notices	2093
Southern Province	—	Land Resumption Notices	—
Northern Province	—	Miscellaneous Land Notices	2098
Eastern Province	—	Lands under Peasant Proprietor Scheme	—
North-Western Province	—		
North-Central Province	—		
Province of Uva	—		
Province of Sabaragamuwa	—		

PART V published with this Issue contains List of Applications for Public Carriers' Permits for use of Lorries, &c.

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE, CHAPTER 319

Settlement Notice No. 2,844 (Batticaloa)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, Chapter 319, that if no claims to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned within a period of three months from December 12, 1952, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Kachcheri, Batticaloa, this 7th day of November, 1952.

T. RAJATHURAI,
Assistant Government Agent,
Batticaloa District.

Note :

- (a) All claims should be sent under Registered Cover clearly marked "Land Settlement Claims" on the envelope;
- (b) Any other information in respect of such lands can be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa, and plans of them from the Surveyor-General, Colombo;

- (c) Claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the lands or land;
- (d) No lot situated within the boundaries mentioned below which has not been included in the list of noticed lot, will be dealt with under this notice, and no claim need be made in respect of any such lot.

Schedule

The following lot situated in the village of Thumpalancholei, in the Bintenna Pattu of the District of Batticaloa, Eastern Province; and bounded as follows:—

North by Layinadichenai, Crown;
East by Layinadichenai (Lot 3,135 in PP 4,777) Crown; Layinadichenai, Crown; Layinadichenai (Title Plan No. 219,338), and Layinadichenai, Crown;
South by Layinadichenai, Crown; and
West by Layinadichenai, Crown.

P. Plan No. A 1,003

Lot	Name of Land	Extent
		A. R. P.
1	Layinadichenai	7 2 17

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Order No. 142 (Kandy)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance, was duly published in the Gazette No. 8,795 of September 19, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Baddamulla in the Kandapahala Korale of the Uda Dumbara Division of the Kandy District in the Central Province; and described as lots 1, 3, 4, 5, 6, 8, 9, 10 and 11 in village plan No. 315 (vide Settlement Notice No. 2,401):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this twenty-second day of August, 1950.

H. W. RANATUNGE,
Assistant Settlement Officer.

Lot No.	Sub-divisional Lot No.	Extent.	No. of Title Plan.	Sub-section under which settled.	On whom settled.	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.).	Land Register Office at which registered.	Volume No.	Folio No.
1	—	0 0 4..	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 7..	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 1 38..	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 6..	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 6..	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 0 7..	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	1 0 24..	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 2 53..	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	1 1 5..	—	5 (1)	The Crown	—	—	—	—

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

L. D. 4634.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) An allotment of land called Imbulgahapitiya, in extent about $\frac{3}{4}$ acre, situated at Retiyagama Village, Uda Dumbara Division, Kandy District; and bounded as follows:—

North and East by Estate;
South by Rambage Idama and Palaniandige Watta;
West by V. C. Road;

(2) An allotment of land called Rambage Idama, in extent about $\frac{1}{4}$ acre, situated at Retiyagama Village, Uda Dumbara Division, Kandy District; and bounded as follows:—

North by Imbulgahapitiya;
East by Palaniandige Watta;
South by Palaniandige Watta and V. C. Road;
West by V. C. Road.

(3) An allotment of land called Palaniandige Watta, in extent about 1 acre, situated at Retiyagama Village, Uda Dumbara Division, Kandy District; and bounded as follows:—

North by Imbulgahapitiya;
East and South by Estate;
West by Rambage Idama and V. C. Road.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/E/2459,
Colombo, November 24, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

LP. 6445.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those six allotments, totalling in extent about 0 A. 3 R. 27 P., out of the lands called Mudryansegelagewatta, Magalle Undegewatta, Wellabodawatta, Rajgama Eththengewatta, Thambiligahawatta and Golugewatta, excluding the house claimed by H. G. de Silva and two footpaths, one 6 feet wide along the Southern boundary and the other 3 feet wide along the Eastern boundary extending from the South-east corner up to the house of H. G. de Silva, situated at Usmudulawa, Wollaboda Pattu, Galle District; and bounded as follows:—

North by Pansala Para and Road;
East by Ambalamawatta and Kottambagahawatta;
South by Ambalamawatta; and
West by Galle-Colombo P. W. D. Road.

Ref. No. J/E/1531,
Colombo, November 11, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 10 acres, out of the land called Kasagahawatta, situated at Gampaha Medagama in Aluthkuru Korale South, Colombo District; and bounded as follows:—

North by Gampaha-Yakkala Road;
East by road joining Colombo and Yakkala Road;
South by cemetery; and
West by land under deed T. P. 73,611.

Ref. No. Q 4226/J/E/2025,
Colombo, November 21, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

LP. 6241.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those allotments of land called Milleleowita, Millelekumbura, Millelewatta, Idangodawatta, totalling in extent 5 A. 1 R. 18 5 P., situated at Udugama in Gangaboda Pattu, Galle District, surveyed and described as lots 356, 357 and 359 in Supplement No. 6 to Final Village plan No. 528.

Ref. No. J/E/1301,
Colombo, November 19, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

No. L.H. 972

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent approximately 0 A. 0 R. 5½ P., situated at Mimana Village, Raigam Korale, Kalutara District; and bounded as follows:—

North by fields of Mendis Singho,
East by fields of D. D. Ernis,
South by fields of Mrs. J. D. Haramanis, and
West by Crown land.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref. No. L.H./972/J/AL/2162,
Colombo, July 19, 1952.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) An allotment of land called Kospelakoratuwa *alias* Gimgalpolehena in extent ¾ acre out of lot 43 in Supplement No. 2 to Final Village plan 183, situated at Iriyatota village in Gangaboda Pattu in Matara District; and bounded as follows:—

North by T. P. 282,663,
East by Lot 43 in F.V. P. 183,
South by T. P. 263,556,
West by Lot 42 in F. V. P. 183.

(2) An allotment of land called Ginigalpolehena or Kospelakoratuwa in extent 3 roods, situated at Iriyatota village in Gangaboda Pattu in Matara District; and bounded as follows:—

North by Ginigalpolehena or Kospelakoratuwa,
East by Etakehelhena,
South by Gimgalpolehena,
West by Iriyatota-Radawela P. W. D. Road.

Ref. No. L. B. 2092 J/E/628,
Colombo, November 12, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Siddigewatta, in extent about 1 acre, situated at Weligama in Weligam Korale, Matara District; and bounded as follows:—

North by Railway line,
East by Santhammawatta,
South by Hettiweediya Road,
West by land belonging to E. W. P. Mendis Silva.

Ref. No. J/E/2423 L. B. 2127,
Colombo, November 11, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

No. L. H. 529.

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All those allotments of land called Elalangawatta, Delgahawatta, Maragahawatta, Ketkelagahawatta, bearing parts of assessment Nos. 35, 39, 16, 18, 20, 43, 47, 49, 51, 30, 32, and 63, Morawinna Road, situated at Wekada (part), and Morawinna (part), within the U. C. limits of Panadure, Kalutara District; surveyed and described as lots 1 to 13 in preliminary plan No. A/2,734.

Ref. No. L. H. J/HLG/653,
Colombo, May 25, 1951.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Four allotments of land totalling in extent about 2 acres 1 rood 24 perches, situated at Cheddikulam, Vavuniya South, Tamil Division, Vavuniya District; and bounded as follows:—

Lot 1—

North by lot 2 in D. I. E., N. D.'s sketch dated 27.8.52;
East by paddy land of B. Savirmuthu;
South by Cro. V. P. 183;
West by paddy land of B. Savirmuthu.

Lot 2—

North by sluice channel;
East by paddy land of A. Joseph;
South by lot 1 in D. I. E., N. D.'s sketch dated 27.8.52;
West by paddy land of A. Joseph.

Lot 3—

North by lot 4 in D. I. E., N. D.'s sketch dated 27·8·52;
East and west by paddy land of F. Sinnapillai;
South by sluice channel.

Lot 4—

North by Crown land and spill channel;
East and west by paddy land of S. Vanniyasingham;
South by lot 3 in D. I. E., N. D.'s sketch dated 27·8·52.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref. No. J/LLD/2632,
Colombo, November 14, 1952.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Four allotments of land totalling in extent about 1 acre 3 roods 22 perches, situated at Cheddikulam, Vavuniya South (Tamil Division), Vavuniya District; and bounded as follows:—

Lot 1—

North by Crown land;
East and West by paddy land of B. Sawirimuthu;
South by lot 2 in D. I. E., N. D.'s sketch dated 27·8·52.

Lot 2—

North by lot 1 in D. I. E., N. D.'s sketch dated 27·8·52;
East and West by paddy land of S. Tharmalingam;
South by lot 3 in D. I. E., N. D.'s sketch dated 27·8·52.

Lot 3—

North by lot 2 in D. I. E., N. D.'s sketch dated 27·8·52;
East and West by paddy land of B. Savirimuthu;
South by lot 4 in D. I. E., N. D.'s sketch dated 27·8·52.

Lot 4—

North by lot 3 in D. I. E., N. D.'s sketch and spill channel;
East and West by paddy land of S. Yovanpillai;
South by spill channel and Crown land.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref. No. J/LLD/2631,
Colombo, November 14, 1952.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Hegantenne in extent about 3 roods, situated in Hegama village in Walapone D. R. O's division in Nuwara Eliya District, and bounded as follows:—

North by E. E. Hinni Appuhamy's land;
East by footpath to existing school;
South by School garden and fence; and
West by Vannukurala's paddy land.

Ref. No. J/E/1893,
Colombo, March 3, 1952.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

L. D. 4633.

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Kolongaswatta *alias* Kolongahamullawatta *alias* Bangepitiya in extent about 2 acres, situated at Henagehuwala village, Pata Dumbara Division, Kandy District; and bounded as follows:—

North by part of Kolongaswatta *alias* Bangepitiya;
East by minor road from Teldeniya to Maberiyatenna;
South by Bange premises and part of Bangepitiya;
West by Galhriya.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref. No. J/E 2458,
Colombo, November 24, 1952.

No. LA/7681.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 2 acres out of the land called Kalugāhamulahena *alias* Diggala Hena, situated in Kanaga village, Potuwila Palata, Hiriyala Hatpattuwa, Kurunegala District; and bounded as follows:—

North by Channel bund,
East by Channel bund,
South by remaining portion of same land,
West by Channel bund.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary,

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref. No. J/E/2666.
Colombo, November 26, 1952.

LW/3702.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land bearing assessment No. 92 in Sheet No. M 12/59-2 East of the Bandarawela Town Plan, in extent about $\frac{1}{2}$ acre, situated within the Urban Council Limits of Bandarawela, Udukinda D. R. O's Division, Badulla District; and bounded as follows:—

North by land owned by the Bandarawela Hotel,
East by land owned by Mr. G. B. Simon Silva,
South by Colombo-Badulla main road,
West by land owned by Mr. Osman Jan Mohamed Bhai.

Ref. No. J/TCU/2096,
Colombo, November 24, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land bearing Assessment Nos. 69 and 69/2 (part), in extent about 4 acres, situated at Alwis Place, Kotahena, Colombo D. R. O's Division, Colombo District; and bounded as follows:—

North by Assessment Nos. 251, 16th lane and 69/4, Alwis Place,
East by Assessment Nos. 189/110, Pansala Road and 71, Alwis Place,
South by Assessment Nos. 63, 63/1,
West by Assessment Nos. 28, 49, 17th Lane; 172, 16th Lane.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Ref. No. Q 4146/J/E/1873,
Colombo, November 24, 1952.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 6 acres out of the land called Ayagama Estate being parts of lots 726 and 760 in F. V. P. 42, situated at Ayagama (Eraporuwa) in Kukul Korale in Ratnapura District; and bounded as follows:—

North by Ayagama-Udugala P. W. D. road,
East by Ayagama Estate forming part of lot 728,
South by lots 762 and 763 and Beraliyana Ela,
West by Gangabodawatta.

Ref. No. J/E/2627/LL/A 5502,
Colombo, December 8, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 4 acres out of the land called Kannathurai Estate *alias* Proctor Estate, situated in Vantharumolai Village, Eravur and Koralai Pattus, Batticaloa District; and bounded as follows:—

North and East by portions of the same land,
South by V. C. land,
West by Batticaloa-Trincomalee main P. W. D. road.

Ministry's Reference No. J/E/2628,
Batticaloa Kachcheri's Reference No. LD 3374,
Colombo, November 26, 1952.

PUNCHI BANDA BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion in extent about 3 acres out of the land called Orange Field Estate being part of lot 18 in T. S. P. 57, situated at Rakwana in Atakalan Korale in Ratnapura District; and bounded as follows:—

North and East by Tea Estate,
South by School Playground,
West by Main Road.

Ref. No. J/E/2552/LL/A 5494,
Colombo, December 8, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Ahiyamalahena, in extent about 1½ acres, situated at Diurumpriya in Kuruwiti Korale in Ratnapura District, being part of lot 46 in F. V. P. 709; and bounded as follows:—

North by Nariyamullewatta,
East by Ditch,
South and West by portions of the same land.

Ref. No. J/E/2604/LL/A 5499,
Colombo, December 8, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 4048/J/AL/1522.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Lot	Name of Land	Description	Names of the Claimants	Extent	
				A.	R. P.
Preliminary plan No. A 3,259. Village—Asgiriwalpola					
1	Thoduwekumbura	Paddy field contains part of channel	M. A. Jamis Perera and L. M. Susanthimona, both of Asgiriwalpola	0	0 18·9
2	Do.	do.	N. P. S. Seneviratne of Welhena, Minuwangoda	0	0 13·5
3	Do.	do.	C. E. P. Dissanayake of Asgiriwalpola	0	0 15·8
4	Do.	do.	E. P. S. Seneviratne and W. P. S. Seneviratne, both of Asgiriwalpola	0	0 4·1
5	Do.	do.	E. P. S. Seneviratne of Asgiriwalpola	0	0 10·9
6	Andimullekumbura	Paddy field and channel	W. P. S. Seneviratne, Asgiriwalpola	0	0 3·1
7	Thoduwekumbura	do.	K. D. John Fernando and K. D. Sarnelis Fernando, both of Asgiriya	0	0 24·7
8	Amunutota alias De-moderakumbura	Paddy field	K. D. Siyadoris Fernando and K. D. Agonis Fernando, Asgiriya	0	0 3·5
9	Do.	do.	K. D. Hendrick Fernando and K. D. Adonis Fernando, Asgiriya	0	0 0·4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Gampaha Resthouse on February 16, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 2, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 8, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 4107/J/HLG/1743.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary plan No. A 3,286. Village—Wathupitiwela					
1	Ispirtalelangawatta	Coconut garden	Sir James P. Obeysekera, Batadola Walauwa, Veyangoda	0	3 13 4
2	Do.	Ditto and 2 buildings	do.	1	1 13·6
4	Do.	Coconut garden	do.	0	0 3·2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 17, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 2, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 8, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 4081/J/E/1642.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,299. Village—Henagama

Lot	Name of the Land	Description	Name of the Claimant	Extent A. R. P.
1	Lanumidellagahawatta	Coconut garden	Don Yothan Rajapakse of Henagama	0 1 7.3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 17, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 8, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q 3990/J/AL/1264.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose :—

Description of the lands to be acquired :

Preliminary plan No. 3,310. Villages—Wegowwa and Horanpella

Lot	Name of the Land	Description	Names of the Claimants	Extent A. R. P.
1	Dombagahakumbura	Paddy field and bund	Marasinghe Podige Isochchi, Wegowwa	0 0 4.7
2	Do	do.	Rankot Podige Bempia of Wegowwa, Minuwangoda	0 0 2
3	Dawatagahakumbura	do.	Nuwara Passa Pedige Emanis, Wegowwa	0 0 1
4	Do.	do.	Horatal Pedige Sella, Wegowwa	0 0 4.8
5	Do.	do.	Welasin Pedige Mayya of Wegowwa	0 0 2.2
6	Delgahakumbura	do.	Nanetri Pedige Srusena, Wegowwa	0 0 7.9
7	Ketelekumbura	do.	Marasin Pedige Isochchi of Wegowwa	0 0 3.7
8	Do.	do.	Rankot Pedige Fahnduwa of Horanpella, Minuwangoda	0 0 5.6

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the D. R. O's Office, Minuwangoda, on February 18, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 4, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 8, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 4095/J/E/1692.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

Preliminary plan No. A 3,285. Village—Ihala Imbulgoda

Lot	Name of Land	Description	Names of Claimants	Extent A. R. P.
1	Dungalpitalanda	Coconut garden and a well	D. C. Senaratna and D. T. Livinisappu, both of Ihala Imbulgoda, Imbulgoda	0 3 36.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri on February 10, 1953, at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, November 24, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 3864/J/HLG/919.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :—

Preliminary plan No. A 3,246. Village—Burullapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Makullagahalanda	Coconut garden	Batuwela Kankanamalage Edwin Perera of Burullapitiya, Minuwangoda	0 1 18.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 17, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before February 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 8, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. Q. 3589/J/E/322.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 3318. Village—Makola South

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent A. R. P.
1	Millagahawatta and Tuttirihena	Garden	Tudugala Tennakone Mudalige Dona Chalana Tennakone, Tudugala Tennakone, Mudalige Don Audiel Tennakone and Tudugala Tennakone Mudalige Don Carolis Tennakone all of Makola, Kadawata	1 0 12.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on February 17, 1953, at 11.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 2, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 8, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No 9 of 1950

Notice under Section 7

Reference No. R/A—1

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

All those lands described below situated within the Municipal Limits of Colombo—

Street	Assessment No.	Said to be claimed by
Hill Street	91A/23 (part) 71/46 G 71 (part)	Messrs. H. D. Fernando and Eric. C. de Soysa Mrs. S. J. Caldera, St. Brycedale, Ward Place, Colombo do.
Kochchikade Road	52/161, 160, 158, 157, 156, 142, 140, 139, 138, 137, 136, 135, 126, 125, 124, 123, 122, 121, 120, 119, 118, 117, 89, 88, 87, 86, 85, 84	Dr. R. Caldera, "St. Brycedale", Ward Place, Colombo
Gintupitiya Street	61/17, 16, 15, 14, 12A, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, G 61 (part) 61 (part) 38 35 (part), 53	R. Doresamy, 45, Rosmead Place, Colombo do. The Incumbent, St. Thomas' Church 25, Deanstone Place, Colpetty
Jampettah Street	66/9; 64 and 68 79/1 89/57	J. A. D. Victoria, Victoria Hotel, Colombo Messrs. de Silva and Mendis Nadarajah Chettiar, son of Muttiah Chettiar

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Colombo, as follows:—

Those interested in the lands at Hill Street and Kochchikade Road at 9.30 a.m., on March 2, 1953.

Those interested in the lands at Gintupitiya Street and Jampettah Street at 9.30 a.m., on March 5, 1953.

Such persons are also hereby requested to notify me in writing (in duplicate) on or before January 10, 1953, the nature of their interests in the lands, the particulars of their claim for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Colombo, December 8, 1952.

A. ST. V. WIJEMANNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L.H. 638.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Maragahawatta alias Leulugahawatta	Garden contains 1 goraka tree, 2 jak and 3 coconut trees 40 years, 7 rubber and 4 coconut trees 25 years, 2 coconut, 1 nadun and 17 rubber trees 10 years	Maddage Wasanahami, ditto Babinona, ditto Marinona, ditto Martinsingho, ditto Abraham Singho, ditto John Singho, B. Pedrick Appu, B. Helanahami, B. Johanahami, B. Ciciliyahami, H. D. Remanis Appu, H. D. Deonis Appu, H. D. Odiris Appu, B. Emis Singho, S. Charlis Singho, H. Hendrick Singho, all of Paraduwa	0 0 28.1
2	Do.	Garden contains 1 rubber, 1 coconut and 4 nadun trees 25 years, 1 kenda, 1 nadun and 11 rubber trees 10 years, and 2 lunumidella trees 5 years	do.	0 0 8.3
3	Kurundukotuwa alias Kaluangawatta	Garden contains 1 jak and 3 coconut trees 30 years, 6 rubber trees 25 years, 1 hik, 1 godapora, 4 arscanut and 4 coconut trees 15 years, 2 coconut and 60 rubber trees 10 years	Dunstan de Silva of Bambalapitiya, Osman de Silva of I. G. P's Office, Colombo, A. D. Chalo Singho, A. D. Josalinona and K. D. Misra Nona all of Paraduwa	0 0 32.3
Total				0 1 28.7

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on January 14, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 7, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, December 6, 1952.

I. L. FERDINANDS,
Additional Assistant Government Agent.

L. C. 2622.

HAVING been duly directed by His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876", section 6 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for extension of Dharmasalawa Cemetery Road and constructing new circular road to wit:—

P. plan A 366. Desastra Kalutara within U. C. Limits of Kalutara

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
3	Palippuwawatta, part of assessment No. 53/6, Temple Road	Garden contains 6 coconut trees 50 years, 1 coconut tree, 1 mango tree 20 years, 1 jak tree 30 years, 2 lime trees 5 years, and 5 plantain bushes	Wilson Silva, Proctor and Notary Public, of Desastra Kalutara	0	0	18.0
4	Palippuwawatta, part of assessment No. 53/6, Temple Road	Garden contains 3 coconut trees 50 years, 2 coconut trees 30 years, 4 arecanut trees 25 years, 1 mango tree 20 years, 11 plantain bushes, 1 kapok tree 25 years, and 1 kenda tree 20 years	Wilson Silva, Proctor and Notary Public, of Desastra Kalutara	0	0	12.1
5	Kandewatta, part of assessment No. 15/5, Dharmasalawa Cemetery Road	Garden contains 15 coconut trees 55 years, 7 coconut and 11 arecanut trees 20 years, 5 coconut trees 15 years, 1 kapok tree 10 years, 4 arecanut trees, and 1 guava tree 5 years	S. C. Fernando of Kalutara North	0	0	33.4
6	Kandewatta, part of assessment No. 15/8, Dharmasalawa Cemetery Road	Part of garden, contains no cultivation	Sikku Arachchige Nandiris Silva of Kalutara North	0	0	1.3
7	Kandewatta, part of assessment No. 22/2, Dharmasalawa Cemetery Road	Garden contains 1 coconut tree and 1 rubber tree 20 years old	Samarappulige Kornelis Fernando and Uspatabendige Mainona of Desastra Kalutara	0	0	6.0
8	Dikwatta, part of assessment No. 15/4, Dharmasalawa Cemetery Road	Garden contains 1 coconut tree 45 years, 3 arecanut trees 30 years, 1 kaju tree and 1 kenda tree 15 years	B. Edwin Silva of Dehiwala	0	0	7.4
9	Do.	Garden contains 1 ruk tree and 1 arecanut tree 10 years	B. Edwin Silva of Dehiwala, and disputed by Gurulubedde Silaratna Thero, High Priest of Kande Vihare, Desastra Kalutara	0	0	5.6
10	Matiwalawatta, part of assessment No. 15/1, Dharmasalawa Cemetery Road	Garden contains 3 mangosteen trees, 2 arecanut trees 25 years, 13 arecanut trees 10 years, and 11 arecanut trees 5 years	A. A. de Silva, Vaidyaratna of Kuda Waskaduwa, disputed by Gurulubedde Silaratna Thero of Kande Vihare, Desastra Kalutara	0	0	12.1

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kalutara Kachcheri, on January 27, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, December 6, 1952.

A. E. GOGGERLY MORAGODA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. H. 797

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands to be acquired:

Supplement No. 5 to Final village plan No. 111. Village—Hewessa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2443	Kethnewatta	Part of garden (No cultivation)	Miyanakolatenne Hewahakuruge Andiris, Miyanakolatenne Hewahakuruge Viyoris, Miyanakolatenne Hewahakuruge Semaris, Mananahakuruge Simeris and Mananahakuruge Udaris, all of Ranapuragoda, Pahal Hewessa, Pitigala	0	0	29.4
2444	Do.	Garden contains 2 coconut trees and 2 jak trees 50 years, 7 arecanut and 1 kitul tree 20 years, and a tiled masonry building and part of a temporary latrine	do.	0	3	8.2
2448	Foot path	Foot Path	do.	0	0	3.9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Palawatta Colony Meeting Hall on January 13, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 7, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, December 6, 1952.

IVOR LORENZ FERDINANDS,
Additional Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. L. H. 617.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 2,956. Village—Ilimbe

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Ilimbe Estate	Coconut estate 40 years	(1) Mr. K. C. de Silva, Ilimbe Estate, Horana, (2) K. J. de Silva, and (3) K. L. de Silva, both of "Karunagiri", Uduwara Anguruwatota Sub. P. O.	2	0	0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on January 15, 1953, at 3.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 7, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kalutara, December 6, 1952.

IVOR LORENZ FERDINANDS,
Additional Assistant Government Agent.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)" section 5 to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for extensions to P. W. D. Metal Quarry, 8th mile, Nagoda-Kalawellawa-Bellapitiya Road to wit:—

Preliminary plan No. A. 2,854. Village—Karampetara

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
1	Kahamullawatta	Garden 1-35 years, containing 8 coconut trees 35 years, 5 coconut trees 3 years, 3 breadfruit trees 1-8 years, 11 orange trees 1-2 years, 6 arecanut trees 15 years, 1 kottan tree 15 years, 4 plantain bushes one year, a temporary house with mud walls and cadjan roof and a part of a foundation of a house and claimed by P. V. Luvis Singho of Yatadolawatta, Matugama	0	0	9.9
2	Do.	Garden 15-40 years, containing 1 jak tree 40 years, 2 coconut trees 30-40 years, 2 mango trees 35 years, and 3 arecanut trees 15 years, and claimed by P. V. Liveris Singho of Yatadolawatta, Matugama	0	0	2.9
3	Do.	Garden 1-40 years, containing 8 coconut trees 35-40 years, 12 coconut trees 2-8 years, 2 jak trees 1-5 years, 34 arecanut trees 3-15 years, 6 breadfruit trees 1-6 years, 3 kitul trees 16 years, 2 nadun trees 5 years, 4 lime trees 3-8 years, 2 karapincha trees 3-7 years, 3 orange trees 7 years, 2 jambu trees 6 years, 1 bilin tree 6 years, 1 mangustin tree 2 years, 1 mee tree, 1 kaju tree, 1 bel, 1 murunga 4-10 years, 24 plantain bushes 1 year, one temporary house with mud walls and cadjan roof, another temporary house with mud (clay and stone) walls and tiled roof and part of a foundation of house and claimed by P. V. Charles Appu and P. V. Lucihamy both of Yatadolawatta, Matugama	0	0	35.9
4	Do.	Garden 5-35 years, containing 29 coconut trees 15-30 years, 2 jak trees 35 years, 5 arecanut trees 10 years, 1 jak tree 5 years and 1 breadfruit tree 8 years and claimed by D. Romanis Samaranyake of Bopitiya, Katugahahepa	0	1	38.7

I hereby give notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Matugama Rest House, on January 16, 1953 at 10 a.m. and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, December 6, 1952.

A. E. GOGERLY MORAGODA,
Assistant Government Agent

L. H. 713.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)," section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, KL/Katukurunda Training College, to wit:—

Preliminary plan No. A. 2,832. Village—Nagoda, Kalutara Totamune

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Pitagoneliya	Garden contains coconut, mango, rubber and kaju trees 30 years (interplanted)	(1) Pettakutti Agostinu Silva of Dodangoda, (2) Pettakutti Sirineris Silva of Bombuwala, (3) Pettakutti Rosalin Silva of Nagoda, (4) Pettakutti Wimalawathie Silva of Kosgoda, (5) Kaluperuma Arthur Silva, (6) Kaluperuma Aldin Silva, (7) Kaluperuma Ensili Silva, (8) Kaluperuma Darlin Silva, (9) Kaluperuma Jasalin Silva and Geekiyana Paulu Silva, all of Kalamulla	4	2	30.5
3	Military Road	Part of Military Road	Mrs. M. D. Perera of Kalamulla	0	0	10.2
4	Kottambahakele watta	Garden contains 3 coconut, 1 jak and 1 ketakela	do.	0	0	24.7
5	Do.	Rubber contains 22 rubber trees 25 years	Semalia Arachchige Charlis Appuhamy of Katukurunda	0	1	36.3
6	Military Road	Part of Military Road	do.	0	0	34.1
7	Madugahawatta	Rubber and cinnamon 30 years (interplanted), contains a temporary building	Warnakulasuriya Patabendi Muhandirange Ewusavius Fernando of Beruwala	6	2	25.8
8	Kottambahakele watta	Rubber 30 years	G. Simon Silva, Village Headman of Etagama	1	0	7.8
Total				13	2	0.7

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Kachcheri, Kalutara, on January 20, 1953, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, December 5, 1952.

A. E. GOGERLY MORAGODA,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD 4561.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion in extent approximately 36 acres out of the land called Denmark Division of Mahavilla Group, situated in Ulapane, Udapalata, Kandy District; and bounded as follows:—

North by lands belonging to villagers of Madoldeniya, Ulapane;
East by Mahaveliganga;
South by the northern edge of the paddy field adjoining the balance of Denmark Estate; and
West by balance of Denmark Estate.

Name of Claimant—

The English and Scottish Joint Co-operative Wholesale Society Ltd., P. O. Box No. 342, Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri on January 13, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 6, 1953, the nature of their interests in the land, particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, December 9, 1952.

E. E. GRENIER,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LD 1017.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land or servitude to be acquired :

Name of land : St. Margarets Estate.

Extent : A 0, R 0, P 23.69.

Situation : In St. Margarets *alias* Pagalawatta village, Udapalata Korale in Walapone Division of Nuwara Eliya District in the Central Province.Description : Garden contains 2 permanent buildings and 5 orange trees 10 years old—
Lot 1 in P. P. A. 1,877.

Claimants : Carolina Tea Company of Ceylon, Ltd.

Agents :—Messrs. Leechman & Co.,
P. O. Box 83,
Colombo.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Nuwara Eliya Kachcheri, on January 26, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 19, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, December 5, 1952.

B. P. V. A. J. P. SENARATNE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7.

Reference No. LA/7230/J/HLG/334.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An extent of 23.9 perches out of the lands called Marakkayataaligahaputtiya and Telambaghamulawatte, situated in Godawela village, Pahalapotuweva Palata, Meddaketiya Korale, Katugampola Hatpattu, Kurunegala District, and more particularly described as lots 1 and 2 in P. Plan A 1195 of November 3, 1952.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kurunegala Kachcheri, on February 2, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before January 25, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, December 3, 1952.

N. N. D. JILLA,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA/6571/J/HLG/681.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

The land surveyed and described as lots 136, 137, 139 to 150, 152, 155, 157, 162, 171, 173 to 181, 185, 186, 188 to 192, 194 to 203, 205, 211 to 233, 235, 236 and 238 to 244 in Supplement No. 1 to Final Village plan No. 487, situated in the village of Talwatta, Talwatta Palata, Dambadeni Hatpattu, Kurunegala District and in extent 8 acres 2 roods 2.3 perches.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kurunegala, on January 26, 1953, at 9 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 19, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, November 29, 1952.

N. N. D. JILLA,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA/7481/J/E/1841.

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—

Description of the land to be acquired :

An allotment of land called Wirandaghamulawatte, in extent 2 acres 3 roods 26 perches, situated in Tammanegama Village, Galtenwewa Palata, Hiriyala Hatpattu in Kurunegala District and more particularly described as lots 82 and 83 in Supplement No. 1 to F. V. P. 2881.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on February 2, 1953, with title deeds &c., at 10 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, December 3, 1952.

N. N. D. JILLA,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA/7576/J/E/2088

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion in extent 5 acres 0 roods 3 perches out of the land called Iswetiya-watta *alias* Gwalannekotuwa situated in Narammala Village, Narammala Palata, Dambadeni Hatpattu, Kurunegala District, and more particularly described as lot 18 in supplement No. 6 to Final village plan 221.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on February 16, 1953, at 10 a.m. with deeds, &c. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before February 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, December 5, 1952.

N. N. D. JILLA,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LA/7663/J/E/2574.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

A portion in extent about 3 roods 19.1 perches, out of the land called Dampittiyahena *alias* Galaudapillawa and Kosgahamulahena, situated in Andarapola village, Udukaha Korale East, Dambadeni Hatpattu in Kurunegala District, surveyed and described as lots 96 and 97 in supplement No. 1 to Final village plan 436.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri on March 16, 1953, at 10 a.m., with title deeds, &c., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 9, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, December 8, 1952.

N. N. D. JILLA,
for Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LRO/APL/303/J/LLD/2756/LG/33

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for the purpose of the Land Redemption Ordinance No. 61 of 1942:—

Description of the lands to be acquired:

		Preliminary Plan No. A. 727. Village—Batawala			
Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.	
1	Alawatukanatthehena <i>alias</i> Walkotuwehena <i>alias</i> Mahawalkotuwehena <i>alias</i> Tuttiripitiya, Mahawal- kotuwehena	Rubber about 40 years, coconut garden 40 years, contains 2 jak trees about 50 years and a tile roofed house with mud walls	A. S. M. Mohammodu Sally of Hingula <i>via</i> Mawanella	4	2 12
2	Do.	Rubber 40 years and garden contains 4 coconut trees 40 years, 22 rubber trees 40 years, 9 are- canut trees 20 years	do.	0	1 11
Total				4	3 23

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Mawanella Resthouse, on January 27, 1953 at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 20, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, December 5, 1952.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

Reference No. LRO/APL/708/J/LLD/2769/LG/32.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
779	Kalagahamulahena	Garden 30 years	H. Daniel of Siyambalangomuwa, Hewadiwela	0	1	4
780	Do.	do.	do.	0	0	8
781	Do.	do.	do.	0	0	3
782	Do.	do.	do.	0	0	2
Total				0	1	17

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Rambukkana Circuit Bungalow on January 29, 1953, at 10.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before January 22, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kogalla, December 5, 1952.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

Notices under the Land Development Ordinance

Notification of Land Kachcheri to Select Persons to Receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No. 19 of 1935, at 9.30 a.m. on January 19, 1953, at Kacheheri, Galle, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given over leaf.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent.

November 25, 1952.

J. J. RAJANAYAGAM,
Assistant Land Commissioner.

Particulars of Land to be dealt with

Plan No. and Village. F. V. P. 549—Magedara

Lot No	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1119	Mrs. Maria Gunawardene	7	1	34
930AY 10.	Mr. S. H. Jayasena	10	0	21
930AY 12.				
and 1291	Mr. H. C. Dahanayake	10	1	36
64CI				
1283	Mr. S. H. Jayasena	27	2	6

Land Redemption Notices

LD.—49/50.

No. LA/7688/LRO/APL. 5572/J/LLD/2796

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be required for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signed by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, October 30, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Sup. No. 3 to F. V. P. 310. Village—Werahera

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
81	Gomaliyaddemullakumbura and Gomaliyaddemullekumburepilawa	Paddy field and coconut garden contains 12 coconut trees, Kaju and arecanut trees 10-20 years	Mrs. P. N. Arthanayaka Hamme of Thikkagaha Agare, Werahera, Yakwila	2	0	15
82	Gomaliyaddemullakumbura	Paddy field	do.	0	0	3
Total				2	0	18

LD—B 49/50.

No. LA/7691/LRO/APL 3768/J/LLD/2803.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Signified by me.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, October 30, 1952.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Supplement No. 1 to F. V. P. 1,213. Village—Kiribamuna

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
449	Talgahamulahena alias Kotuwekumburewatta	Coconut garden 25-35 years	Yapa Patirannehelage Jayatunga of Doratiyawa, Kurunegala	3 2 0
Total				3 2 0

LD—B. 49/50.

No. L RO/APL 918/J/LLD/2779

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5(1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, October 24, 1952.

Sgd. S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary Plan No. A. 1,796. Village—Paranagama Hapukotuwegammedda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Mandandawala, Hulawalinne-kumbura, Godapallaha	Paddy Field	Paranakuruwe Ratnayake Mudiyansegedera Bandara Menika, Mohottimudiyansegedera Karunaratne, Mohotti Mudiyansegedera Amarasena, Mohotti Mudiyansegedera Amarawansa, Mohotti Mudiyansegedera Padmawathie, Mohotti Mudiyansegedera Pabawathie, all of Paranagama, Akurane	0 0 37
Total				0 0 37

LD—B. 49/50.

No. LRO/APL 1053 J/LLD/2770.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, October 23, 1952.

Sgd. S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary Plan No. 1,703. Village—Pattumupitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Owita-kumbura	Paddy Field	Sandanam Bros., Gondennawa Estate, Nawalapitiya	1 0 11
2	Do.	do.	do.	0 0 16
3	Do.	do.	do.	0 2 37
Total				1 3 24

LD—B 49/50.

No. LRO/APL/2053/J/LLD/2766.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, October 23, 1952.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

SCHEDULE

Preliminary plan No. A1702. Village—Warakawa

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gondennawa Estate	Tea 20-40 years	Sandanam Bros., Gondennawa Estate, Nawalapitiya.	3	3	20
2	Do.	Tea 40 years contains a rock	do.	0	0	30
Total				4	0	10

LD—B 49/50

No. LRO/APL 2050/J/LLD/2751.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act :

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, October 22, 1952.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

SCHEDULE

Preliminary plan No. A 1,857. Village—Madadeniya

Lot.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Alupotha Kumbura	Paddy field	Aluthgedera Hawadiya of Madadeniya Pujapitiya, Katugastota	0	1	3
				0	1	3

No. Q. 4440/LRO/APL 5756.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determine that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, September 25, 1952.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

SCHEDULE

Preliminary plan No. A. 3,237. Village—Bollokala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Oviteyatta	Coconut garden over 30 years contains a temporary building and part of ditch	Mrs. A. A. Maggie Nona of Tumpane, Hataraliyadda, Galagedara	0	2	15.5
2	Do.	Coconut garden contains 3 coconut trees 40 years, 3 coconut trees 15 years, 1 coconut tree 5 years, 2 arecanut trees 4-8 years, 1 kapok tree 10 years, contains a footpath and part of ditch	do.	0	0	10.1
3	Do.	Coconut garden over 30 years	do.	0	0	25.0
4	Do.	Coconut garden over 30 years contains part of ditch	do.	0	0	14.4
Total				0	3	25.0

No. Q: 4400/LRO/APL/5405.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, August 29, 1952.

SCHEDULE

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary Plan No. A. 3,214. Village—Attidiya					
1	Dawatagahawatta	Garden contains coconut trees 35 years, 1 arecanut and 1 halmilla tree 10 years, 1 domba and 2 kaju trees 5 years and parts of 2 abandoned metal quarries	Mrs. G. Welmina Perera nee. Ranasinghe Hamine c/o Don James Ranasinghe of Malarmulla, Panadura	0	2 23
2	Do.	Garden contains 11 coconut trees and 1 mee tree 35 years and parts of 2 abandoned metal quarries	do.	0	0 17
3	Weralugahawattaowita alias Delgahaowita	Garden contains 1 coconut tree 35 years	do.	0	0 3
4	Do.	Garden contains 35 coconut trees 35 years, 1 kaju tree 5 years, 1 kottan tree 2 years and an abandoned metal quarry	do.	0	1 16
Total				1	0 19

Reference No. LD. 1186 (LRO/APL. 4149 & 4149A).

Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare, under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, September 20, 1952.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
Preliminary Plan No. A. 1,799. Village—Deliwala					
1	Batatotakandureasseddu-mekumbura	Paddy field and chena	G. A. John Singho of Brookside, Halgranoya	0	1 32
2	Batatotakandurekumbura	Paddy field	L. G. Suduhena of Kumbalgamuwa	0	2 7
3	Do.	Paddy field, contains a few arecanut trees	do.	0	1 34
Total				1	1 33

LD—B 49/50

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

No. LRO/APL/2284/J/LLD/2773.

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punched Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

By order of
P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.
S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Colombo, October 23, 1952.

Schedule

Preliminary Plan No. A. 1,847. Village—Warakawa (Part)

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
2	Panwattakumburewatta	Tea and paddy field about 40 years, contains a temporary house and masonry well	C. Sandanam of Gondennawa Estate, Nawalapitiya	2 2 9
3	Do.	Tea and paddy field about 40 years	do.	0 2 10
Total				3 0 19

LD—B 49/50.

No. LA/7693/LRO/APL. 5725/J/LLD/2777.

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be public purpose and will be acquired under that Act.

By order of

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Colombo, October 23, 1952.

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Schedule

Preliminary plan A 1,186. Village—Yakkawita

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Hitinawatta	Coconut garden (old) contains a temporary cadjan mud hut	A. M. Kapuruhamy of Yakkawita, Naram-mala	0 2 39
Total				0 2 39

LD—1186 (LRO/APL. 4149 & 4149A).

The Land Acquisition Act, No. 9 of 1950

Notice under Section 7

I, Buhanakabahu Piyange Victor Alexander Justin Puranavansa Senaratne, Assistant Government Agent of the Nuwara Eliya District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950 that:—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Nuwara Eliya Kachcheri, on January 23, 1953, at 10 a.m.; and
 - (b) notify to me in writing on or before January 15, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Nuwara Eliya, November 27, 1952.

V. A. J. SENARATNE,
Assistant Government Agent.

Schedule

Preliminary Plan No. A. 1,799. Village—Deliwela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Batatotakandureaswed-dumakumbura	Paddy field and chena	G. A. John Singho of Brookside, Halgranoya	0 1 32
2	Batatotakandurekumbura	Paddy field	L. G. Suduphenaya of Kumbalgamuwa	0 2 7
3	Do.	Paddy field contains a few arecanut trees	do.	0 1 34
Total				1 1 33

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Philip James Hudson, Government Agent of the Northern Province, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorised in writing, before me at the Jaffna Kachcheri on February 5, 1953 at 10 a.m.; and
 - (b) notify to me in writing on or before January 28, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Jaffna, December 5, 1952.

P. J. HUDSON,
Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,756. Village—Urumpirai

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kanapathyappulam	Garden contains rotational crops—tobacco, manioc, palmyra plants 3-5 years, coconut plants 3 months, plantain bushes and half of a concrete masonry well	M. Kanagaratnam and R. Kandiah, both of Kondavil North, Kondavil	0 2 35
2	Do.	do.	do.	0 2 38
Total				1 1 33

Miscellaneous Land Notices

No. LS. 2890.

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Rural Development Society, Kotikapola, has applied for a lease of a piece of Crown land, about $\frac{1}{2}$ acre in extent, from lot 1 in A.E. 1 of B. S. P. P. 878, situated in Kotikapola village, Kurunegala District, for the purpose of erecting a meeting hall thereon and for use as a play-ground.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease to the trustees of the Society, subject to the following conditions, amongst others:—

- (a) Term: 10 years;
- (b) Rent: Rs. 2.50 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall and prepare a play-ground on the land to the satisfaction of the Government Agent, North-Western Province;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and play-ground, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, December 12, 1952.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Tender for Boutiques Sites—Sri Padasthana Route

NOTICE is hereby given that the Government Agent, Central Province, Kandy, will receive sealed tenders for the lease of the right to put up temporary boutiques on the under-mentioned sites in Crown land, situated along the Maskeliya route to Sri Padasthana, during the Pilgrim Season 1952-53. A separate tender should be submitted for each boutique site.

2. The tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tender for Boutique Site—Sri Padasthana Route", will be received at the Kandy Kachcheri, until 10 a.m. on December 26, 1952, when they will be opened and all persons making the tenders will be required to be present or satisfy the Government Agent by some duly accredited agent or agents that the tender is bona fide.

3. The person whose tender is accepted will be required to deposit the full amount of his tender at once in cash and to take out the necessary lease permit.

4. The Government Agent, Central Province, Kandy, reserves to himself the right to, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

5. The Government Agent shall have the discretion to put up boutique sites to auction if the tenders are unsatisfactory, and at such auction reject any bids.

6. The successful tenderer will undertake to provide proper protection from flies for all food in his boutique, failure to comply with this provision will render the lease liable to cancellation.

7. The successful tenderer shall provide each boutique with at least one cement squatting plate set up as a proper latrine under the instructions of the Sanitary Authorities, and a security of Rs. 75 per boutique on this account must be deposited by each successful tenderer. This will be refunded if a latrine is constructed before March 1, 1953. Otherwise this security will be utilized to construct the latrine.

8. The sites must be vacated by June 1, 1953, the latest.

9. No tenders will be entertained from persons who have already built boutiques on sites leased out on permits for occupation of small lots or from the agents of such persons.

10. Any further information can be obtained from the Government Agent, Central Province, Kandy.

11. A tenderer may not do any illicit clearing of crown land or cut firewood. A sum of Rs. 100 should also be deposited with me as security against any illicit fellings. This sum will be refunded to the lessee at the termination of the lease.

Sites available to be leased—

- (1) One site near masonry well towards Nissankalena at Ganguletenne.
- (2) (a) One site 75 feet below Kurunegala Dansala at Tenna.
(b) One site 100 feet below Kurunegala Dansala.
- (3) One site between Tenna and Idikaturupana opposite the masonry well and the Electric Lamp post.
- (4) One site 75 feet above Kurunegala Dansala at Tenna.

The Kachcheri,
Kandy, December 6, 1952.

L. N. DE L. BANDARANAIKE,
for Government Agent.

ඉඩම් නිරවුල්කිරීමේ දැන්වීමයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

ඉඩම් නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,844 (මඩකලපුව)

මට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම්.1952ක්වූ දෙසැම්බර් මස 12වෙනි දින පටන් තුන් මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරන මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සන්තක ඉඩමකයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජ සන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4වෙනි වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

පී. රාජදුරෙර,

මඩකලපුව දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 7වෙනි දින

මඩකලපුවේ කවිචේරියදිය.

(a) "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ පැහැදිලි ලෙස සටහන් කළ 'රිජිස්ටර්' තැපෑලෙන් යැවිය යුතුයි.

(b) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු නැගෙනහිර දිශාවේ ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(c) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ.

(d) මෙම දැන්වීම යටතේ පළවෙන් බිම් කවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවි සහ දැන්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවි සහ අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උප ලේඛනය

නැගෙනහිර දිසාවේ මඩකලපුව දිස්ත්‍රික්කයේ බිත්තෑන්ත පත්තුවේ තුම්පලන්වෙල්ලේ යන ගමේ පිහිටා තිබෙන පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන බිම් කවි සහ එනම්:—

උතුරට : ලෙයිනාඩ්වේනේ ආණ්ඩුවේ ඉඩම;

නැගෙනහිරට : ජලාන් නො. පී. පී. 4,777තේ ලොව් 3,135 දරන ලෙයිනාඩ්වේන නමැති ආණ්ඩුවේ ඉඩම, ලෙයිනාඩ්වේන, ආණ්ඩුවේ ඉඩම (ටයිටල් ජලාන් නො. 2,19,338) දරන ලෙයිනාඩ්වේන නමැති ඉඩම සහ ලෙයිනාඩ්වේන, ආණ්ඩුවේ ඉඩම,

දකුණට සහ බස්නාහිරට : ලෙයිනාඩ්වේන ආණ්ඩුවේ ඉඩම.

මුල් සිතියම නො. A 1,003

බිම්කවි සහ

ඉඩම් නම

ප්‍රමාණය,

අ. රු. ප.

1 ලෙයිනාඩ්වේන

7 2 17

වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ ඊරියතොට යන ගම පිහිටි නොම්මර 183 දරන අවසාන ගම් සිතියමේ නොම්මර 2 දරන අතිරේක සිතියමේ 43වෙනි කැබැල්ලෙන් අක්කර 3 ක් පමණැති කොස්පැලකොරටුව නොහොත් ගිනිගල්පොලහේන නමැති ඉඩම් කැබැල්ල, එහි මායිම්:—

උතුරට : වරිපණම් නොම්මර 282063 දරන ඉඩම;

නැගෙනහිරට : නොම්මර 183 දරන අවසාන ගම් සිතියමේ නොම්මර 43 දරන බිම් කැබැල්ල;

දකුණට : වරිපණම් නොම්මර 263556 දරන ඉඩම;

බස්නාහිරට : නොම්මර 183 දරන අවසාන ගම් සිතියමේ නොම්මර 42 දරන බිම් කැබැල්ල.

(2) මාතර දිස්ත්‍රික්කයේ ගඟබඩ පත්තුවේ ඊරියතොට යන ගම පිහිටි ගිනිගල්පොලහේන නොහොත් කොස්පැල කොරටුව නමැති රුඩ් 3ක බිම් ප්‍රමාණයක් ඇති ඉඩම් කැබැල්ල, එහි මායිම්:—

උතුරට : ගිනිගල්පොලහේන නොහොත් කොස්පැල කොරටුව;

නැගෙනහිරට : ඇටකෙහෙල්හේන;

දකුණට : ගිනිගල්පොලහේන;

බස්නාහිරට : ඊරියතොට-රදවෙල මහ පාර.

පී. බී. බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

ඇමති කාර්යාලයේ අංකය : J/E/628.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 12 වැනි දින කොළඹදිය.

L. H. 529.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ ඩබ්ලිව් ජැල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

කළුතර දිස්ත්‍රික්කයේ පානදුර නගර සභාව තුළ වැකඩ (කොටසක්) සහ මොරවිත්ත (කොටසක්) යන ගම්වල පිහිටි මොරවිත්ත පාරේ වරිපණම් නොම්මර කොටස් 35, 39, 16, 18, 20, 43, 47, 49, 51, 30, 32 සහ 63 තිබෙන ඵලලාන්ගවත්ත, දෙල්ගඟවත්ත, මාරගඟවත්ත, කෙටකෙළ ගඟවත්ත නමැති ඉඩම් කවි පි, මුල් ජලාන් නොම්මර A 2,734 සඳහන් වන ඉඩම් කවි 1 සිට 13.

ඩබ්ලිව් සේනානායක, කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

නො. L. H. 529/J/H. L. G./653.

වම් 1951ක්වූ මැයි මස 25වෙනි දින කොළඹදිය.

L. B. 2127.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ සම්බන්ධ දැන්වීම

L. B. 2092.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි

L. P. 6445.

වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ වැලිගම පිහිටි සිද්දිගේවත්ත නමැති අක්කරයක පමණ බිම් ප්‍රමාණයක් ඇති ඉඩම් කැබැල්ල, එහි මායිම්:—

- උතුරට : දුම්රිය පාර;
- නැගෙනහිරට : සත්තම්මවත්ත;
- දකුණට : හෙට්ටිවිදිය පාර;
- බස්නාහිරට : ඊ. ඩබ්ලිව්. පී. මෙන්ඩිස් සිල්වාට අයත් ඉඩම.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

ඇමති කායඝාලයේ අංකය : J/E/2423.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 11 වැනි දින කොළඹදීය.

L. P. 6241.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ ගඟබොඩ පත්තුවේ උඩුගම පිහිටි නොම්මර 528 දරන අවසාන ග්‍රාමීය සිතියමේ රිවෙති අතිරේකයෙහි කැබැලි අංක 356, 357 සහ 359 යනුවෙන් මැන වෙන්කරන ලද, එකතුව අ. 5, රු. 1, ප. 18.5ක පමණ බිම් ප්‍රමාණය ඇති මිල්ලේලෙඕවිට, මිල්ලේලෙඔහුර, මිල්ලේලෙවත්ත, ඉඩන්ගොඩවත්ත යනාදි ඉඩම් කැබැලි.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 19 වැනි දින කොළඹදීය.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ පහත විස්තර කරන ඉඩම පොදු කටයුත්තක් සඳහා ලබාගැනීමට අදහස් කරන බව කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ අමාත්‍ය ඩබ්ලිව් ඡාල්ටන් සේනානායක වන මම මෙයින් ප්‍රකාශ කරමි :
ඉඩමේ විස්තර :—

නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ ආදයම් පාලක නිලධාරී තුමාගේ කොසායයට අයත් හැගම නමැති ගම පිහිටි රුඬි තුනක් පමණ වූ හේගන්තැන්න නමැති ඉඩම් කැබැල්ල, ඊට මායිම්:—

- උතුරට : ඊ. ඊ. හින්නි අප්පුහාමිගේ ඉඩම;
- නැගෙනහිරට : පාඨශාලාව කරා වැටි ඇති අඩිපාර;
- දකුණට : පාඨශාලාවත්ත හා වැට; සහ
- බස්නාහිරට : වත්තකුරාලගේ කුඹුර.

ඩබ්ලිව් සේනානායක;
කෘෂිකම් හා ඉඩම් පිළිබඳ අමාත්‍යතුමා.

අඩකය J/E/1893.

වම් 1952ක්වූ මාර්තු මස 3වෙනි දින කොළඹදීය.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

ගාලු දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුවේ උස්මුදුලාවෙහි පිහිටි අඩි 6ක් පළල දකුණු මායිම් දිගට වැටි ඇති අඩිපාර සහ අඩි 3ක් පළල නැගෙනහිර මායිම දිගට වැටි ඇති අඩි පාරද යන අඩිපාරවල් දෙක සහ එවි. ජී. ද සිල්වා විසින් අයිතිය කියා සිටින ගෙය හැර එකතුව බිම් ප්‍රමාණය අ. 0, රු. 3, ප. 27ක් පමණ ඇති සෙසු, මුදියන්සෙලාගෙවත්ත, මාගාල්ලඋරන්දගෙවත්ත, වැල්ලබොඩවත්ත, රත්ගම ඇත්තන්ගෙවත්ත, තම්බිලගෙවත්ත සහ ගොලුගෙවත්ත යනාදි ඉඩම් කැබැලි සියල්ලට මායිම්:—

- උතුරට : පන්සල පාර සහ පාර;
- නැගෙනහිරට : අම්බලමවත්ත සහ කොට්ටම්බගෙවත්ත;
- දකුණට : අම්බලමවත්ත සහ
- බස්නාහිරට : ගාල්ල-කොළඹ ප්‍රසිඩ මහපාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 11 වැනි දින කොළඹදීය.

L. D. 4634.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොසායයේ ඊටියගම නමැති ගමෙහි පිහිටි ඉඹුල්ගහපිටිය යන අක්කර 3 ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම් කොටසට මායිම්:—

- උතුරට සහ නැගෙනහිරට : වත්ත;
- දකුණට : රම්බාගේ ඉඩම සහ පලනිඅන්ඩිගෙවත්ත;
- බස්නාහිරට : ගම්සභා පාර.

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොසායයේ ඊටියගම නමැති ගමෙහි පිහිටි රම්බාගේ ඉඩම යන අක්කර 3 ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම් කොටසට මායිම්:—

- උතුරට : ඉඹුල්ගහපිටිය;
- නැගෙනහිරට සහ දකුණට : පලනිඅන්ඩිගේ වත්ත;
- බස්නාහිරට : ගම්සභා පාර.

(3) මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩදුම්බර කොසායයේ ඊටියගම නමැති ගමෙහි පිහිටි පලනිඅන්ඩිගේවත්ත යන අක්කරයක් පමණ ප්‍රමාණය ඇති ඉඩම් කොටසට මායිම්:—

- උතුරට : ඉඹුල්ගහපිටිය;
- නැගෙනහිරට සහ දකුණට : වත්ත;
- බස්නාහිරට : රම්බාගේ ඉඩම සහ ගම්සභා පාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,

අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 24 වැනි දින කොළඹදීය.

අංකය : L. A./7681/J/E/2666.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාල හත්පත්තුවේ පොතු විල පළාතේ කනාව නම් ගමේ පිහිටි කඳුගහමුල්ලහේන නොහොත් දිග්ගලහේන නමැති ඉඩමෙන් අක්කර 2ක පමණ විශාලත්වයක් ඇති බිම් කොටසට මායිම් :—

- උතුරට සහ නැගෙනහිරට : ඇලේ බැම්ම ;
- දකුණට : එම ඉඩමේ ඉතිරි කොටස ;
- බස්නාහිරට : ඇලේ බැම්ම.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

අංකය : J/E/2666.

මේ 1952ක් වූ නොවැම්බර් මස 26 වැනි දින කොළඹදීය.

No. L. D. 4633.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොසායයේ හෙතලොවල යන ගමෙහි පිහිටි කොලොන්ගස්වත්ත නැගහොත් කොලොන්ගහමුල්ලවත්ත නැගහොත් බත්ගේ පිරිය යන අක්කර 2ක පමණ ප්‍රමාණය ඇති ඉඩම් කොටසට මායිම් :—

- උතුරට : කොලොන්ගස්වත්ත නැගහොත් බත්ගේ පිරියේවත්තේ කොටස ;
- නැගෙනහිරට : තෙල්දෙතියේ සිට මාබෙරියනැත්තට යන පාර ;
- දකුණට : බත්ග සහ බත්ගපිරියේ කොටස ;
- බස්නාහිරට : ගල්හිරිය.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

මේ 1952ක් වූ නොවැම්බර් මස 24 වැනි දින කොළඹදීය.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම්

සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කළුතර දිස්ත්‍රික්කයේ රයිගම් කෝරළයේ මීමන නමැති ගමේ පිහිටි පර්වස් 5෪ක් පමණ ඇති බිම් කැබැල්ල, මායිම් :—

- උතුරට : මැන්ඩිස් සිඤ්ඤාගේ කුඹුරු ;
- නැගෙනහිරට : බී. ඩී. ආම්ස්ගේ කුඹුරු ;
- දකුණට : ජේ. ඩී. හරමානිස්ගේ කුඹුරු සහ බස්නාහිරට : ආණ්ඩුවේ ඉඩම.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ : ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සභාවර ලේකම්තුමා.

L. H. 972/J/AL/2162.

මේ 1952ක් වූ ජූලි මස 19 වැනි දින කොළඹදීය.

No. Q. 4226/J/E/2025.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කොළඹ දිස්ත්‍රික්කයේ දකුණු අළුත්කුරු කෝරළේ ගම්පහ මැදගම පිහිටි කසගහවත්ත යන ඉඩමෙන් අක්කර 10ක පමණ ප්‍රමාණය, ඊට මායිම් :—

- උතුරට : ගම්පහ-යක්කල පාර ;
- නැගෙනහිරට : කොළඹ-යක්කල පාරට යාබත අතුරු පාර ;
- දකුණට : මිනිකනත්ත ;
- බස්නාහිරට : T. P. 73,811 විස්තර කරන ඉඩම.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1952ක් වූ නොවැම්බර් මස 21 වැනි දින කොළඹදීය.

L. W. 3702.

1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අඬක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

බදුල්ල දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොසායයේ බණ්ඩාරවෙල නගර සීමාව තුළ පිහිටි බණ්ඩාරවෙල නගර සිතියමේ (නැගෙනහිරට) නො. M 12/59.2 දරන පිටුවේ වරිපණම් නො. 92 වශයෙන් පෙන්වුම් කර තිබෙන වපසරිය අක්කර ෪ක් පමණ ඇති ඉඩමට මායිම් :—

- උතුරට : බණ්ඩාරවෙල හෝටලයට අයිති ඉඩම ;
- නැගෙනහිරට : ජී. බී. සයිමන් සිල්වා මහත්මියට අයිති ඉඩම ;
- දකුණට : කොළඹ-බදුල්ල මහපාර ;
- බස්නාහිරට : බස්මන් මොහොමඩ් ජාන් බාසිගේ ඉඩම.

පි. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

J/FCU/2096.

මේ 1952ක් වූ නොවැම්බර් මස 24 වැනි දින කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුකුල් කෝරළේ අයගම (ඇරැපෝරුව) නමැති ගමේ නො. F. V. P. 42 දරන ප්ලාන්ට් ලොට් නො. 728 සහ 760වේ කොටස්වන අක්කර 0ක් පමණ විශාල කොටසක්, එහි මායිම්:—

- උතුරට: අයගම-උඩුගල ප්‍රසිඬ පාර;
- නැගෙනහිරට: අයගමවත්ත ලොට් නො. 728වේ කොටසක්;
- දකුණට: ලොට් 762 සහ 763 ද, බෙරලියාන ඇලද;
- බස්නාහිරට: ගඟබොඩවත්තද වේ.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
නො. J/E/2627/LL/A 5502.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 8 වැනි දින.
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

මඩකලපු දිස්ත්‍රික්කයේ ඒරුවුර් සහ කෝරළේ පත්තුවල වන්දරාමුල්ලේ නමැති ගමේ පිහිටි කොත්තාතුරේවත්ත හෙවත් පෙරකදෝරුවත්ත නමැති ඉඩමෙන් අක්කර 4ක් පමණ විශාල වූ කොටසට මායිම්:—

- උතුරට සහ නැගෙනහිරට: එම ඉඩමේ කෙටුප්පද;
- දකුණට: V. C. ඉඩම;
- බස්නාහිරට: මඩකලපු-ත්‍රිකුණාමල ප්‍රසිඬ පාර.

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා,
අංකය: J/E/2628.

වම් 1952ක් වූ නොවැම්බර් මස 20වෙනි දින
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් කැබලි පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත්, 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

වවුනියා දිස්ත්‍රික්කයේ දකුණු වවුනියාවේ දෙමළ කොසායයේ වෙඩිබිකුලමේ පිහිටි පහත සඳහන් මායිම් ඇති බෙදු වෙන් කරන ලද ඉඩම් කොටස් 4පේ සම්පූර්ණ ප්‍රමාණය අක්කර 2, රූ. 1, පර්චස් 24ක් ඇති ඉඩම, එහි මායිම්:—

- 1වෙනි කැබැල්ල:—
උතුරට: උතුරු පළාතේ ප්ලාන් ජල සම්පාදනය ඉංජිනේරු තැනගේ 28.8.52 දින දරන සටහනේ ඇති 2වෙනි කැබැල්ල;

- නැගෙනහිරට: බී. සවරිමුත්තුගේ කුඹුර;
- දකුණට: රජයේ කැලය;
- බස්නාහිරට: බී. සවරිමුත්තුගේ කුඹුර.

- 2වෙනි කැබැල්ල:—
උතුරට: සොරොවි ඇල;
- නැගෙනහිරට: ඒ. ජෝසප්ගේ කුඹුර;
- දකුණට: උතුරු පළාතේ ප්ලාන් ජල සම්පාදනය ඉංජිනේරු තැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 1වෙනි කැබැල්ල;
- බස්නාහිරට: ඒ. ජෝසප්ගේ කුඹුර.

- 3වෙනි කැබැල්ල:—
උතුරට: උතුරු පළාතේ ප්ලාන් ජල සම්පාදනය ඉංජිනේරු තැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 4වෙනි කැබැල්ල;
- නැගෙනහිරට සහ බස්නාහිරට: ඇස්. සිත්තාපිල්ලේගේ කුඹුර.
- දකුණට: සොරොවි ඇල;

- 4වෙනි කැබැල්ල:—
උතුරට: රජයේ ඉඩම් සහ වාන් ඇල;
- නැගෙනහිරට සහ බස්නාහිරට: ඇස්. වත්තියසිංහමිගේ කුඹුර.
- දකුණට: උතුරු පළාතේ ප්ලාන් ජල සම්පාදනය ඉංජිනේරු තැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 3වෙනි කැබැල්ල;

පී. බී. බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇස්. අමරසිංහ,
සභාවර ලේකම්වරයා.

වම් 1952ක් වූ නොවැම්බර් මස 14 වැනි දින
කොළඹදීය.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් කැබලි පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබා ගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

වවුනියා දිස්ත්‍රික්කයේ දකුණු වවුනියාවේ දෙමළ කොසායයේ වෙඩිබිකුලමේ පිහිටි පහත සඳහන් මායිම් ඇති බෙදු වෙන් කරන ලද ඉඩම් කොටස් 4පේ සම්පූර්ණ ප්‍රමාණය අ. 1, රූ. 3, ප. 22ක් ඇති ඉඩම.

- 1 වෙනි කැබැල්ල:—
උතුරට: රජයේ ඉඩම;
- නැගෙනහිරට සහ බස්නාහිරට: බී. සවරිමුත්තුගේ කුඹුර;
- දකුණට: උතුරු පළාතේ ප්ලාන් ජල සම්පාදනය ඉංජිනේරු තැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 2වෙනි කැබැල්ල.

- 2 වෙනි කැබැල්ල:—
උතුරට: උතුරු පළාතේ ප්ලාන් ජල සම්පාදනය ඉංජිනේරු තැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 1වෙනි කැබැල්ල;
- නැගෙනහිරට සහ බස්නාහිරට: ඇස්. තම්ලිංගමිගේ කුඹුර;
- දකුණට: උතුරු පළාතේ ප්ලාන් ජල සම්පාදනය ඉංජිනේරු තැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 3වෙනි කැබැල්ල.

3 වෙනි කැබලිලි—

උතුරට: උතුරු පළාතේ පළාත් ජල සම්පාදනය ඉංජිනේරුතැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 2වෙනි කැබලිලි;

නැගෙනහිරට සහ බස්නාහිරට: බී. සවරිමුත්තුගේ කුඹුර; දකුණට: උතුරු පළාතේ පළාත් ජල සම්පාදනය ඉංජිනේරුතැනගේ 27.8.52 දින දරන සටහනේ ඇති 4වෙනි කැබලිලි.

4 වෙනි කැබලිලි—

උතුරට: උතුරු පළාතේ පළාත් ජල සම්පාදනය ඉංජිනේරුතැනගේ සටහනේ ඇති 3වෙනි කැබලිලි සහ වාන් ඇල;

නැගෙනහිරට සහ බස්නාහිරට: ඇස්. යෝවන්පිල්ලේගේ කුඹුර; දකුණට: වාන් ඇල සහ රජයේ ඉඩම්.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 14වෙනි දින කොළඹදීය.

1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

රත්නපුර දිස්ත්‍රික්කයේ කුරුවිටි කෝරළේ, දිවුරුම්පිටිය නමැති ගමේ පිහිටි අක්කර 1 1/2ක පමණ විශාල නො. V.P. 700 දරන ජලානේ ලොටි නො. 46යේ කොටසක් වන අලියමලගේත. එම ඉඩමට මායිම්:—

උතුරට: නාරියමුල්ලෙවත්ත; නැගෙනහිරට: අගල; දකුණට සහ, බටහිරට: එම ඉඩමේම කොටස්.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා. නො. J/E/2604/LL/A 5499. වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 8 වැනි දින කොළඹදීය.

No. Q. 4146/J/E/1873.

1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචී බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශකරමි:

කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ ආදායම් පාලක තුමාගේ කොට්ඨාශයේ කොටසේනේ අල්විස් පෙදෙසේ පිහිටි අක්කර 4ක පමණ විශාලකම් ඇති තක්සේරු නො. 69 සහ 69/2 (කෙටසක්) දරන ඉඩම්. ඊට මායිම්:—

උතුරට: තක්සේරු නො. 251 දරන ඉඩම, 16 වැනි පටුමාවන සහ නො. 69/4, අල්විස් පෙදෙස; නැගෙනහිරට: තක්සේරු නො. 139/110, පන්සල පාර සහ 71 අල්විස් පෙදෙස; දකුණට: තක්සේරු නො. 63, 63/1; බස්නාහිරට: තක්සේරු නො. 28, 49—17 වැනි පටුමාවන, 172—16 වැනි පටුමාවන.

පී. බී. බුලත්කුලමේ, ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි, අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ, සභාවර ලේකම්තුමා. වම් 1952ක්වූ නොවැම්බර් මස 24 වැනි දින කොළඹදීය.

No. Q. 4107/J/HLG/1743.

1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අනෙවු අදහස්කරන බැව් 1950ගේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

නො.	ඉඩමේ නම	ඒකර	පලාතේ නො. A 3,286. ගම—මතුපිටිවෙල	අයිතිකමකිසත්තා	ප්‍රමාණය, අ. ර. ප.
1	ඉස්පිරිතාල ලග වත්ත	පොල් ඉඩම	..	ශ්‍රීමත් ජේම්ස් පී. බබේසේකර, “බටදෙලේ වලව්ව”, වේ. සන්තොඩ	0 3 13.4
2	එම	එම සහ ගොඩනැගිලි දෙක	..	එම	1 1 13.6
4	එම	පොල් ඉඩම	..	එම	0 0 3.2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංවිධිකම් කිසි සිටින සියලුදෙනාම නම් කමත් හෝ බදුන්ගෙන් යුක්තව බලාපොරොත්තු අයවලක් හෝ වම් 1953ක්වූ පෙබරවාරි මස 2වෙනි දින පුඵහාග 10යේ වේලාවට කොළඹ කවුචර්ස්ගේදී මා සම්මුඛ විගණනයයි.

තවද වම් 1953 ක්‍රි. පෙබරවාරි මස 2 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. දෙසැම්බර් මස 8 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේලාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා.

No. Q 4095/J/E/1692.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. අඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,285. ගම—ඉහල ඉඹුල්ගොඩ	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දුන්නාල්විලක්ද .. පොල් ඉඩම සහ ශ්‍රී ද ..	ඩී. සී. සේනාරත්න සහ ඩී. ඩී. ලිච්චිස් අප්පු, දෙදෙනාම ඉහල ඉඹුල්ගොඩ	0 3 36.2	

ඉහත සඳහන් ඉඩමට නීතිකව, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රි. පෙබරවාරි මස 10 වෙනි දින පූර්ණ 10 යට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පෙන්වා දිය යුතුයි.

තවද වම් 1953 ක්‍රි. ජනවාරි මස 25 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. නොවැම්බර් මස 24 වැනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේලාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා.

No. Q. 4048/J/AL/1522.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො. අඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,259. ගම—අස්ගිරි වල්පොල	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	නොවුළුවකුඹුර .. කුඹුර සහ අලුටුන් කොටසක්	ඇ. ඒ. ජේම්ස් පෙරේරා සහ ඇල්. ඇම්. සුසන්තිනෝනා, අස්ගිරි වල්පොල	0 0 18.9	
2	එම ..	ඇන්. පී. ඇස්. සෙනෙරත්න, වල්පොල, මිනිවන්ගොඩ ..	0 0 13.5	
3	එම ..	සී. ජී. පී. දිසානායක, අස්ගිරි වල්පොල ..	0 0 15.8	
4	එම ..	ජී. පී. ඇස්. සෙනෙරත්න සහ බඩලීම්. පී. ඇස්. සෙනෙරත්න, අස්ගිරි වල්පොල	0 0 4.1	
5	එම ..	ජී. පී. ඇස්. සෙනෙරත්න, අස්ගිරි වල්පොල ..	0 0 10.9	
6	ඇත්තිමුල්ලකුඹුර ..	බඩලීම්. පී. ඇස්. සෙනෙරත්න, අස්ගිරි වල්පොල ..	0 0 3.1	
7	නොවුළුවකුඹුර ..	කේ. ඩී. ජෝන් ප්‍රනාන්දු සහ කේ. ඩී. සරනේන්ද්‍ර ප්‍රනාන්දු, අස්ගිරි	0 0 24.7	
8	අඹුණ්ණොටකුඹුර නො හොක් දෙමෝදරකුඹුර ..	කේ. ඩී. සියදුරේ ප්‍රනාන්දු සහ කේ. ඩී. අශෝකීස් ප්‍රනාන්දු, අස්ගිරි	0 0 3.5	
9	එම ..	කේ. ඩී. හෙයින් ප්‍රනාන්දු සහ කේ. ඩී. අච්චිස් ප්‍රනාන්දු, අස්ගිරි	0 0 0.4	

ඉහත සඳහන් ඉඩම්වලට නීතිකව, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රි. පෙබරවාරි මස 16 වෙනි දින පූ. හා. 9.30 වන විටට මෙපහ තානාංගී පොලේදී මා සම්මුඛව පෙන්වා දිය යුතුයි.

තවද වම් 1953 ක්‍රි. පෙබරවාරි මස 2 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. දෙසැම්බර් මස 8 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේලාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා.

No. Q 3,864/J/HLG/919.

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවුම් අදහස්කරන බැවින් 1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො. අඩමේ නම	විස්තර	ප්ලාන් නො. A 3,246. ගම—බුරුල්ලපිටිය	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මකුල්ලහලලක්ද .. පොල් ඉඩම	බඩුච්චලකන්තානමලාගේ ඇඩ්විත් පෙරේරා, බුරුල්ලපිටිය, මිනිවන්ගොඩ	0 1 18.2	

ඉහත සඳහන් ඉඩමට නීතිකව, අයිතිවාසිකම් හෝ වෙනත් සංකීර්ණ කීයා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953 ක්‍රි. පෙබරවාරි මස 17 වැනි දින පූර්ණ 9.30 වන විටට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛව පෙන්වා දිය යුතුයි.

තවද වම් 1953 ක්‍රි. පෙබරවාරි මස 3 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සංකීර්ණයේ ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැරීම් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්‍රි. දෙසැම්බර් මස 8 වෙනි දින කොළඹ කවිචේරියේදීය.

ඒ. සෙන්ට් ඩී. විජේලාන්ත, කොළඹ දිස්ත්‍රික්කයේ අණවුම් උප ඒජන්තතුමා.

No. Q. 3589/J/E/322.

1950 වෛ අභික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූවු අදහස් කරන බැව් 1950 වෛ අභික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

පලාත නො. A 3,318. ගම්—මාකොල දඹුණ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ලිප්ලගහවත්ත සහ තුන්තිරි ගේන	පොල් ඉඩම	තුඩුගල තෙන්නකෝන් මුදලිගේ දෙන වලාන තෙන්නකෝන්, තුඩුගල තෙන්නකෝන් මුදලිගේ දෙන මිච්චි තෙන්නකෝන් සහ තුඩුගල තෙන්නකෝන් දලිංග් දෙන් කතෝරුස් තෙන්නකෝන්, සයලදෙනාම මාකොල, කඩවත	1 0 12.6

ඉහත සහ ප්‍රධාන ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම කළ නමුත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වසී 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 17 වැනි දින පූර්විකා 11.30 වේ මේලාවට කොළඹ කම්මිණි මාසේ මාසේ මුද්‍රාණය කරනු ලැබේ.

තවද වසී 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 2 වැනි දිනට මින්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මාසේ මාසේ දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952 ක්‍රි.ව. දෙසැම්බර් මස 8 වැනි දින කොළඹ කම්මිණි මාසේ දින. ————— ජ. සෙන්ටි. ඩී. පී. ජේ. මාන්ත, කොළඹ දිනුකකයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

No. Q. 4081/J/E/1642.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූවු අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

පලාත නො. A 3,299. ගම්—හේනගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ලුණුමුදල්ලගහවත්ත	පොල් ඉඩම	දෙන් ගෝතන් රජපසා, හේනගම	0 1 7.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම කළ නමුත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වසී 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 17 වැනි දින අපරහා 2.30 වේ මේලාවට කොළඹ කම්මිණි මාසේ මාසේ මුද්‍රාණය කරනු ලැබේ.

තවද වසී 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 2 වැනි දිනට මින්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මාසේ මාසේ දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952 ක්‍රි.ව. දෙසැම්බර් මස 8 වැනි දින කොළඹ කම්මිණි මාසේ දින. ————— ජ. සෙන්ටි. ඩී. පී. ජේ. මාන්ත, කොළඹ දිනුකකයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

No. Q. 3990/J/AL/1264.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූවු අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

පලාත නො. රග A 3,310. ගම්—වෑගොව්ව සහ ගොරම්පැල්ල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දෙමහනකුඹුර	කුඹුර සහ බැඳීම	මාරසිංහ පේරිගේ ඉගොව්ව, වෑගොව්ව	0 0 4.7
2	එම	එම	රත්කොන්පේරිගේ බෙම්පිය, වෑගොව්ව	0 0 2
3	දව්වගනකුඹුර	එම	සුවරපසා පේරිගේ ප්‍රමානිස්, වෑගොව්ව	0 0 1
4	එම	එම	ගොරහල් පේරිගේ පේරා, වෑගොව්ව	0 0 4.8
5	එම	එම	මෙලසිගේ පේරිගේ මෑයා, වෑගොව්ව	0 0 2.2
6	දෙල්ගනකුඹුර	එම	තනතිරි පේරිගේ මෑයා, වෑගොව්ව	0 0 7.9
7	කොතලකුඹුර	එම	මාරසිගේ පේරිගේ ඉගොව්ව, වෑගොව්ව	0 0 3.7
8	එම	එම	රත්කොන් පේරිගේ පතින්දුව, ගොරත්පැල්ල	0 0 5.6

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිදුදෙනාම කළ නමුත් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපලත් අයවලුන් හෝ වසී 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 18 වැනි දින පූර්විකා 9.30 වේ මේලාවට කොළඹ කම්මිණි මාසේ මාසේ මුද්‍රාණය කරනු ලැබේ.

තවද වසී 1953 ක්‍රි.ව. පෙබරවාරි මස 4 වැනි දිනට මින්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයත්, එක් ඉඩම ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයත්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මාසේ මාසේ දෙකක් සහිතව ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වසී 1952 ක්‍රි.ව. දෙසැම්බර් මස 8 වැනි දින කොළඹ කම්මිණි මාසේ දින. ————— ජ. සෙන්ටි. ඩී. පී. ජේ. මාන්ත, කොළඹ දිනුකකයේ අණවූවේ උප ඒජන්තතුමා.

නොමිලය R/A 1.

1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනත. 7 වැනි වගන්තිය යටතේ දූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවූවු අදහස් කරන බැව් 1950 වෛ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥපනතේ 7 (1) වැනි වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

කොළඹ නාගරික සීමාසහිත පිහිරි පහත විස්තර සඳහන් සියලුම ඉඩම්.

විදිස	කය විදිය	කයේරු නොමිලය	අයිතිවාසිකම් ඇතැයි කියන තැනැත්තා
	91A/23 (කොටසක්)	..	එච්. ඩී. ප්‍රනාන්දු සහ එරික් ද සොයිසා
	71/46	..	ඇස්. ජේ. කල්ලේගුණ හෝනා මහත්මිය, “සැන්චි ප්‍රියස්බෙල්” වෙස්ට් පෙදෙස, කොළඹ
	ඒ. 71 (කොටසක්)	..	එම

විදිය	තත්පර කොමරය	අයිතිකම් කීර්තනා
කොමිස්නර් විදිය	52/161 160, 158 157, 156, 142, 140, 139, 138, 137, 136, 135, 126, 125, 124, 123, 122, 121, 120, 119, 118, 117, 89, 88, 87, 86, 85, 84	දෙස්තර ආර්. කල්දේර, "සැන්ට් ඩුසිස්ඩේල්" මෝඩ් පෙදෙස, කොළඹ
ජින්තුරි විදිය	61/17, 16, 15, 14, 12, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, ඒ. 61 (කොටසක්) 61 (කොටසක්)	ආර්. දෙරේසාමි, 45, රෙස්මි පෙදෙස, කොළඹ
	38 35 (කොටසක්), 53	එම සාක්ෂි තෝමස්ගේ දේවස්ථානයේ භාර දේවගැහි කුමා, 25, ඩික්කන් පෙදෙස, කොල්ලුපිටිය
	66/9, 64, 68	ජේ. ඒ. ඩී. වික්ටෝරියා, වික්ටෝරියා හෝටලය, කොළඹ
ජම්පටා විදිය	79/1 89/57	ද සිල්වා සහ මැන්දිස් සමාගම මුත්තසියා චෙට්ටියාර්ගේ පුත් නඩරජ්. චෙට්ටියාර්

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීර්තන සිදුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපැවැත් අයවලුන් හෝ කොළඹ කම්මේරියෙහිදී මා මෙසේ සම්බුද්ධ විය යුතුයි.

කැපීරීමේ සහ කොමිස්නර් විදියේ පිහිටි ඉඩම් : වම් 1953ක් වූ මාර්තු මස 2 වෙනි දින උදේ 9.30ට.
 ජින්තුරි විදිය සහ ජම්පටා විදියේ පිහිටි ඉඩම් : වම් 1953ක් වූ මාර්තු මස 5 වෙනි දින උදේ 9.30ට.

තවද වම් 1953ක් වූ ජනවාරි මස 10 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 6 වෙනි දින කාරුණි කම්මේරියෙහිදීය.
 ඒ. සැන්ට් ඩී. වික්ටෝරියා,
 කොළඹ දිසායතනයේ අණවුම් උප ජ්ජන්තකුමා.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවු අදහස් කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ. ප.
2443	කොත්තේනෙවත්ත	(වැවිල්ලක් රහිත) වත්තකින් කොටසක්	මිත්තකොළඹ නගරයේ අදිරිස්, මිත්තකොළඹ නගරයේ භෞමික භූමි රූ. ගේ විශ්වරීස්, මිත්තකොළඹ නගරයේ හේවාහකු රූ. ගේ සෙමාරීස්, මානානහකු රූ. ගේ සිරිකේරීස් සහ මානානහකු රූ. ගේ උදරීස්, රනපුරගොඩ, පහල හෙවැස්ස, විටියල	0 0 29.4
2444	එම	අවුරුදු 50ක් මයස පෙල්ලක් 2ක් සහ කොස්ගස් 2ක්ද, අවුරුදු 20ක් මයස පුවක්ගස් 7ක් සහ කිතුල්ගස් 1ක්ද, උච්ච පෙම්බි කපු බදුමෙන් තැනූ ගොඩනැගිල්ලක් සහ නාවකාලික වැසිකිලියකින් කොටසක් නිබෙන වත්ත	එම	0 3 8.2
2448	අඹිපාර	අඹිපාර	එම	0 0 3.9

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීර්තන සිදුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ ජනවාරි මස 13 වෙනි දින පෙරමුරු 10ට පැලදිත්ත කොලාඪ රැස්වීම් ආරාමේදී මා සම්බුද්ධ විය යුතුයි.

තවද වම් 1953ක් වූ ජනවාරි මස 5 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 6 වැනි දින කාරුණි කම්මේරියෙහිදීය.
 අයි. ඇල්. පර්සිනන්ඩිස්,
 අණවුම් අතිරේක උප ජ්ජන්තකුමා.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණවු අදහස් කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඉලිමේවත්ත	අවුරුදු 40ක් මයස ඇති පොල් වත්ත	(1) භොරණ ඉලිමේ වත්තේ පදිංචි කේ. සී. ද සිල්වා මහත්මයා, (2) අභුරුවා කොට උඩුවර "කරුණකිරි" නිවෙසේ කේ. ජේ. ද සිල්වා මහත්මයා සහ කේ. ඇල්. ද සිල්වා මහත්මයා	2 0 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කීර්තන සිදුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිල්ලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක් වූ ජනවාරි මස 15 වෙනි දින අපරහාය 3.30ට කාරුණි කම්මේරියෙහිදී මා සම්බුද්ධ විය යුතුයි.

තවද වම් 1953ක් වූ ජනවාරි මස 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එහි ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක් වූ දෙසැම්බර් මස 6 වෙනි දින කාරුණි කම්මේරියෙහිදීය.
 අයි. ඇල්. පර්සිනන්ඩිස්,
 අණවුම් අතිරේක උප ජ්ජන්තකුමා.

No. L. H. 638.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි.

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	මාර්ගමත්ත නොහොත් ලාඋලගමත්ත	ගොරකගස් 1 ක්ද, කොස්ගස් 2 ක්ද, පොල්ගස් 3 ක්ද, අවුරුදු 40 ක් වයස ඇති, අවුරුදු 25 ක් වයසැති රබර්ගස් 7 ක්ද, පොල්ගස් 4 ක්ද, අවුරුදු 10 ක් වයස ඇති පොල්ගස් 2 ක්ද, නැදුන්ගසක්ද, රබර්ගස් 17 ක්ද, තිබෙන ඉඩම	පරදුමේ පදිංචි මද්දගේ වාසනාගාමි, මද්දගේ බිහිගෝනා, - මද්දගේ මේරිගෝනා, මද්දගේ මාවන් සිඤ්ඤා, මද්දගේ ඒඩ්වර්ඩ් සිඤ්ඤා, මද්දගේ ජෝන් සිඤ්ඤා සහ පරදුමේ පදිංචි බී. ජේෂ්වන් අප්පු, බී. ගෙලේනාගාමි, බී. සේනානාගාමි, බී. සිසිලියාගාමි, එච්. ඩී. රේමානිස් අප්පු, එච්. ඩී. දිසෝනිස් අප්පු, එච්. ඩී. මිදුරිස් අප්පු, බී. ඒම් සිඤ්ඤා, ඇෂ. මාර්ලිස් සිඤ්ඤා සහ එච්. හෙලික් සිඤ්ඤා	0 0 28.1
2	එම	අවුරුදු 25 ක් වයස ඇති රබර්ගසක්ද, පොල් ගසක් සහ නැදුන්ගස 4 ක්ද, අවුරුදු 10 ක් වයස ඇති රබර්ගස් 11 ක්ද, කොන්දගසක් සහ නැදුන්ගසක්ද, අවුරුදු 5 ක් වයස ඇති පුත්තලියාද, තිබෙන ඉඩම	එම	0 0 8.3
3	කුරුඳුකොටුව නොහොත් කුරුමත්ත	අවුරුදු 30 ක් වයස ඇති කොස්ගසක්ද, පොල්ගස් තුනක්ද, අවුරුදු 25 ක් වයස ඇති රබර්ගස් 6 ක්ද, අවුරුදු 15 ක් වයස ඇති හික්ගසක්ද, ගොඩපරගසක්ද, පුවක්ගස් 4 ක්ද, පොල්ගස් 4 ක්ද, අවුරුදු 10 ක් වයස ඇති පොල්ගස් 2 ක්ද, රබර්ගස් 60 ක්ද තිබෙන ඉඩම	බිම්බලපිටියේ පදිංචි බන්ස්ටන් ද සිල්වා කොළඹ, අයි. ඒ. පී. කන්තෝරුවේ බසමන් ද සිල්වා, ඒ. ඩී. වලෝ සිඤ්ඤා, ඒ. ඩී. සේනලිගෝනා සහ කේ. ඩී. මිහිගෝනා, පරදුම	0 0 32.3
				එකතුව ... 0 1 28.7

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කීයාසිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපත්‍රයක් අසමුදාන හෝ වම් 1953 ක්වූ ජනවාරි මස 14 වෙනි දින අපරභාග 2.30 ව කාලයේ කම්මේරියේදී මා සම්මුඛ වී සිටිය යුතුයි.

තවද වම් 1953 ක්වූ ජනවාරි මස 7 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, මත්තේ මුදල හා ඒ මුදල ගණන් බැලූ පැවිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1952 ක්වූ දෙසැම්බර් මස 6 වෙනි දින කාලයේ කම්මේරියේදීද, අයි. ඇල්. පර්මනන්ඩස්, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා. L. H. 722.

ආණ්ඩුවේ කටයුත්තකට, එනම්:— නොහොඹ කලවැල්ලාම-බැල්ලපිටිය පාරේ 8 වැනි කනුවේ අපර ප්‍රසිඛ වැඩ දෙපාර්තමේන්තුවේ ගල්විටක් හැදීම පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස "203 පරිපෙට්ටියේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ" පස්වෙනි කොටසේ කරනිමට පැහැදිලිව ප්‍රකාරයට ඉඩම් සහ කායිකම ඇමතිතුමාගෙන් නිසි ආකාර වල අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

මුල් සිතියමේ නො. A 2,854. ගම්—කරම්පැහැර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය, අ.ර.ප.
1	කහවුල්ලේවත්ත	මතුගම යටදෙලවත්තේ පදිංචි පී. ඩී. ලීලිසිඤ්ඤා විසින් අයිතිකම්කීන්ගේ අවුරුදු 35 ක් වයසැති පොල්ගස් 8 ක්ද, අවුරුදු 3 ක් වයසැති පොල්ගස් 3 ක්ද, අවුරුදු 1-8 වයසැති දෙල්ගස් 3 ක්ද, අවුරුදු 1-2 වයසැති දෙබිඳිගස් 11 ක්ද, අවුරුදු 15 වයසැති පුවක්ගස් 6 ක්ද, අවුරුදු 15 වයසැති කොට්ටිගස් 1 ක්ද, අවුරුදු 1 ක් වයසැති කෙසෙල් පඳුරු 4 ක්ද, පොල්අතු සෙවිලි මැව් බිත්ති ඇති නාවකාලික ගෙයක්ද, ගෙයක අත්තිවාර මක්ද ඇති ඉඩම	අයි. ඇල්. පර්මනන්ඩස්, ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.	0 0 9.9
2	එම	මතුගම යටදෙලවත්තේ පදිංචි පී. ඩී. ලීලිසිඤ්ඤා විසින් අයිතිකම්කීන්ගේ අවුරුදු 40 ක් වයසැති කොස්ගසක් 1 ක්ද, අවුරුදු 30-40 වයසැති පොල්ගස් 2 ක්ද, අවුරුදු 35 ක් වයසැති අමගස් 2 ක්ද සහ අවුරුදු 15 ක් වයසැති පුවක්ගස් 3 ක් ඇති ඉඩම	එම	0 0 2.9
3	එම	මතුගම යටදෙලවත්තේ පදිංචි පී. ඩී. වාලිස්අප්පු සහ පී. ඩී. ලුසියාමි විසින් අයිතිකම් කීයන අවුරුදු 35-40 අතර වයසැති පොල්ගස් 8 ක්ද, 2-8 අතර වයසැති පොල්ගස් 12 ක්ද, 1-5 අතර වයසැති කොස්ගස් 2 ක්ද, 3-15 වයසැති පුවක්ගස් 34 ක්ද, 1-6 වයසැති දෙල්ගස් 6 ක්ද, අවුරුදු 16 ක් වයසැති කිතුල්ගස් 3 ක්ද, අවුරුදු 5 ක් වයසැති නැදුන්ගස 2 ක්ද, අවුරුදු 3-8 වයසැති දෙබිඳිගස් 5 ක්ද, අවුරුදු 3-7 වයසැති කරපිත්ව ගස් 2 ක්ද, අවුරුදු 7 ක් වයසැති දෙබිඳිගස් 3 ක්ද, අවුරුදු 6 ක් වයසැති ප්‍රමිලුගස් 2 ක්ද, අවුරුදු 6 ක් වයසැති බිලිත්තස් 1 ක්ද, අවුරුදු 2 ක් වයසැති මැත්තුස්ගස් 1 ක්ද, අවුරුදු 4-10 අතර වයසැති මිගස් 1 ක්ද, කඳුගස් 1 ක්ද, මෙලිගස් 1 ක්ද, මුරුන්ගාගස් 1 ක්ද, අවුරුදු 1 ක් වයසැති කෙසෙල් පඳුරු 24 ක්ද, මැව්-බිත්ති සහ පොල්අතු සෙවිලි නාවකාලික ගෙයක්ද, උරුමවීම් නාවකාලික ගෙයක්ද, ගෙයක අත්තිවාරමක්ද ඇති ඉඩම	එම	0 0 35.9
4	එම	කටුගමගස්ගේ මෙව්වියේ පදිංචි ඩී. ජේ. මොනරිස් සමරනායක විසින් අයිතිකම්කීන්ගේ අවුරුදු 15-30 අතර වයසැති පොල්ගස් 29 ක්ද, අවුරුදු 35 ක්ද කොස්ගස් 2 ක්ද, අවුරුදු 10 ක්වූ පුවක්ගස් 5 ක්ද, අවුරුදු 5 ක්වූ කොස්ගස් 1 ක්ද, අවුරුදු 8 ක්වූ දෙල්ගස් 1 ක්ද ඇති ඉඩම	එම	0 1 38.7

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලාපාම තිබෙන බව පොදු ජනශාට දැනගැනීම සඳහා හසවෙහි වගන්තියේ ඕනෑකර තිබෙන පැවිලියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්නම් සෑමදෙනම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරන අය වම් 1953 ක්වූ ජනවාරි මස 16 වෙනි දින උදේ 10 ව මතුගම නානාමේරි මාලුදිව්වට පැමිණ ඒ කොටස අත්දැකී අයිතිවාසිකම්ද කීයා, කීයා සිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඒව ඇත්නම් තමුන්ගේ අයිතිකම් කොරතුරුත් කීයා සිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

වම් 1952 ක්වූ දෙසැම්බර් මස 6 වැනි දින කාලයේ කම්මේරියේදීද, ඒ. ජී. ගොනර්ලි මොරගොඩ, කාලයේ කම්මේරියේදීද, අයි. ඇල්. පර්මනන්ඩස්, ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අණවුම් කටයුත්තකට, එනම්:—කේ ඇල්/කඩුකුරුන්දේ අභ්‍යන්තර විද්‍යාලය පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ” ඉඩම් ලබාගැනීමේ අඥාපත්‍රයේ පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට ඉඩම් හා ඉඩම් කායිකම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	විස්තර	සිතියමේ නො. A 2,832. ගම—නාගොඩ, කර්තර නොටමුණ අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ.ර.ප.
1 පටකොන්වලිය ..	අවුරුදු 30ක් වයස ඇති කපු, රබර්, අම් සහ පොල් තිබෙන ඉඩම්	(1) දෙවන්ගොඩ පදිංචි පෙට්ටකුච්චි අගෝස්තිකු සිල්වා, (2) බෝවිඳුමල පදිංචි පෙට්ටකුච්චි සිරිනේරිස් සිල්වා, (3) නාගොඩ පදිංචි පෙට්ටකුච්චි රොසලින් සිල්වා, (4) කොස්ගොඩ පදිංචි පෙට්ටකුච්චි විමලාචනි සිල්වා, (5) කලුපිල්ලේ පදිංචි කර්පෙරුමා ආනර් සිල්වා, (6) කර්පෙරුමා ඇලවිස් සිල්වා, (7) කර්පෙරුමා එන්සිලි සිල්වා, (8) කර්පෙරුමා ඩාර්ලින් සිල්වා, (9) කර්පෙරුමා ජැපලින් සිල්වා සහ ගිනිකනගේ පාවුලු සිල්වා	4 2 30.5
3 මිලිටරි පාර ..	මිලිටරි පාරක කොටසක් ..	කලුමුල්ලේ පදිංචි ඇම්. ඩී. ජේෂ්වරත්නගේ	0 0 10.2
4 කොට්ටම්බකැලේ වත්ත	කැටකැලියක් 1ක්ද, කොස් ගස් 1ක්ද, පොල්ගස් 3ක්ද තිබෙන ඉඩම	එම	0 0 24.7
5 එම ..	අවුරුදු 25ක් වයස ඇති රබර් ගස් 22ක් තිබෙන ඉඩම	කඩුකුරුන්දේ පදිංචි සෙමලියාආරච්චිගේ ඩාර්ලින් අප්පුහාමි	0 1 36.3
6 මිලිටරි පාර ..	මිලිටරි පාරක කොටසක් ..	එම	0 0 34.1
7 මඩුගඟවත්ත ..	අවුරුදු 30ක් වයස ඇති පොල් සහ කුරුඳු වැවිල්ලක් ඇති නාවකාලික ශාඛනැතිල්ලක් තිබෙන ඉඩම	බේරුවල පදිංචි මර්නකුලසූරිය සටඬැඳු මුහන්දිරන්ගේ එඩුසේවියස් ප්‍රනායු	6 2 25.8
8 කොට්ටම්බකැලේ වත්ත	අවුරුදු 30ක් වයස ඇති රබර් තිබෙන ඉඩම	ඒ. සබිමන් සිල්වා, ඇනගම ගම් මූලාදුනිනෑග	1 0 7.8
			එකතුව .. 13 2 0.7

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට අණවුම් කලාපනම් තිබෙන බව පොදු ජනාධිපතිවරයාගේ සඳහා හඟවෙන වගන්තියේ මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනාම තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරණ අග වම් 1953ක්වූ ජනවාරි මස 20 වන දින පෙරවර 10ට කර්තර කමිටියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අණවුම් අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට මනාමා සහ මෙම ඉඩම් වෙනුවට ඉල්ලාසිටින මුදල් ගණනත්, ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියා සිටින්නට මනා ධන මෙයින් දන්වනු යුතුයි.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 5 වන දින කර්තර කමිටියේදී. ඒ. ඒ. ගොනර්ලි මොරගොඩ, කර්තර අණවුම් උප ඒජන්තතුමා. L. C. 2622.

අණවුම් කටයුත්තකට, එනම්:— බම්බාලාමි සුසානලුමින දීඝිකීර්ම සහ අර්ථ සාරක් සෑදීම පිණිස මෙහි පහත සඳහන් වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ” ඉඩම් ලබාගැනීමේ අඥාපත්‍රයේ හයවෙනි කාණ්ඩයේ කරතිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට ඉඩම් සහ කායිකම් පිලිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	විස්තර	මුල් පලයෙන් නො. A 366. ගම—දෙසාහු කර්තර, කර්තර නගර සභාවගල	ප්‍රමාණය, අ.ර.ප.
3 පලිපුටුවත්ත, වර්පණම් නො. 53/6, වෙම්පල් රෝඩ්	කර්තර පදිංචි විල්ගන් සිල්වා පෙරකපුරු මහතා විසින් අයිතිකම් කිසිත අවුරුදු 50ක් වයස ඇති පොල්ගස් 6ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පොල්ගස් සහ අම්ගහක්ද, අවුරුදු 30ක් වයස ඇති කොස්ගහක්ද, අවුරුදු 5ක් වයස ඇති දෙහිගස් දෙකක්ද, කෙසෙල් පඳුරු 5ක්ද තිබෙන ඉඩම		0 0 18
4 පලිපුටුවත්ත, වර්පණම් නො. 53/6, වෙම්පල් රෝඩ්	කර්තර පදිංචි විල්ගන් සිල්වා පෙරකපුරු මහතා විසින් අයිතිකම් කිසිත අවුරුදු 50ක් වයස ඇති පොල්ගස් 3ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති පොල්ගස් 2ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති පුවක්ගස් 4ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති අම්ගහක්ද, කෙසෙල් පඳුරු 11ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති කපුගස්ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති කොන්දගස්ක්ද තිබෙන ඉඩම		0 0 12.1
5 කන්දෙවත්ත, වර්පණම් නො. 15/5, බම්බාලාමි සුසානලුමින පාර	කර්තර උතුර පදිංචි ඇස්. ඩී. ප්‍රනාන්දු මහතා විසින් අයිතිකම් කිසිත අවුරුදු 55ක් වයස ඇති පොල්ගස් 15ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති පොල්ගස් 7ක්ද, පුවක්ගස් 11ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති පොල්ගස් 15ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුවක්ගස්ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුවක්ගස් 4ක් සහ පේරකස්ක්ද තිබෙන ඉඩම		0 0 33.4
6 කන්දෙවත්ත, වර්පණම් නො. 15/8, බම්බාලාමි සුසානලුමින පාර	උතුරු කර්තර පදිංචි සික්කු ආරච්චිගේ නන්දිරිස් සිල්වා විසින් අයිතිකම් කිසිත මැවිල්ලක් රකින මත්තෙන් කොටසක්		0 0 1.3
7 කන්දෙවත්ත, වර්පණම් නො. 22/2, බම්බාලාමි සුසානලුමින පාර	දෙසාහු කර්තර පදිංචි සමරපුල්ලේ කොර්නේල්ස් ප්‍රනාන්දු සහ උස්පාන බැන්දිගේ මැයිනෝනා විසින් අයිතිකම් කිසිත අවුරුදු 20ක් වයස ඇති පොල් ගස් සහ රබර්ගස් ඇති වත්ත		0 0 6
8 දික්වත්ත, වර්පණම් නො. 15/4, බම්බාලාමි සුසානලුමින පාර	දෙහිවල පදිංචි ඩී. එඩ්වින් සිල්වා විසින් අයිතිකම් කිසිත අවුරුදු 45ක් වයස ඇති පොල්ගස්ක්ද, අවුරුදු 30ක් වයස ඇති පුවක්ගස් 3ක්ද, අවුරුදු 15ක් වයස ඇති කොන්දගස්ක්ද තිබෙන වත්ත		0 0 7.4
9 එම ..	දෙහිවල පදිංචි ඩී. එඩ්වින් සිල්වා විසින් අයිතිකම් කිසිත සහ දෙසාහු කර්තර කන්දෙවිහාරේ රෝ. ගුරුච්චාද්දේ සීලරත්න සාමන්වගන්ගේ විසින් විරුධම අයිතිවාසිකම් කිසිත අවුරුදු 10ක් වයස ඇති රුක්ගස් සහ පුවක්ගස්ක්ද තිබෙන වත්ත		0 0 5.6
10 මැවිලිවත්ත, වර්පණම් නො. 15/1, බම්බාලාමි සුසානලුමින පාර	කුඩා වස්තුවේ පදිංචි ඒ. ඒ. ද සිල්වා වසිද්දිරන්ත සහ දේසාස්කු කර්තර පදිංචි රෝ. ගුරුච්චාද්දේ සීලරත්න සාමන්වගන්ගේ විසින් විරුධම අයිතිකම් කිසිත අවුරුදු 25ක් වයස ඇති මැන්ගුස්ගස් 3ක්ද, පුවක්ගස් 2ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති පුවක්ගස් 13ක්ද, අවුරුදු 5ක් වයස ඇති පුවක්ගස් 11ක්ද තිබෙන වත්ත		0 0 12.1

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට අණවුම් කලාපනම් තිබෙන බව පොදු ජනාධිපතිවරයාගේ සඳහා හඟවෙන වගන්තියේ මහාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ආර්ථිකානු සංවිධානනාම නමින්ම නොගොතා තමන් වෙනුවට ක්‍රියාකරන අය වීම් 1953ක්වූ ජනවාරි මස 27වෙනි දින උදේ 10ට කවරකර කවිවේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අත්දැම අයිතිවාසිකම්ද කියා කියාපිරිස්ට ඔහු වා සහ මෙම ඉඩම මෙහිවට ඉල්ලා සිටින මුදල් ගණනක්, ඒට ආර්ථිකානු නමින්ගේ අයිතිකරුමේ භාරතුරුත් කියා සිටින්නට ඔහු බව මෙයින් දැනගත යුතුයි.

මේ 1952ක්වූ දෙසැම්බර් මස 6වෙනි දින කවරකර කවිවේරියේදීය.

ඒ. ඊ. ගොරේලි මොරගොඩ, කවරකර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

No. LD. 4561.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩපළාත කොසාගයේ උලපනේ පිහිටි මහවිල්ල ගෘහස්ථ වත්තෙහි බෙන්මාර්ක් නමැති කොටසින් අක්කර 3෦෦ක් පමණකු වියල කොටසට මායිම්:—

උතුරට: උලපනේ මඩොල්දෙතියේ ගම්මුත්ට අයිති ඉඩම; නැගෙනහිරට: මහවැලි ගඟ; —

දකුණට: බෙන්මාර්ක් කොටසෙහි ඉතිරි කොටසට යාට පිහිටි කුඹුරුවල උතුරු කෙළවර;

බස්නාහිරට: බෙන්මාර්ක් වත්තෙහි ඉතිරි කොටස.

අයිතිවාසිකම් කියන අයගේ නම:—

“ද. ඉංග්ලිෂ් ඇන්ඩ් ස්කොට්ස් ජොයින්ට් කෝපරේටිව් හෝල්සිංස් සොසයිටි ලිමිටඩ්”
තැ. පෙ. නො. 342, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1952ක්වූ ජනවාරි මස 13 වැනි දින පෙරවරු 9.30ට මහනුවර කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 6වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඊ. ඊ. ග්‍රෙග්ග්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 9 වැනි දින මහනුවර කවිවේරියේදීය.

අංකය L. D. 1017/J/PT/633.

මේ හා සම්බන්ධව සියළුම ලියකියවිලිවල ඉහත සඳහන් අංකය දැන්විය යුතුයි.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

ඉඩමේ නම: සේන්ට් මාග්‍රවිස් එස්ටේට්.

ප්‍රමාණය: අක්කර 0යි, රූඩ්ස් 0යි, පර්ච්ස් 23.69.

පිහිටීම: මධ්‍යම දිසාවේ නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ කොසාගයේ උඩපළාත කෝරළේ සේන්ට් මාග්‍රවිස් නොහොත් පහලවත්ත ගමේ.

විස්තර: ඉඩමෙහි සවිට් ගොඩනැගිලි දෙකක් සහ අවුරුදු 10ක් වයසැති දෙඩම් ගස් 5ක් තිබේ.

පී. පී. 1,877ගේ. ලොව 1.

අයිතිවාසිකම් කියන්නෝ: සීමාසහිත ලංකාවේ කැරලිතා නේ කොම්පැනිය. ඒජන්තවරු: ලීම්මන් සහ සමාගම, තැපැල් පෙට්ටිය 83, කොළඹ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජනවාරි මස 26වෙනි දින පූ. හා. 10ගේ වේලාවට නුවරඑළියේ කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 19වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

බී. පී. ඩී. ඒ. ජේ. පී. සේනාරත්න, නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 5වෙනි දින නුවරඑළිය කවිවේරියේදීය.

අංකය LA/6571/J/HLG/681.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ තල්වත්ත පළාතේ තල්වත්ත නම් ගමේ පිහිටි නො. 487 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ පළවෙනි අතිරේකයේ නො. 136, 137, 139ගේ සිට 150, 152, 155, 157 සිට 162, 171, 173 සිට 181, 185, 186, 188 සිට 192, 194 සිට 203, 205, 211 සිට 233, 235, 236 සහ 238 සිට 244 දක්වා ඇති මැන විස්තර කරන ලද බිම් කැබලි වේ.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජනවාරි මස 26වෙනි දින පූර්වහාන 9ට කුරුණෑගල කවිවේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1952ක්වූ නොවැම්බර් මස 29 වැනි දින කුරුණෑගල කවිවේරියේදීය.

අංකය LA/7230/J/HLG/334.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ කටුගම්පොල හත්පත්තුවේ මැද්දකැටිය කෝරළේ පහලපොතුවාව පළාතේ ගොඩවෙල නම් ගමේ පිහිටි මරක්කායාලියගහපුපිටිය සහ නෙලඹගහ මුලවත්ත නමැති ඉඩමෙන් පර්චස් 23.9යක පමණ විශාලත්වයක් ඇති බිම් ප්‍රමාණයකට 3.11.52 දිනේ A 1,195 දරණ මුල් සැලැස්මේ 1 සහ 2 වැනි කැබැලි යයි වඩා විස්තරව හැඳින් වේ.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1953ක්වූ පෙබරවාරි මස 2වෙනි දින පූර්වභාග 9යට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 25වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 3වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

අංකය L. A. 7481/J/E/1841.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි:

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ හිරියාල හත්පත්තුවේ ගල් තැන්වැව පළාතේ තම්මැන්තෝගම නම් ගමෙහි පිහිටි අක්කර 2, රූඩ් 3, පර්චස් 26ක පමණ විශාලත්වයක ඇති විරඹගහමුලවත්ත නමැති නො. 2,881 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1වෙනි අතිරේකයේ 82 සහ 83වෙනි කැබැලියයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් ප්‍රමාණය වේ.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953හේ පෙබරවාරි මස 2වෙනි දින පූ. හා. 10ට එහි ඔප්පුත් සමග කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1953හේ ජනවාරි මස 26වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 6වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

අංකය L. A. 7576/J/E/2088.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි:

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙණිහත්පත්තුවේ නාරම්මල පළාතේ නාරම්මල නම් ගමේ පිහිටි ඉස්වෙටිය වත්ත නොහොත් ගෙවලන්තෝකොටුව නමැති ඉඩමෙන් අක්කර 5, රූඩ් 0, පර්චස් 3ක විශාලත්වයක් ඇති, බිම් කොටස වන නො. 221 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 6වෙනි අතිරේකයේ 18වෙනි කැබැල්ලයයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් කැබැල්ල වේ.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1953 පෙබරවාරි මස 16වෙනි දින පූර්වභාග 10ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද 1953 පෙබරවාරි මස 9වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත් එකී ඉඩම ලබා ගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 5 වැනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

අංකය L. A. 7663/J/E/2574.

1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අඩක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි:

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර:—

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙනි හත්පත්තුවේ උඩුකහ නැගෙනහිර කෝරළේ අන්දරාපොල නම් ගමේ පිහිටි දම් පිටියහේන නොහොත් ගලඋඩ පිල්ලාව සහ කොස්ගහමුල හේන නමැති ඉඩම්වලින් අ. 0, රූ. 3, ප. 19.1ක පමණ විශාලත්වයක් ඇති බිම් කොටසවන නො. 436 දරන අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 1වෙනි අතිරේකයේ 96 සහ 97වෙනි කැබැලියයි වඩා විස්තරව හැඳින්වෙන බිම් කොටස වේ.

ඉහත සඳහන් ඉඩමට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953හේ මාර්තු මස 16වෙනි දින පූ. හා. 10ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි.

තවද වම් 1953හේ මාර්තු මස 9වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයත්, එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
වයඹ පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා වෙනුවට.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 8වෙනි දින
කුරුණෑගල කවිචේරියේදීය.

අංකය : LRO/APL/303/J/LLD/2756/LG 33.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	අංක A 727 දරන මුල් සැලැස්ම. ගම්—වට්ටල විස්තර	අයිතිකම්කීයන්ගේ අං. රු. ප.
1	අලු වතුකරන්ගේ නොහොත් වල්කොටුවේ නොහොත් මහවල්කොටුවේ නොහොත් තුන්තිරිපිටිය මහවල්කොටුවේ හේන	මැටිගැස්සු උර් සෙමිලිකල ගෙයක් සහ අවුරුදු 50ක් වයස්වූ කොස්ගස් 2ක්ද, අවුරුදු 40ක් පමණ වයස්වූ රබර්ද, අවුරුදු 40ක් වයස්වූ පොල් සහිත වත්ත	මාවනැල්ල නිඟලේ පදිංචි ඒ. ඇස්. ඇම්. මොහමි මදු සාලි 4 2 12
2	එම	අවුරුදු 40ක් වයස්වූ රබර්ද, අවුරුදු 40ක් වයස්වූ පොල්ගස් 4ක්ද, අවුරුදු 40ක්වූ රබර්ගස් 22 හා අවුරුදු 20ක් වයස්වූ පුවත්තක් 9ක් සහිත වත්ත	එම .. 0 1 11
එකතුව ..			4 3 23

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජනවාරි මස 27 වැනි දින පෙරවරු 9.30ට මාවනැල්ලේ කානගම්පලේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 20 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳතාවෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 5 වැනි දින කැගල්ලේ කවිචේරියේ දීය. ඇම්. ඒ. ඩී. ඩී. බඩලිවි. සමරසිංහ, කැගල්ල දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

අංකය : LRO/APL/708/J/LLD/2769/LG/32.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවේණික පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	අංක 127 දරණ අවිසාන ගම් සැලැස්මේ අංක 6 දරණ අතිරේකය. ගම්—හේවාදිවෙල විස්තර	අයිතිකම්කීයන්ගේ අං. රු. ප.
779	කාලගමුවලයේන	අවුරුදු 30ක වගාමි ඇති වත්ත.. හේවාදිවෙල සියම්ලත්ගමුවේ පදිංචි එච්. ඩී. කීර්තියල්	0 1 4
780	එම	එම .. එම ..	0 0 8
781	එම	එම .. එම ..	0 0 3
782	එම	එම .. එම ..	0 0 2
එකතුව ..			0 1 17

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කීයා සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ ජනවාරි මස 29වෙනි දින පූව්භාග 10.30ට රඹුක්කන හැසි බංගලාවේදී මා සම්මුඛයෙහි යුතුයි.

තවද වම් 1953ක්වූ ජනවාරි මස 22වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සබඳතාවෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්ථානවශයෙන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන් වත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලියන් දැනුම් දිය යුතුයි.

වම් 1952ක්වූ දෙසැම්බර් මස 5 වැනි දින කැගල්ලේ කවිචේරියේ දීය. ඇම්. ඒ. ඩී. ඩී. බඩලිවි. සමරසිංහ, කැගල්ල දිනත්තයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

ඉඩම් සලකුණ කිරීම පිළිබඳ දැන්වීමයි

දීමනාපත්‍ර ලැබීමට සුදුසුයන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිචේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුසුයන් තෝරනු පිණිස ගාල්ලේ කවිචේරියේදී වම් 1953ක්වූ ජනවාරි මස 19වෙනි දින පූ. හා. 9.30ට, 1935වන අංක 19 දරණ ඉඩම් සලකුණකිරීමේ ආඥාපනත යටතේ, ඉඩම් කවිචේරියක් දකුණු පළාතේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැවින් මෙයින් දැනුම් දෙනු ලැබේ.

2. ඉඩම් කවිචේරි ලබාගනු කැමති සෑම අයකු සිසින්නේ ඉඩම් කවිචේරියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනීසිටීමට නියෝජිතයකු එමිය යුතුයි.

3. මේ ඉඩම් කවිචේරිය පිළිබඳව දුගඟහසුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන් විභාගකළ යුතුයි. ජේ. ජේ. රජනායකම්, ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

වම් 1952ක්වූ නොවැම්බර් 25වෙනි දින ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේ දීය.

දීමට ගත ඉඩම්වල විස්තර

දැරුවේ අයිතය	අයිතය	අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1119	..	මේරියා ගුණවර්ධන	7 1 34
930AY 10	..	ඇස්. එම්. ජයසේන	10 0 21
930AY 12	..	එම්. ඩී. දහනායක	10 1 36
1291	..	ඇස්. එම්. ජයසේන	27 2 6
64CI	..		
1283	..		

නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

L. D.—B 49/50.

LRO/APL/2050/J/LLD/2751.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුලුක්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

එහි 1952 ක්‍රි.ව. බන්තරාමුණ මස 22 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් ප්ලාන් නොමිලය A. 1,857 ගම—මඩදෙනිය.

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	අර්පොත කුඹුර .. කුඹුර ..	කවුහස්කොට පුස්පිවියේ මදුදෙනියේ අර්තදේව භවිෂ්ඨයා	0 1 3
			එකතුව .. 0 1 3

No. Q. 4440/LRO/APL 5756.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුලුක්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

එහි 1952 ක්‍රි.ව. සැප්තැම්බර් මස 25 වෙනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 3,237. ගම—බොල්ලොල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මිව්වෙවත්ත .. අවුරුදු 30 ට වැඩි පොල් ඉඩම, තාමකාලික ගොඩනැගිල්ල සහ ඇඟිලියේ කොටසක්	ඒ. ඒ. මැඩිනෝනා, තුළිපනේ, හතරලියාද්ද, ගලුගෙදර එම	0 2 15.5
2	එම .. අවුරුදු 40 ක්‍රී.පොල්ගස් 3 ක්, අවුරුදු 15 ක්‍රී.පොල්ගස් 3 ක්, අවුරුදු 5 ක්‍රී.පොල්ගස් 1 ක්, අවුරුදු 4-8 ක්‍රී.පොල්ගස් 2 ක්, අවුරුදු 10 ක්‍රී.පොල්ගස් 1 ක්, අභිපාර සහ ඇඟිලියේ කොටසක්	එම	0 0 10.1
3	එම .. අවුරුදු 30 ට වැඩි පොල් ඉඩම	එම	0 0 25
4	එම .. එම සහ ඇඟිලියේ කොටසක්	එම	0 0 14.4
			එකතුව .. 0 3 25

No. Q. 4400/LRO/APL 5405.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතු යයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරා ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩාර මුලුක්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුලුක්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිත පිලිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

එහි 1952 ක්‍රි.ව. අප්‍රේල් මස 29 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 3,214. ගම—අන්තිඹිය

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	දව්වගවත්ත .. අවුරුදු 35 ක්‍රී.පොල් ඉඩම, අවුරුදු 10 ක්‍රී.පොල්ගස් 1 ක්, හල්මිලල ගස් 1 ක්, අවුරුදු 5 ක්‍රී.පොල්ගස් 1 ක්, හල මැඩිපොලක ඉතිරිව තිබෙන කොටස 2 ක්	ඒ. මේරින පෙරේරා නෝනා (රණසිංහ හාමිනේ), දෙත් පේ මිස් රණසිංහ බා.පේ, මලුලුලල, පානදුරේ එම	0 2 23
2	එම .. අවුරුදු 35 ක්‍රී.පොල්ගස් 11 සහ මීගහ සහ හල් මැඩිපොලක ඉතිරිව තිබෙන කොටස 2 ක්	එම	0 0 17
3	මේරිනගවත්ත මීට නො හොඳ දෙල්ගහ මීට	එම	0 0 3
4	එම .. අවුරුදු 35 ක්‍රී.පොල්ගස් 35 ක්, අවුරුදු 5 ක්‍රී.පොල්ගස් 1 ක්, අවුරුදු 2 ක්‍රී.පොල්ගස් 1 ක සහ හල් මැඩිපොල	එම	0 1 16
			එකතුව .. 1 0 19

L.D.—B 49/50.

No. LRO/APL 918/J/LLD/2779.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවත් කිරීමට බලය, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්ඛි බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුල්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

වම් 1952 ක් වූ ඔක්තෝබර් මස 24 වෙනි දින කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	මත්ඳන් බොවල, හුලමාලින්ගේ කුඹුර	පරණකුරුව රත්නායක මුද්දියන්ගේ පුත්‍රයන්ගේ බණ්ඩාර මැතිකා, මොහොවිටි මුද්දියන්ගේ පුත්‍රයන්ගේ කුරුණෑරත්න, මොහොවිටි මුද්දියන්ගේ අමරසේන, මොහොවිටි මුද්දියන්ගේ පුත්‍රයන්ගේ අමරවත්ත, මොහොවිටි මුද්දියන්ගේ පුත්‍රයන්ගේ පද්මවතී, මොහොවිටි මුද්දියන්ගේ පුත්‍රයන්ගේ පබාවතී, පරණගම, අකුරන	0 0 37	
				එකතුව .. 0 0 37

අංකය: LD/1186(LRO/APL 4149&4149A).

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවත් කිරීමට බලය, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්ඛි බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුල්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1952 ක් වූ නොවැම්බර් මස 22 වෙනි දින කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	බටහොටකුරු, අස්මැද්දුමේ කුඹුර	සහ සේන	ඒ. ඒ. ජෝන්සිකේකුරු, බුක්සයිනි, භාලගරත්න	0 1 32
2	බටහොටකුරු කුඹුර		ඇල්. ඒ. සුදුසේනගා, කුමල්ගමුව	0 2 7
3	එම	කුඹුර සහ පුවත්තක් කීපයකි	එම	0 1 34

LD—B 49/50.

LA/7691/LRO/APL/3768/J/LLD/2803.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තෝරාගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවත් කිරීමට බලය, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්ඛි බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුල්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

වම් 1952 ක් වූ ඔක්තෝබර් මස 30 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නාම	ප්‍රමාණය, අ. රූ. ප.
449	තල්ගහ මුලුසේන නොහොත් කොටුවේ කුඹුරේ වත්ත	අඹුරු දු 25-35 ක ඉඩමක්	පොල් යාපාපතිරත්නගේ පුත්‍රයන්, ජයතුංග, දෙරවිභාව, කුරුණෑගල	3 2 0
				එකතුව .. 3 2 0

L.D.—B 49/50.

නො. LRO/APL/1053/J/LLD/2770.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියමයකර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වෙනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වෙනි වගන්තිය සමග කියවා තෝරාගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවත් කිරීමට බලය, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච්ඛි බණ්ඩාර මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුල්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

වම් 1952 ක් වූ ඔක්තෝබර් මස 23 වෙනි දින කොළඹදීය.

රජ ලේඛනය

මුල් පලයේ නො. A. 1,703. ගම්—පත්තනුවිටිය.

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	ඔට්ටකුඹුර	.. කුඹුර ..	නාවලපිටියේ ගොන්දෙන්නාව වත්තේ සන්දනම් සහෝදරයෝ	1 0 11
2	එම	.. එම ..	එම ..	0 0 16
3	එම	.. එම ..	එම ..	0 2 37
එකතුව				1 3 24

L.D.—B 49/50

LRO/APL/ 2284/J/LLD/2773.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති රජ ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් සහ ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රා. වි. බණ්ඩාර මුලුන්කුලමේ නමැති මම මේසින් ප්‍රකාශ කරමි.

මිනි 1952 ක්වූ ඔක්තෝබර් මස 23 වැනි දින කොළඹදීය.

පී. සී. මුලුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

රජ ලේඛනය

මුල් පලයේ නො. A 1,847. ගම්—වරකාව (කොට්ඨාස)

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ. ප.
2	පත්තේකුඹුර	.. තේ සහ කුඹුර තාවකාලික ගෙයක්ද, මෙසත්වැව කළු ශ්‍රී දක්	නාවලපිටියේ ගොන්දෙන්නාව වත්තේ සී. සන්දනම් ඔහන්මයා	2 2 9
3	එම	.. තේ සහ කුඹුර ..	එම	0 2 10
එකතුව				3 0 19

L. D.—B. 49/50.

LA. 7688/LRO/APL5572/J/LLD/2796.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති රජ ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රා. වි. බණ්ඩාර මුලුන්කුලමේ නමැති මම මේසින් ප්‍රකාශ කරමි.

මිනි 1952 ක්වූ ඔක්තෝබර් මස 30 වැනි දින කොළඹදීය.

පී. සී. මුලුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

රජ ලේඛනය

310 දරණ අවසාන ගම් මැනීමේ සැලැස්මේ 3 වැනි අතිරේකය. ගම්—වෙරහැර

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ. ප.
81	ගොමලියාදේදේ මුල්කුඹුර සහ ගොමලියාදේදේ මුල්කුඹුරේ පිල්ලාව	.. පොල්කස් 12 ක් සහිත පොල් ඉඩම සහ කුඹුර, අවුරුදු 10-20 ක කපු සහ පුවක්ගස්	P. N. අත්නායක හා මිනේ මහන්මියා, සීක්කගහගොර, වැරහැර, ගස්විල	2 0 15
82	ගොමලියාදේදේ මුල්කුඹුර	.. කුඹුර ..	එම	0 0 3
එකතුව				2 0 18

LD—B 49/50.

LA. 7693/LRO/APL 5725/J/LLD/2777.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මට යාකොට ඇති රජ ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රා. වි. බණ්ඩාර මුලුන්කුලමේ නමැති මම මේසින් ප්‍රකාශ කරමි.

මිනි 1952 ක්වූ ඔක්තෝබර් මස 23 වැනි දින කොළඹදීය.

පී. සී. මුලුන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධන පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන් කළේ: ඇස්. ඇල්. අමරසිංහ,
සාමර ලේකම්තුමා.

රජ ලේඛනය

මුල් පලයේ නො. A 1,186. ගම්—සක්කවිට

නො.	ඉඩමේ නම	විස්තරය	අයිතිකම්කීර්තනා	ප්‍රමාණය, අ. රූ. ප.
1	තිව්නවත්ත	.. පරණ පොල් ඉඩමක පොල් අතුම්පිටි සේවිලිකාරාලද නාවකාලික මැටිගෙයක්	A. M. අප්පුහාමි, සක්කවිට, තාරම්මල	0 2 39
එකතුව				0 2 39

L. D.—B 49/50.

LRO/APL/1053/J/LLD/2766.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ ප්‍රකාශයයි.

මීට යාබතව ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්වරු විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ සීමාසහිතව ගත යුතු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත්කරගනු ලබන බවත්, ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රා. වි. බණ්ඩාර මුල්ලුගේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. සී. මුල්ලුගේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධාන පිළිබඳ ඇමතිතුමාගේ අංශපරිදි,
අත්සන ලේ: ඇස්. ඇ.ප්. අමරසිංහ,
සාමාන්‍ය ලේකම්තුමා.

මේ 1952 ක්‍රම බන්ධනාන්තර මස 23 වැනි දින කොළඹදීය.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,702. ගම—වීරකාව.

ප්‍රමාණය,

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	අ. ර. ප.
1	ගොන්දෙන්නාව වත්ත	භේ	නාමිලපිටියේ ගොන්දෙන්නාව වත්තේ සන්දනම් සහෝදරයෝ	3 3 20
2	එම	භේ සහ හල	එම	0 0 30
එකතුව				4 0 10

මේ සම්බන්ධ සෑම ලියවිල්ලකම පහත සඳහන් අංකය දක්වන්නා:—
අංකය L. D. 1186 (LRO/APL 4149 & 4149A).

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි.

ක්‍රමවේදී දකුණු කොළඹ ආණ්ඩුවේ උප දිසාපති තැන්පත් වූවන කොටස පිටත් කිරීමට ඇලෝකස්තර් ජයවර්ණ පුරුෂෝභ ජේතාරත්න වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

(1) මෙහි පහත සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සි පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953 ක්‍රම ජනවාරි මස 23 වැනි දින ප්‍රවිභාග 10ට මෙම කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ජ්‍යෙෂ්ඨතා කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතහොත් මෙයින් වම් 1953 ක්‍රම ජනවාරි මස 15 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මේ 1952 ක්‍රම නොවැඩිමර් මස 22 වැනි දින ක්‍රමවේදී කවිචේරියදීය.

පී. ජී. ජේ. ජේතාරත්න,
ක්‍රමවේදී දකුණු කොළඹ උප දිසාපතිතුමා.

උපලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,799. ගම—දැවිවල.

ප්‍රමාණය,

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	අ. ර. ප.
1	බටහොටකපුර, අස්වැද්දුමේකපුර	කුඹුර සහ හෙත	ජී. ජී. ජේතාරත්න, බුක්කසිඬි, හාල්ගරත්මය	0 1 32
2	බටහොටකපුර කුඹුර	කුඹුර	ඇල්. ජී. සුදර්ශනගා, කුමල්ගමුව	0 2 7
3	එම	කුඹුර සහ පුවත්තස්. සිප්පති	එම	0 1 34
එකතුව				1 1 33

L. A. 989/LRO.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැක්වීමයි.

උතුරු පළාතේ ආණ්ඩුවේ ජ්‍යෙෂ්ඨ නැන්පත් පිලිප් ජේම්ස් හබ්බන් වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

(1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සි පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.

(2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.

(3) එසේ ගත්ව ගත ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1953 ක්‍රම පෙබරවාරි මස 5 වැනි දින ප්‍රවිභාග 10.50ට ගොස් කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ජ්‍යෙෂ්ඨතා කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි;

(ආ) නවද එසේ පෙනී සිටින නැතහොත් මෙයින් වම් 1953 ක්‍රම ජනවාරි මස 28 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මේ 1952 ක්‍රම දෙසැම්බර් මස 5 වන දින යාපහේ කවිචේරියදීය.

පී. ජේ. හබ්බන්,
උතුරු පළාතේ ආණ්ඩුවේ ජ්‍යෙෂ්ඨ නැන්පතා.

උපලේඛනය

මුලික ප්ලාන් නො. A 1,756. ගම—උරුමපිටිය

ප්‍රමාණය,

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයත්තා	අ. ර. ප.
1	කනපත්තියපුලම්	මාරුවේ මාරුවට වඩන පුළුකොළ සහ මංකොක්කා, අවුරුදු 3-5 අතර වූ කල්පැලද, මාස 3 ක් වූ පොල් පැලද, කොළපුරුදු, කොන්ක්‍රීට් සිදුකින් බාග සන්ද පිහිටි වත්ත	ඇම්. කනගරත්නම් සහ ඇර්. කෘෂ්ණා, දෙදෙනම කොන්ඩා විල් උතුර, කොන්ඩා විල්	0 2 35
2	එම	එම	එම	0 2 38
එකතුව				1 1 33

காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரம்
காணியுரிமை நிர்ணயச் சட்டம்.

அத்தியாயம் 319.

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி. 2,844 (மட்டக்களப்பு)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும், அதன் எப்பங்கிறகேனும், அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1952 ம் ஆம் ஆட்செம்பா மாதம் 12 ந் தேதியிலிருந்து மூன்று மாச காலத்திற்குள் இதனடியில் கையெழுப்பப்பட்ட வரக்கு ஒரு வருஷம் அறிவியாமல் இருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செயல்வேண்டிய செயலு முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1952 ம் ஆம் நவம்பர் மாதம் 7 ந் தேதியிலென்று மட்டக்களப்புக் கச்சேரியில் கொடுக்கப்பட்டது.

தி. ராஜதுரை,
உதவி அரசாட்சி எசனாடர்,
மட்டக்களப்பு டிஸ்திரிக்

குறிப்பு:—(அ) மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக் கொண்ட காகிதங்கள் “நெஜில்லர்” தபாலில் அனுப்பப்பட்டு, உறைகளின் மேல் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

(ஆ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம், மட்டக்களப்பு கீழ்க்காணும் அரசாட்சி எசனாட்டிமும், அவைகளின் அளவைப் படங்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாதரிமும் (கொழும்பில்) பெற்றுக்கொள்ளலாம்;

(இ) இக்காணிகள் எவற்றிலேனுமுள்ள வழியிருந்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க;

(ஈ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித்துண்டைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு கர்ணித்துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின்படி விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித்துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை

அட்டவணை.

கீழ்க்காணும், மட்டக்களப்பு டிஸ்திரிக், பிறதெனண பற்றுலைச் சோந்த துமபலாசோலை கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டு. எல்லைகள் கீழ்வருமாறு:—

வடக்கு—லயினாடிச் சேனை (அரசினர்),

கிழக்கு—லயினாடிச்சேனை (PP. 4777 ம் பட்டத்தில் 3135ம் துண்டு) அரசினர், லயினாடிச் சேனை (அரசினர்) லயினாடிச்சேனை கிரயப்பூமி பட இலக்கம் 219338), லயினாடிச்சேனை, அரசினர்;

தெற்கு—லயினாடிச் சேனை, அரசினர்;

மேற்கு—லயினாடிச் சேனை, அரசினர்.

காணித் துண்டு. ஆரம்பப்படும் A. 1003. விசாலம்.
காணியின் பெயர். ஏ று ப.

1 லயினாடிச்சேனை

7 2 17

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி,
உத்தரவுப்படி,
எஸ். எவ. அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியத்திரி

கொழும்பு,

1952 ம் ஆம் (நவம்பர்) கார்த்திகைமீ 26 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசனாடுவின் இலக்கம்: LA 7681.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்: J/E/2666.

காணியின் விபரம்

குருண்கல் டிஸ்திரிக், ஹிரியால் அபட்டு, பொதுவில் பகுதி கருவ எனலும் கிராமத்தில் கல்குறமுலவேணை அல்லது திக்கலவேணை எனலும் காணியில் ஏறக்குறைய 2 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகத்தின் எல்லைகள்:—

வடக்கால்: வாயக்காலின் அணைகட்டு,
கிழக்கால்: வாயக்காலின் அணைகட்டு,
தெற்கால்: அதே காணியின் மீதிப்பாகம்,
மேற்கால்: வாயக்காலின் அணைகட்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி,
உத்தரவுப்படி,
எஸ். எவ. அமரசிங்ஹ,
நிரந்தரக் காரியத்திரி

கொழும்பு,

1952 ம் ஆம் (நவம்பர்) கார்த்திகைமீ 24 ந் உ.

மத்திய மாகாண எசனாடுவின் இலக்கம்: LD 4633.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம்: J/E/2458.

காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், பாதத்துமபர பகுதி, கெனகேவுகல கிராமத்திலிருக்கும் 2 ஏக்கர் விசாலமுள்ள கொலனகலவத்த அல்லது கொலனகலமுள்ள வத்த அல்லது பனகேபிறறிய எனலும் ஒரு நிலத்துண்டு. இதன் எல்லைகள் பின்வருமாறு:—

வடக்கு: கொலனகலவத்த அல்லது பனகேபிறறிய,
கிழக்கு: தெலடெனியாவுக்கும் மகாபெரியதனனவுக்கு போகும் கிறிய தெருவு,
தெற்கு: பனகேபிறறிய ஒரு பகுதியும் பனகே நிலங்களும்,
மேற்கு: கலஹிரிய.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம் (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெல்லர் சேனாபதியக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

இலக்கம் J/E/1893.

கொழும்பு,

1952 ம் ஆம் (மார்ச்) பங்குனிமீ 3 ந் உ.

டடலி சேனாபதியக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின விபரம்.

மத்திய மாகாணம், நுவரெலியா டிஸ்திரிக், வளப்பனைப் பகுதி, ஹேகம கிராமத்தில் உள்ள 0௭ 3௫ 0௫ பரப்புள்ள ஹெகுகள்தெனனை எனப்படும் காணி. கீழ்க்காணும் விபரப்படி சூழ்நதனளது :—
வடக்கு : ஈ. ஈ. ஹினனி அப்புவாமியின காணி,
கிழக்கு : பாடசாலைக்குச் செல்லும் அடிப்பாதை,
தெற்கு : பாடசாலைத் தோட்டமும் வேலியும்,
மேற்கு : வளனக்குறூலின நெல்வயல,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

LD 4634.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நிலவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றன.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நிலவிருத்தி மந்திரி,
உத்தரவுப்படி,
எஸ். எவ. அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ௨௫ (நவம்பர்) காததிகைமீ 24 ந் உ.

மத்திய மாகாண ஏசனடுவின இலக்கம் : LD 4634.

நிலமும், நிலவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2459.

காணியின விபரம்.

(1) கண்டி டிஸ்திரிக், உடும்பர பகுதி, ரெட்டியகம கிராமத்தில் 1/2 ஏக்கர் விசாலமுள்ள இம்புல்குறூபிட்டிய எனும் ஒரு நிலத்துண்டு. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கும் கிழக்கு : தோட்டம்,
தெற்கு : ரம்பகேட்டமும் பலனியாண்டுகே வத்தயும்,
மேற்கு : கிராமசங்கு ரேட்டும்.

(2) கண்டி டிஸ்திரிக், உடும்பர பகுதி, ரெட்டியகம கிராமத்தில் 1/2 ஏக்கர் விசாலமுள்ள ரம்பகேட்டம் எனும் ஒரு நிலத்துண்டு. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : இம்புல்குறூபிட்டிய,
கிழக்கு : பலனியாண்டுகேவத்த,
தெற்கு : பலனியாண்டுகேவத்தயும் கிராமசங்கு ரேட்டும்,
மேற்கு : கிராமசங்கு ரேட்டும்.

(3) கண்டி டிஸ்திரிக், உடும்பர பகுதி, ரெட்டியகம கிராமத்தில் 1 ஏக்கர் விசாலமுள்ள பலனியாண்டுகேவத்த எனும் ஒரு நிலத்துண்டு. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : இம்புல்குறூபிட்டிய,
கிழக்கு : தெற்கும் : தோட்டம்,
மேற்கு : ரம்பகேட்டமும் கிராமசங்கு ரேட்டும்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றன.

கொழும்பு,

1952 ம் ௨௫ (நவம்பர்) காததிகைமீ 12 ந் உ.

டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் : L. B. 2092.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/628.

காணியின விபரம்.

(1) மாத்தறை, கங்கப்பொட்டத்து இறியதோட்ட கிராமத்தில் கொலம்பெல்கொறட்டுவ அல்லது கினிகலப்பெல்கொறட்டுவ என்ற காணியில் அதாவது எவ. பி. 183 க்கு உதவிப்படும் 2 ல பகுதி 43, இருந்து 1/2 ஏக்கர் நிலம். எல்லை :—

வடக்கு : ஈ. பி. 282663,
கிழக்கு : எவ. பி. 183 ல பகுதி 43,
தெற்கு : ஈ. பி. 263556,
மேற்கு : எவ. பி. 183 ல பகுதி 42.

(2) மாத்தறை, கங்கப்பொட்டத்து, இறியதோட்ட கிராமத்தில், கினிகலப்பெல்கொறட்டுவ அல்லது கொலம்பெல்கொறட்டுவ என்ற காணி 3௫௫ விஸ்தீரணமானது. எல்லை :—

வடக்கு : கினிகலப்பெல்கொறட்டுவ அல்லது கொலம்பெல்கொறட்டுவ,
கிழக்கு : எட்டகெறெல்கொறட்டுவ,
தெற்கு : கினிகலப்பெல்கொறட்டுவ,
மேற்கு : இறியதோட்ட-றட்டுவெல பி. டபிளியு. டி. தெரு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றன.

கொழும்பு,

1952 ம் ௨௫ (நவம்பர்) காததிகைமீ 11 ந் உ.

டிஸ்திரிக் ஏசனடுவின இலக்கம் : LB 2127.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2423.

காணியின விபரம்.

மாத்தறை, வெலிகம கோறனை, வெலிகம கிராமத்தில், சித்திகேவத்த என்ற காணி ஒரு (1) ஏக்கர் விஸ்தீரணமானது :—

வடக்கு : புல்கரத்தப்பாதை,
கிழக்கு : சந்தமமாவத்தை,
தெற்கு : ஹெட்டிண்டிய தெரு,
மேற்கு : ஈ. டபிளியு பி. மெண்டில சிலவாவின் காணி.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் (நொவம்பர்) கார்த்திகைமீ 19 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP 6241.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1301.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக்ஸில், கங்கப்பாடத்துவில், உடுகம் எனனும் இடத்திலுள்ள 5 ஏ. 1 ரூ 18 5 ப. விசாலமுள்ள மில்லல்கேவிட, மில்லல்கேமுடறு, மில்லல்கேவத்த, இடங்கொடவத்த என்னும் எல்லா துண்டுகள், இன்னும் அளந்தபடி துண்டு 356, 357, 359, சபலிமளட நொ. 6 கடைசிக கிராமப்பட நொ 528. ல விபரமாய் காட்டியுள்ளன

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் (நொவம்பர்) கார்த்திகைமீ 11 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LP. 6445
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/1531.

காணியின் விபரம்.

காலி டிஸ்திரிக்ஸில், வெல்லப்பாடத்துவில், உஸமுலாவ என்னும் இடத்திலுள்ள எச. ஜி. த சிலவாவின் வீடும், தென மாகாண பக்கத்தினால் 6 அடி அகலமுள்ள ஒரு பாடத்துயும், மேலமாகாண பக்கத்தினால் 3 அடி அகலமுள்ள இரண்டு தென கிழக்கிலிருந்து, எச. ஜி. த சிலவாவின் வீடுவரையிலு முள்ளவைகளை தவிர, முடியானசலாகேவத்த, மாகலலகேவத்த, வெல்லப்பாடவத்த, ருஜுகமத்தன்கேவத்த, தம்பிலிகஹவத்தாவும் கொலுகே வத்தாவும் என்னும் காணிகளிலிருந்து 0 ஏ. 3 ரூ. 27 ப விசாலமுள்ள 6 துண்டுகள் எல்லைகள் :—

வடக்கு : பனசலபாற அல்லது பாதை,
கிழக்கு : அம்பலமவத்தாவும், கொட்டம்பக்கஹவத்தாவும்,
தெற்கு : அம்பலமவத்தாவும்,
மேற்கு : காலி-கொழும்பு பாதை.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் (நொவம்பர்) கார்த்திகைமீ 21 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மேலமாகாண அரசாட்சி ஏசனடுவின் இலக்கம் Q 4226
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/E/2025

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை தெற்கு, கம்பஹாமெடகம் என்னும் கிராமத்திலிருக்கும் சுமார் 10 ஏக்கர் விசாலமுள்ள கசகஹவத்த என்னும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : கம்பஹா-யக்கள ரேட்டே,
கிழக்கு : கொழும்பு-யக்கள ரேட்டைத் தொடுக்கும் ரேட்டே,
தெற்கு : இடுகாடு,
மேற்கு : உறுதி ரீ பீ 73,611 ல் காட்டப்பட்டிருக்கும் காணி

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

இல LH. 972

மேற்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

இல LH. 972/J/AL/2162,
கொழும்பு,
1952 ம் (நொவம்பர்) ஆடிமீ 19 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
நில, நில அபிவிருத்தி மந்திரி, அவர்களின் உத்தரவுப்படி.
எஸ். எவ. அமரசிஹ,
நிரந்தரக் காரியத்திரி.

காணியின் விபரம்.

களுத்தறைப் பிரிவில், நய்காம கோறனையில் உள்ள மிமாலை என்னும் கிராமத்தில் 5 1/2 போச்சல அளவில் விசாலமுள்ள காணியின் ஒரு பங்கு. இதன் எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : மெண்டில சிங்கோ எனபவரின் வயல்கள்,
கிழக்கு : டி. டி. அமிஸ் எனபவரின் வயல்கள்,
தெற்கு : ஜே. டி. ஹாமானிஸ் மனைவியின் வயல்கள்,
மேற்கு : முடிக்குரிய நிலங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பரிசுரக தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1952 ம் (டிசெம்பர்) மாகழிமீ 8 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண ஏசனடுவின் இலக்கம் : LL/A 5494.
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2552.

காணியின் விபரம்.

இரத்தினபுரி டிஸ்திரிக், அற்றகலன் கோரூன், நகருவாண எனணு கிராமத்தில் ஒரேகு பீலட எலசேரின ஒரு பகுதியாகிய (T S. P. 57) இல 18 ம இலக்கத்துணை) 3 ஏக்கர் விசாலமுள்ள காணியின் எல்லைகள் :—

வடக்கு : தேயிலைத் தோட்டம்
கிழக்கு : தேயிலைத் தோட்டம்
தெற்கு : பாடசாலை விளையாட்டிடம்
மேற்கு : மெயின் ரோட்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (ஆ) (டிசம்பர்) மாகாண்டு 7 ந உ.

மாகாண ஏசனருவின் இலக்கம் : LL/A 5499.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2604.

காணியின் விபரம்.

இரத்தினபுரி டிஸ்திரிக், குருவிறி கோறன், டியூறும பிறறிய எனணு கிராமத்தில் அலிய மலகேன் (கிராமப்படம் 709 இல 46 ம இலக்கத்துணை) எனணும் 1½ ஏக்கர் விசாலமுள்ள காணியின் எல்லைகள் :—

வடக்கு : நறியமுல்வத்த ;
கிழக்கு : அகழி ;
தெற்கு : அக்காணியின் ஒரு பகுதி ;
மேற்கு : அக்காணியின் ஒரு பகுதி .

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (ஆ) (காததிகை) மீ 24 ந உ.

மேலமாகாண அரசாட்சி ஏசனருவின் இலக்கம் : Q 4146.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/1876.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு டி. ஆர். ஏ. டி. சினில் கொட்டாஞ்சேன் என்னுமிடத்தில் இலவில பிலேசில் சமார் 4 ஏக்கர் விசாலமுள்ள வரி மதிப்பு இலக்கங்கள் 69 ம 69/2 ம (புகுதி) கொண்ட ஒரு துணைக் காணி ; எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : வரிமதிப்பு இலக்கங்கள் 251, 16 ம ஒழுங்கையும், 69/4 அலவில பிலேசும் ;
கிழக்கு : வரிமதிப்பு இலக்கங்கள் 139/110 பாசாலை ரோடும், 71 அலவில பிலேசும் ;
தெற்கு : வரிமதிப்பு இலக்கங்கள் 63, 63/1.
மேற்கு : வரிமதிப்பு இலக்கங்கள் 28, 49—17 ம ஒழுங்கையும், 172—16 ம ஒழுங்கையும்.

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம (ஆ) (நவம்பர்) காததிகைமீ 14 ந உ.

மாகாண அலலது டிஸ்திரிக் ஏசனருவின் இலக்கம் : LB. 4203.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LLD/2631.

காணியின் விபரம்.

வவுனியா டிஸ்திரிக், வவுனியா தெற்குத் தமிழ்ப் பிரிவுக் காரியத்திகாரியின் பகுதியிலுள்ள செட்டிகுளம் கிராமத்திலுள்ளதும், ஏறக்குறைய ஒரு ஏக்கர் 3 ரூட 22 போசலை விலதீரணம் கொண்டதும், கீழ்க்காணும் எல்லைகளை யுடையதுமான நான்கு (4) துணைக் காணிகள் :—

1 ம துணை :—

வடக்கு : முடிக்குரிய நிலம் ;
கிழக்குமேற்கும் : S. தருமலிங்கத்தின் நெற்காணி ;
தெற்கு : வடபகுதி நீர்ப்பாசனப் பிரிவு அதுபின் 27.8.52 திகதி படத்தில் விபரிக்கப்பட்டுள்ள 2 ம துணைக்காணி ;

2 ம துணை :—

வடக்கு : வடபகுதி நீர்ப்பாசனப் பிரிவு அதுபின் 27.8.52 திகதி கொண்ட படத்தில் விபரித்ததுள்ள 1 ம துணைக்காணி ,
கிழக்குமேற்கும் : S. தாமலிங்கத்தின் நெற்காணி ;
தெற்கு : வடபகுதி நீர்ப்பாசனப் பகுதி அதுபின் 27.8.52 திகதி கொண்ட படத்தில் விபரிக்கப்பட்டுள்ள 3 ம துணைக்காணி ;

3 ம துணை :—

வடக்கு : வட பகுதி நீர்ப்பாசனப் பிரிவு அதுபின் 27.8.52 திகதி கொண்ட படத்தில் விபரித்ததுள்ள 2 ம துணைக்காணி ;
கிழக்குமேற்கும் : B. சவிரிமுத்தவின் நெற்காணி ;
தெற்கு : வட பகுதி நீர்ப்பாசனப் பிரிவு அதுபின் 27.8.52 திகதி கொண்ட படத்தில் விபரித்ததுள்ள 4 ம துணைக் காணி ;

4 ம துணை :—

வடக்கு : வட பகுதி நீர்ப்பாசனப் பிரிவு அதுபின் 27.8.52 திகதி கொண்ட படத்தில் விபரித்ததுள்ள 3 ம துணைக்காணியும், வானபாயும் வாய்க்கா லும் ;
கிழக்குமேற்கும் : S. யோவான பிளையின் நெற்காணி ;
தெற்கு : குளநீர் வானபாயும் வாய்க்காலும் முடிக்குரிய நிலமும்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்க,
நிரந்தர காரியத்திரி.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்க,
நிரந்தர காரியத்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

L. H. 529.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி, டபிள் ஷெலரன் சேனாராயக்க ஆகிய நான இத்தரவு பிரகடனம் செய்கின்றேன்.

இல. L. H. J/HLG/653.

கொழும்பு,

1951 ம் ஆண்டு (மே) வைகாசிமீ 25 ந் உ.

டபிள் ஷெனாராயக்க,
காணி விவசாய மந்திரி.

காணியின் விபரம்.

கனரத்தறைப் பிரிவில், பாணநதுறை நகரசபை எல்லைக்குள் உள்ள வேக்கட (பகுதி) யும், மொறவினனூ (பகுதி) யிலும், எல்லாங்கவத்த, டெக்கஹாவத்த, மறகஹாவத்த, கெறகெல்கஹாவத்த என்று சொல்லப்படும் காணிகள், வரிமதிப்புப் பகுதி இலக்கங்கள் முறையே 35, 39, 16, 18, 20, 43, 47, 49, 51, 30, 32 ம், 63 ம் ஆகிய இவையெல்லாம் அளக்கப்பட்டு பி. இல. A. 2,734 ல் ஒன்று தொடக்கம் 13 வரைக்கும் இலக்கமிடப்பட்டிருக்கிறது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தரவு பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 14 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனருவின் இலக்கம் : LB 4204.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LLD 2632.

காணியின் விபரம்.

வவுனியா டிஸ்திரிக், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரிவுக்காரியாதிக்காரியின் பகுதியிலுள்ள செட்டிகுளம் கிராமத்திலுள்ளதும், ஏறக்குறைய 2 ஏக்கர் 1 ரூட் 24 பேர்சல விலைநீரணம் கொண்டதும், கீழ்க்காணும் எல்லைகளைபுடையதுமான நான்கு (4) காணிதன்களை.

1 ம் துண்டு :—

வடக்கு : வட பகுதி நீர்ப்பாசன இலாகா அதிபரின் (D. I. E. N. D.) 27.8.52 திகதி கொண்ட படத்திலுள்ள 2 ம் துண்டு ;
கிழக்கு : B. சவிரிமுத்துவின் வயற்காணி ;
தெற்கு : முடிக்குரிய காடு ;
மேற்கு : B. சவிரிமுத்துவின் வயற்காணி.

2 ம் துண்டு :—

வடக்கு : குளநீர்ப்பாயும் வாயக்கால் ;
கிழக்கு : A. யோசேபின் நெற்காணி ;
தெற்கு : வட பகுதி நீர்ப்பாசனப் பகுதியின்பின் 27.8.52 திகதிக்கொண்ட படத்திலுள்ள முதலாம் துண்டு.
மேற்கு : A யோசேபுவின் நெற்காணி.

3 ம் துண்டு :—

வடக்கு : வட பகுதி நீர்ப்பாசனப் பகுதியின்பின் 27.8.52 திகதி கொண்ட படத்திலுள்ள 4 ம் துண்டு ;
கிழக்குமேற்கும் : F. சிணைப்பினளையின் நெற்காணி ;
தெற்கு : குளத்தத் தண்ணீர்ப்பாயும் வாயக்கால்.

4 ம் துண்டு :—

வடக்கு : முடிக்குரிய நிலமும் குளநீர் வானப்பாயும் வாயக்காலும் ;
கிழக்குமேற்கும் : S. வனவியகிங்கத்தின் வயற்காணி ;
தெற்கு : வடபகுதி நீர்ப்பாசனப் பிரிவுத் தலைவரின் 27.8.52 திகதி கொண்ட படத்திலுள்ள 3 ம் துண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தரவு பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 26 ந் உ.

மாகாண ஏசனருவின் இலக்கம் : LD 3374

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/E/2628.

காணியின் விபரம்.

மட்டக்களப்புப் பகுதி, ஏறலூர் கோறளப் பற்றுக்கள், தந்தாருமூலை கிராமத்திலும், கொனனதுரைத் தோட்டம் அல்லது பிறக்கா தோட்டம் என்று அழைக்கப்படும் காணியின் பகுதியாக, சுமார் 4 ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டுகாணி. எல்லைகள் :—

—வடக்கும் கிழக்கும் : விவரிக்கப்படாத காணியின் மறைப் பகுதிகள் ;

தெற்கு : கி. ச. காணி ;

மேற்கு : மட்டக்களப்பு—திரிகோணமலை முக்கிய பகிரங்க வீதி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

LW 3702

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சி பண்டா புலன்குலம் ஆகிய நான இத்தரவு பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (நவம்பர்) காததிகை 24 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனருவின் இலக்கம் : LW 3702.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/FOU/2096.

காணியின் விபரம்.

M12/59—2 கிழக்கு பண்டாரவலை டவுன் படத்தில் 1/8 ஏ. கொண்ட 92 ம் துண்டு.
அமைப்பு : பண்டாரவலை நகர எல்லைக்குள், உடுக்கிறதைப் பிரிவு, வதனை டிஸ்திரிக் எல்லை.

வடக்கு : பண்டாரவலை ஹொட்டலுக்குரிய நிலம் ;

கிழக்கு : G. B. சைமன் சிலவாவுக்குரிய நிலம் ;

தெற்கு : கொழும்பு—வதனை ரோட்டு ;

மேற்கு : ஒலமன் ஜான மெகமெட் பாய்க்குரிய நிலம்.

டபிள் ஷெனாராயக்க,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

1950 ම ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்தி புகுசி பண்டா புலங்கலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சுமீ 8 ந் உ.

பீ. பி. புலங்கலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்தி.

மாகாண ஏசனரின் இலக்கம்: LL/A 5502.

காணி, காணி அபிவிருத்தி மந்தி காரியாலயத்தின் இலக்கம்: J/E/2627.

காணியின் விபரம்.

இரத்தினபுரி டிஸ்திரிக், குக்குல கோளே, ஆயகம் (இறப்பொறுவா) எனணு கிராமத்தில் ஆயகம் எஸ்டேரின் ஒரு பகுதியாகிய (கடைசிக் கிராமப்படம் 42 இல 728, 760 ம் இலக்கத்துணடுகள்) 6 ஏக்கர் விசாலமுள்ள காணியின் எல்லைகள்:—

வடக்கு: ஆயகம்—உடுகல P. W. D. ரோட;

கிழக்கு: ஆயகம் எஸ்டேர 738 ம் இலக்கத் துண்டு;

தெற்கு: 762, 763 ல் இலக்கத் துண்டுகளும் பெறலியன் எலாவும்;

மேற்கு: கங்கப்பொட வத்த.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 4095/J/E/1692

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

ஆரம்பப்பட இல. A 3,285 கிராமம்—இறலிமபுலகொட.

விசாலம்.

துண்டு காணியின் பெயர். விபரம். உரிமை கேட்பவா பெயர். ஏ. று. ப.

1 டுகன்பிறநிலந்த தென்னந் தேடாடமும கிணறும்

.. ம. சீ. சென்றட்டின், ம. றீ. விவினிஸ்பபு, இறல 0 3 36.2

இமபுலகொட.

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராடமலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 10 ந் தேதி, காலை 10 மணிக் கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாடபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடபுற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,

ஏ. செயின். வி. விஜயமான,

1952 ம் ஆண்டு (நவம்பர்) காததிகைமீ 24 ந் உ.

உதவி மேல மாகாண அரசாட்சி ஏசனரே.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

R/A—1

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிக் கு எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ள விரும்பும் காணிக் கு விபரம்:—

தெரு

.. இறவாரி இலக்கம்.

உரிமை கேட்பவா.

மேட்டுத்தெரு

.. 91A/23 (பகுதி)
71/46திரு. எச. டி. பெர்ணாடோவும் எறிக. சி. டி. சொயிசாவும்
ஸ்ரீமதி. எஸ். ஜே. கலதேரா, “செயின் பிறைசிடேல்” உவாட
பிளேஸ், கொழும்பு

கொச்சிக்கடைத்தெரு

G71 (பகுதி)
52/161, 160, 158, 157, 156, 142, 140, 139, 138,
137, 136, 135, 126, 125, 124, 123, 122, 121,
120, 119, 118, 117, 89, 88, 87, 86, 85, 84.. டாக்டர். ஆர். கலதேரா, “செயின் பிறைசிடேல்” உவாட பிளேஸ்,
கொழும்பு

ஜிந்தப்பிட்டித்தெரு

.. 61/17, 16, 15, 14, 12A, 12, 11, 10, 9, 8, 7, 6,
5, 4, 3, G61 (பகுதி) 61 (பகுதி)

.. ஆர். துரைசாமி, 45, ரெஸ்ஸிட் பிளேஸ், கொழும்பு

ஜிந்தப்பிட்டித்தெரு

38
35 (பகுதி), 53.. செயின் தோமஸ் தேவாலயத்தின் பொறுப்பாளி, 25 மென்ஸ்
ரோன் பிளேஸ், கொளளப்பிட்டி

ஐம்பெட்டாவீதி

69/9, 64, 68
79/1
89/57.. ஜே. ஏ. டி. விக்டோரியா, விக்டோரியா ஹோட்டல், கொழும்பு
திரு. டி. சிலவாவும மெனடிஸ்சம்
முத்தையாச்செட்டியார் மகன் நடராஜா செட்டியார்

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரா டமலமாக முறையெ பினவரும் காணிக் குக்கு அதாவது:—

மேட்டுத் தெருவிலும் கொச்சிக்கடையிலும் இருக்கும் காணிக் குக்கு 1953 ம் ஆண்டு மார்ச் மாதம் 2 ந் திகதி காலை 9.30 மணிக் கு.

ஜிந்தப்பிட்டித்தெருவிலும் ஐம்பெட்டாவீதியிலும் இருக்கும் காணிக் குக்கு 1953 ம் ஆண்டு மார்ச் மாதம் 5 ந் திகதி காலை 9.30 மணிக் கு.

இக்கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்களின் தன்மையையும் குறித்த காணிக் கு எடுத்தற்கான நஷ்டாடபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டாடபுற தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கொழும்புக் கச்சேரி,

ஏ. செயின். வி. விஜயமான,

1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மார்ச்சுமீ 6 ந் உ.

மேலமாகாண உதவி அரசாட்சி ஏசனரே.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q. 4048/J/AL/1522.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள என்பதை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

ஆரம்பப்பட இல. A 3,259. கிராமம்—அலகிரிவல்பொல.

விசாலம்.

துண்டு. காணியின் பெயர். விபரம். உரித்தாளியின் பெயர். ஏ. று. ப.

1 தொடுகிமுப்புற

.. நீர்க்காலவாயின் பகுதி அடங்கிய நெல்லயல் எம். ஏ. ஜேமிஸ் பெரேரா, எல். எம். சுசந்தி

0 0 18.9

2 னெ

.. னெ ..

.. என. பி. எஸ். செனிறெட்டின், வெல்கென், மீனுவாங்கொட

0 0 13.5

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரிததாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
3	தொடுவிருமபுற	நீர்க்கால்வாயின் பகுதியடங்கிய நெல்வயல்	சீ. டி. பி. டிசனாயக்க, அலகிரிவல்பொல	0 0 15 8
4	ஷே	ஷே	ஈ. பி. எஸ். செனிவிறட்டின, டபிள்யூ. பீ. எஸ். செனிவிறட்டின, அலகிரிவல்பொல	0 0 4 1
5	ஷே	ஷே	ஈ. பி. எஸ். செனிவிறட்டின, அலகிரிவல்பொல	0 0 10 9
6	ஆண்டிமுள்ளிகுமபுற	ஷே	டபிள்யூ. பீ. எஸ். செனிவிறட்டின, அலகிரிவல்பொல, உடுகம்பொல	0 0 3 1
7	தொடுவிருமபுற	ஷே	கே. டி. ஜோன் பெண்ணேடோ, கே. டி. சானிலி	0 0 24 7
8	அமுன்தொட்ட அல்லது நெல்வயல்	அல்லது நெல்வயல்	பெண்ணேடோ, அலகிரியா, கம்பஹா	0 0 3 5
9	டிமோடிருமபுற	ஷே	கே. டி. சியடோறில் பெண்ணேடோ, கே. டி. அகோனிஸ் பெண்ணேடோ, அலகிரியா, கம்பஹா	0 0 0 4
			கே. டி. ஹெநதிரிக பெண்ணேடோ, கே. டி. அடோனிஸ் பெண்ணேடோ, அலகிரியா, கம்பஹா	0 0 0 4
			மொத்தம்	0 2 14 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 16 ந் தேதி, காலை 9.30 மணிக்கு கம்பஹா வாடிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 2 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 8 ந் உ.

ஏ. செயின். லீ. விஜயமான்,
உதவி மேல மாகாண அரசாட்சி ஏசனோ.

இல. Q 3864/J/HLG/919.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

ஆரம்பப்பட இல. A 3,246. கிராமம்—புறலப்பற்றிய.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	மருளக்கல்லந்த.	தென்னந்தோட்டம்	பத்துலி கங்காணமலாகே எட்வின; பெறேறு, புறலப்பற்றிய, மினுவாங்கொட	0 1 18 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந் தேதி, காலை 9.30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 3 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 8 ந் உ.

ஏ. செயின். லீ. விஜயமான்,
உதவி மேல மாகாண அரசாட்சி ஏசனோ.

Q 4107/J/HLG/1743.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

ஆரம்பப்பட இல. A 3,286. கிராமம்—வத்துப்பற்றிவெல்.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	லயிரித்தாலந்தவத்த	தென்னந்தோட்டம்	சோ. ஜேம்ஸ் பீ. ஓய்சேகர, பத்தரல் வளவவுவு, வியாங்கொடை	0 3 13 4
2	ஷே	தென்னந்தோட்டம், இரு கட்டிடங்களும்	ஷே	1 1 13 6
4	ஷே	தென்னந்தோட்டம்	ஷே	0 0 3 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந் தேதி, காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 2 ந் தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 8 ந் உ.

ஏ. செயின். லீ. விஜயமான்,
உதவி மேல மாகாண அரசாட்சி ஏசனோ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

Q 3589/J/322.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

ஆரம்பப்பட இல. A 3,318. கிராமம்—மாகொல தெற்கு.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	மில்லக்கவத்தவும், துத்திரி தோட்டம்	தோட்டம்	துடுகல் தென்னகோன முதலிகே டோன் சலான், தென்னகோன, மேற்படி, டொள ஒடிஸ் தென்னகோன, மேற்படி, டொள த்ரேலிஷ் தென்னகோன, மாகொல, கடுவல்	1 0 12 6

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந் தேதி, காலை 11.30 மணிக் கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 2 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 8 ந் உ.

ஏ. செயின் வீ. விஜயமான்,
உதவி மேல் மாகாண அரசாட்சி ஏசனரே.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். Q 4081/J/B/1642

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணடு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமையாளரின் பெயர்.	விசாலம்.
		ஆரம்பபட்ட இலக்கம் A 3299	கிராமம்—கெனகம்	விசாலம்.
			உரிமையாளரின் பெயர்.	ஏ. று. ப
1	ஆனுமிடிவலகலுவத்த தென்னந் தோட்டம்	கொண்ட யோதன ரூபகங்கு, கெனகம்		0 1 7.3

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 17 ந் தேதி பிற்பகல் 2.30 மணிக் கு கொழும்புக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு மாதம் 2 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 8 ந் உ.

ஏ. செயின் வீ. விஜயமான்,
உதவி மேல் மாகாண அரசாட்சி ஏசனரே.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். Q 3990/J/AL/1264

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்தற்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

துணடு	காணியின் பெயர்.	விபரம்.	உரிதாளியின் பெயர்.	விசாலம்.
		ஆரம்பபட்ட இல. A 3,310.	கிராமம்—வீகொவுவாவும், கொறன்பொல்லும்.	விசாலம்.
			உரிதாளியின் பெயர்.	ஏ. று. ப
1	டொம்புறக்கும்புற	நெலவயலும், வரம்பும்	மாறசிகுக் பொடிக்கே இசாச்சி, வீகொவுவா	0 0 4.7
2	ஷே	ஷே	றனகொட பொடிக்கே பிம்பிய, வீகொவுவ, மினு வாங்கொட	0 0 2.0
3	டவத்தகலுக்கும்புற	ஷே	றுவறுபுச் பொடிக்கே இமானில, வீகொவுவா	0 0 1.0
4	ஷே	ஷே	கொறதல் பொடிக்கே செலை, வீகொவுவா	0 0 4.8
5	ஷே	ஷே	வெலசிகு பொடிக்கே மாய, வீகொவுவா	0 0 2.2
6	டெலகலுக்கும்புற	ஷே	நன்கொட பொடிக்கே சிறிச்சேன, வீகொவுவா	0 0 7.9
7	கொத்தொலோக்கும்புற	ஷே	மாறசிகுக் பொடிக்கே இசாச்சி, வீகொவுவா	0 0 3.7
8	ஷே	ஷே	றனகொற பொடிக்கே பகின்றே, கொறன்பொல்ல, மினுவாங்கொட	0 0 5.6

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரால் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 18 ந் தேதி, காலை 9.30 மணிக் கு ஆ. ஏ. வின காரியாலயம், மினுவாங்கொடையில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 4 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கொழும்புக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாதம் 8 ந் உ.

ஏ. செயின் வீ. விஜயமான்,
உதவி மேல் மாகாண அரசாட்சி ஏசனரே.

இல L H. 713.

கே. எல் கட்டுக்குறித்த ரெயினிங் கொலெஜ் எனணும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அத்தாவது —

பிரதமபட்ட இல. A 2,832. குறிச்சி—நகொட, களுத்தறை, தோட்டமுனை

துணடு	காணியின் பெயர்	விபரம்	உரிதாளியின் பெயர்	விசாலம்
1	பிறற்கோடுநெய்யா	30 வயதுள்ள தென்கை, மாமரம், நயப் பரும, கல மரங்களும் கொண்ட ஒரு தோட்டம் (கலந்து நடப்பட்டது)	(1) டொடங்கொடயிலிருக்கும் பெற்றுகுட்டி அகொல்தினு சிலவா, (2) பொம்புல்லிலிருக்கும் பெற்றுகுட்டி சிறிநேரில சிலவா, (3) நகொட யிலிருக்கும் பெற்றுகுட்டி ரெசலின சிலவா, (4) கொலகொடயிலிருக்கும் பெற்றுகுட்டி மிமல் வதி சிலவா, (5) கலுப்பெறுமா ஆதர் சிலவா, (6) கலுப்பெறுமா அலடின சிலவா, (7) கலுப்பெறுமா எனசில சிலவா, (8) கலுப்பெறுமா டாலின சிலவா, (9) கலுப்பெறுமா யசலின சிலவா இன்னும் சீக்கியன்கே பவுறு சிலவா இவா கள் எல்லோரும் கலமுல்லாவைச் சேர்ந்தவர்கள்	4 2 30.5
3	மிலிறறி ரேட்டே	மிலிறறி ரேட்டின் பகுதி	கலமுல்லாவிலிருக்கும் எம் டி. பெரோவின் மனைவி	0 0 10.2
4	கொட்டம்பகலுக்கெவத்த	3 தென்கையும், 1 பலா மரமும், 1 கெற நகலாவும் கொண்ட ஒரு தோட்டம்	ஷே	0 0 24.7
5	ஷே	25 வயதுள்ள 22 நயப் மரங்கொண்ட ஒரு இடம்	கட்டுக்குறித்தயிலிருக்கும் செமலா ஆராச்சிக்கே சாளில் அபபுறாமி	0 1 36.3
6	மிலிறறி ரேட்டே	மிலிறறி ரேட்டின் பகுதி	ஷே	0 0 34.1

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விலாசம். எ. று. ப.
7 மடுக்கலுவல்த	30 வயதுள்ள நற்பரும், கறுவாலும் (கலந்து நடப்பட்டது) அத்துடன் ஒரு நிரந்தரமில்லாத கட்டிடம் ஒன்று இருக்கிறது	பெருவலயிலிருக்கும். வானகருலூரிய பெண்டிமுக்கானடிருங்கே வலுவாலியல் னானடோ	பற்ற 6 2 25-8 பொ
8 கொத்தம்பகலுகெலெவத்த	30 வயதுள்ள நற்பர்.	எறக்கமாவிலுள்ள ஜி. சைமன் சிலவா, கிராம விதானை	1 0 7-8
		மொத்தம்	13 2 07

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய கிரியகாரரூபமாய் 1953 ம் (நடு) ஜனவரி) தை மாதம் 20 ந தேதியிலன்று காலை 10 மணிகுக் களுத்தறைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடநதைகளினது தன்மையையும் அவருடநதைகளுக்காய்த் தாம் சாதிகுக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் கொல்லும்படி இதனால் அவாக்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

களுத்தறைக் கச்சேரி, 1952 ம் (நடு) (டிசம்பர்) மாகாப்திமீ 5 ந உ.

எ. இ. கோகாணி மொறகொட, உதவி அரசாட்சி வசனஞ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். இல L. H. 797

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாரான என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கிராமப்பட 111 இன் திருத்த இல. 5. கிராமம்—கெவெசா

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தர்ளியின் பெயர்.	விலாசம். எ. று. ப.
2443 கெத்கெவெவத்த	தோட்டத்தின் ஒரு பகுதி (ஒன்றும் உண்டாகக் வில்லை)	மியானலுக்கலுத்தெனை ஹெவாலுக்குறுகே அந திரிஸ், மேற்படி. வியோரிஸ், மேற்படி செமாரிஸ், மனுஹுக்குறுகே சிரிநேரிஸ்வம், மனுஹுக்குறுகே உதாரிஸ்வம் இவாக்கெல்லோரும் பிட டியகலவிலிருக்கும் பஹால் ஹெவெசாவினுள்ள நன்புறகொடையச சோந்தவாக்கள்	0 0 29-4
2444 ஷே	50 வயதுள்ள 2 தெனையும், 2 பலாவும், 20 வயதுள்ள 7 கழக மரங்களும், ஒரு கித்தின மரமும், ஒட்டால் மேயப்பட்டதும், கலலினால் கட்டப்பட்ட கட்டிடமும், ஒரு நிரந்தரமில்லாத கக்கசின் ஒரு பகுதியும் கொண்ட ஒரு தோட்டம்	ஷே	0 3 8-2
2448 காலடிப்பாதை	காலடிப்பாதை	ஷே	0 0 3-9

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாய் 1953 ம் (நடு) ஜனவரி) தை மாதம் 13 ந தேதி, காலை 10 மணிகுக் பொவாத கொல்லியில் கூட்டம் வைக்கும் மண்டபத்தின் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவாக்களுக்குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நடைபுறறிய அவாக்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நடைபுறறிய தொகையையும், அத்தொகை கலிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் (நடு) ஜனவரி) தை மாதம் 5 ந தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

களுத்தறைக் கச்சேரி, 1952 ம் (நடு) (டிசம்பர்) மாகாப்திமீ 6 ந உ.

ஐவா லொறெனஸ் பேடினெஸ், அதி உதவி அரசாட்சி வசனஞ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். இல. L. H. 638

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாரான என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துணை. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விலாசம். எ. று. ப.
1 மரக்கவத்தை அல்லது கலுவல்தை	40 வயதுள்ள ஒரு கொற்ககா மரம், 2 பலா, 3 தெனையும், 25 வயதுள்ள 7 நற்பா, 4 தெனையும், 10 வயதுள்ள 2 தெனையும், 1 நடுள், 17 நற்பா மரங்கள் கொண்ட ஒரு தோட்டம்	மடகே வசனஹாமி, மேற்படி பபிநோனூ, மேற்படி மரிநோனூ, மேற்படி மாட்டின் சிங்கோ, மேற்படி ஆபிரஹாம், மேற்படி ஜோன் சங்கோ, பி பெட்ரிக் அபடி, பி ஹெலன்ஹாமி, பி ஜொஹானஹாமி, பி சிசிலியா ஹாமி, எச் டி நெமாஸிஸ்அபடி, எச் டி தெயோனிஸ்அபடி, எச் டி ஓடிஸிஸ் அபடி, பி எமிஸ் சிங்கோ, எஸ் சாஸிஸ் சிங்கோ, எச் ஹெனரிக் சிங்கோ இவாக்கெல்லோரும் பரடுவாவில் இருப்பவாக்கள்	0 0 28-1
2 ஷே	25 வயதுள்ள 1 நற்பா, 1 தெனையும், 4 நடுள் மரங்கள், 10 வயதுள்ள 1 கெந்தா, 1 நடுள், 11 நற்பா மரங்கள், 5 வயதுள்ள இரண்டு லுனுமிடெல்லா மரங்கள்கொண்ட ஒரு தோட்டம்		0 0 8-3
3 குறுண்டுக்கொத்தவ அல்லது கலுவல்தை	30 வயதுள்ள 1 பலா, 3 தெனையும், 25 வயதுள்ள 6 நற்பா மரங்கள், 15 வயதுள்ள ஒரு சிக், ஒரு கொடப்பொரு, 4 கழகம், 4 தெனையும் மரங்கள், 10 வயதுள்ள 2 தெனையும், 60 நற்பா மரங்களும் கொண்ட ஒரு தோட்டம்	பம்பலப்பிட்டியிலிருக்கும் டனரென் டி சில்வாக்கும், கொழும்பில் பொலிஸ் கந்தோரிலிருக்கும் ஓஸ் மன் டி சில்வாக்கும் அததுடன் பற்றாவிருக்கும் எ. டி சலோ சிங்கோ, எ டி ஜொசலிஸ் நோனூவுக்கும் கே. டி. மிசி நோனூவுக்கும்	0 0 32-3

மொத்தம் 0 1 28-7

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 14 ந் தேதி, பிற்பகல் 2.30 மணிகளுக்கு கருத்துரைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 7 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கருத்துரைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திமீ 6 ந் வ.

ஐ. எல். பேடினனல்,
அதி உதவி அரசாட்சி ஏசனாடு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். இல: LH 617.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின பிரகாரம் நான் இத்தலை அறிவிக்கின்றேன்.
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கூணியின் பெயர்	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம்.
1 இலிம்பே எலரேட	40 வயதுள்ள தென்னந் தோட்டம்	கொறையிலிருக்கும் இலிம்பே எலரேட ஆளுன திரு. 2 0 0 கே. சி. டி. சிலவா, (2) திரு. கே. யே. டி. சிலவாவும் (3) திரு. கே. எல். டி. சிலவாவும் உடுவறையிலிருக்கும் "கருணா சிரியில்" இருப்பவர்கள்—அங்குறுவத் தோட்ட உதவி தபாற் கந்தோர்	ஏ. று. ப.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரராமலமாக 1953 ம் ஆண்டு தை மாதம் 15 ந் தேதி பிற்பகல் 3.30 மணிகளுக்கு கருத்துரைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனடிகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு தை மாதம் 7 ந் தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தலை கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

கருத்துரைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திமீ 6 ந் வ.

ஐ. எல். பேடினனல்,
அதி உதவி அரசாட்சி ஏசனாடு.

L H 722

பி. டபிள்யூ. டி. மெற்றல் குகூரி, 8 வது மைல் நகோட-கல்வெல்லாவ-பல்பிட்டியா ரோட்டு நீடிக்கிறதற்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டிய காணியினாச சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

கூணியின் பெயர்.	விபரம்.	விசாலம்.
1 கலுமலவத்த	1-35 வயதுள்ள தோட்டம் 8 தென்கை, (35 வயது), 3 வயதுள்ள 5 தென்கை, 1-8 வயதுள்ள 3 ராப் பலா, 1-2 வயதுள்ள 11 தோடை, 15 வயதுள்ள 6 கழுகு, 15 வயதுள்ள 1 கொட்டா மரம், ஒரு வயதுள்ள 4 வாழைச் செடிகள், ஒரு நிரந்தரமில்லாத வீடு, மணசுவருடன், கிடுக்குக் கூரையும், ஒரு வீட்டின் அத்தி வாரம் போட்டதன் ஒரு பகுதியும், மதகமலிலிருக்கும் யட்டோலவத்த எனனுமிடத்திலுள்ள பி. வி. லூயிஸ் சிக்கோவிறகுரியது	0 0 9-9
2 ஷே	15-40 வயதுள்ள தோட்டம், 40 வயதுள்ள ஒரு பலா, 30-40 வயதுள்ள 2 தென்கை, 35 வயதுள்ள 2 மாமரம் 15 வயதுள்ள 3 கழுகு மரங்கள், இவைகளைல்லாம மதகமலிலிருக்கும், யட்டோலவத்த எனனுமிடத்திலுள்ள பி. வி. லிவெரிஸ் சிக்கோவிறகுரியது	0 0 2-9
3 டீயு	1-40 வயதுள்ள தோட்டம், 35-40 வயதுள்ள 8 தென்கைகள், 2-8 வயதுள்ள 12 தென்கைகள், 1-5 வயதுள்ள 2 பலா, 3-15 வயதுள்ள 34 கழுகு மரங்கள், 1-6 வயதுள்ள 6 ராப்பலா மரங்கள், 16 வயதுள்ள 3 கித்தான மரங்கள், 5 வயதுள்ள 2 நனை மரங்கள், 3-8 வயதுள்ள 4 எலுமிச்சைகள், 3-7 வயதுள்ள 2 கற்பபிஞ்சா மரங்கள், 7 வயதுள்ள 3 தோடைகள், 6 வயதுள்ள 2 ஜம்பு மரங்கள், 6 வயதுள்ள ஒரு பிலினை மரம், 2 வயதுள்ள ஒரு மங்குலதீன் மரம், 4-10 வயதுள்ள ஒரு மீ மரம், 1 கஜா மரம், ஒரு வெலி, ஒரு முருங்கை, ஒரு வயதுள்ள 24 வாழைச் செடிகளும், ஒரு நிரந்தரமில்லாத வீடு, மணசுவரும், கிடுக்குக் கூரையும், இன்னுமொரு நிரந்தரமில்லாத வீடு மணசுவருடனும், (மணனும், கல்லும்) ஓட்டுக் கூரையுடனும், அதிவாரம் போட்ட ஒரு வீட்டின் பகுதியும், மதகமலிலிருக்கும், யட்டோலவத்த எனனுமிடத்திலுள்ள பி. வி. சான்ஸ் அப்புவக்கும், பி. வி. லூசிஹாமிக்கும் உரியன	0 0 35-9
4 டீயு	5-35 வயதுள்ள தோட்டம், 15-30 வயதுள்ள 29 தென்கையும், 35 வயதுள்ள 2 பலாவும், 10 வயதுள்ள 5 கழுகு மரமும், 5 வயதுள்ள 1 பலா மரமும், 8 வயதுள்ள ஒரு ராப்பலாவும், கட்டுக்கறையிலுள்ள, பொப்பிட்டியாவிலிருக்கும் டி. ரொமாண்டி சமநாயக என்பவர்க்குரியது	0 1 38-7

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி: காணி எடுத்துக்கொள்வதையப்பற்றிய சட்டத்தின் (203) ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்குக் கற்பனை செய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தலைக்கொண்டு பிரசுரித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரராமலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 16 ந் தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு மதகமலி விடுதலையில் எனமுன்பாக வெளிப்படுத்த தத்தமக்கு அக்காணிகளினுள்ள உடனடிகளினது தன்மையையும் அவ்வுடனடிகளுக்காயத் தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களைத்திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கருத்துரைக் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாப்திமீ 6 ந் வ.

எ. இ. கோகர்னி மொற்கெடி,
உதவி அரசாட்சி ஏசனாடு.

L. C. 2622.

தாமசாலாவா, சிமெற்றி ரோடும், கட்டுகின்ற புது சேர்க்குலா ரோட்டும் நீடிப்பதற்கு எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும காணிகளை, அஃதாவது :—

கூணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம்.
3 பவிப்புலவத்த, மொயின் ரோட்டு, வரி மதிப்பு இல. 53/6 இன் பகுதி	50 வயதுள்ள 6 தென்கைகளும், 20 வயதுள்ள 1 தென்கையும், 1 மாவும், 30 வயதுள்ள 1 பலாவும், 5 வயதுள்ள 2 எலுமிச்சைகளும், 5 வாழைச் செடிகளும் கொண்ட ஒரு தோட்டம்	உலிசன் சிலவா, புறக்கராசியும், பபளிக் கொத்தாசிசும் ஆகிய இவா டெசெல் திரா, கருத்துறையில் இருப்பவா	0 0 18-0
4 ஷே	50 வயதுள்ள 3 தென்கையும், 30 வயதுள்ள 2 தென்கையும், 25 வயதுள்ள 4 கழுகு மரங்களும், 20 வயதுள்ள 1 மாமரமும், 25 வயதுள்ள 11 வாழைச் செடிகளும், 1 கப்பொக் மரமும், 20 வயதுள்ள 1 கெந்தா மரமும் கொண்ட ஒரு தோட்டம்	ஷே	0 0 12-1

தூண்டு. காணியின் பெயர்.	விபரம்	ஆரம்பப்பட இல். 1,364. கிராமம்—அடனிகிட	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
5 கந்தெவத்த தாமசாலாவ, ரேட்டே, வரிமதிப்பு இல. 15/5 இன பகுதி	55 வயதுள்ள 15 தென்கனம், 20 வயதுள்ள 7 தென்கனம், 11 கழக மரங்களும், 15 வயதுள்ள 5 தென்கனம், 10 வயதுள்ள 1 கப்பொக் மரமும், 5 வயதுள்ள 4 கழக மரங்களும், 1 குழுவ மரமும் கொண்ட ஒரு தோட்டம்		கனத்தறை வடக்கில் இருக்கும் பொநானடோ	எஸ். சி. 0 0 33.4
6 கந்தெவத்த தாமசாலாவ, ரேட்டே, வரிமதிப்பு இல. 15/8 இன பகுதி	தோட்டத்தின் பகுதி ஒன்றும் உண்டாகவில்லை		கனத்தறை வடக்கில் இருக்கும் ஆராச்சிகே நந்திரிஸ் சிலவா	0 0 1.3
7 கந்தெவத்த தாமசாலாவ, ரேட்டே, வரிமதிப்பு இல. 22/2 இன பகுதி	20 வயதுள்ள 1 தென்கனம், 1 நயர் மரமும் கொண்ட ஒரு தோட்டம்		டிசெஸ்திரா, கனத்தறையில் சமர்ப்புலிகே கொநேலிஸ் பொநானடோ எனப்பொக்கும் உட்படபெண்டிகே மைநோனா எனப்பொக்கும் பங்கு	0 0 6.0
8 டிகவத்த தாமசாலாவ, ரேட்டே, வரிமதிப்பு இல. 15/4 இன பகுதி	45 வயதுள்ள 1 தென்கனம், 30 வயதுள்ள 3- கழக மரங்களும், 15 வயதுள்ள ஒரு கல மரமும், 1 கெந்தா மரமும் கொண்ட ஒரு தோட்டம்		தெஹிவலையிலிருக்கும் சிலவா	0 0 7.4
9 ஷெ	10 வயதுள்ள 1 நயர் மரமும், 1 கழக மரமும் கொண்ட ஒரு தோட்டம்		தெஹிவலையிலிருக்கும் சிலவாவின் உரிமையை டெசெஸ்திரா கனத்தறையிலிருக்கும் கந்தேவிறாரையிலுள்ள குறுலுபெட்டே சிலரத்தன தேரே என்னும் பெரிய குருவால் ஆட்சேபிக்கப்படுகிறது	0 0 5.6
10 மத்திலவலத்த தாமசாலாவ, ரேட்டே, வரிமதிப்பு இல. 15/1 இன பகுதி	25 வயதுள்ள 3 மொங்குலதான் மரமும், 2 கழக மரமும், 10 வயதுள்ள 13 கழக மரமும், 5 வயதுள்ள 11 கழக மரமும் கொண்ட ஒரு தோட்டம்		குடா வலகடுவலிலிருக்கும் சிலவா வலதிரயரத்தன எனப்பொக்கும் உரிமையை டெசெஸ்தறையிலிருக்கும் கந்தேவிறாரையிலுள்ள குறுலுபெட்டே சிலரத்தன எனப்பொக்கும் ஆட்சேபிக்கப்படுகிறது	0 0 12.1

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமபடி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரதித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 27 ந் தேதியிலன்று காலை 10 மணிகளுக்கு கனத்தறை கச்சேரியில் எழுமுன்பாக வெளிப்பட்டதே தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடந்தைகளினது தன்மையையும் அல்லுடந்தைகளுக்காய்த தாம சாதிகளும் உரித்துகளின் தொகையையும் விபரங்களையும் சொல்லுமபடி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கனத்தறை கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 6 ந் உ.

ஏ. இ. கோகாளி மொறகொட,
உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

LD 4561

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

கண்டி டிலத்திரிக, உட்பலாத்த, உலப்பனையிலிருக்கும் மரவிலல் குறுப்பில் தெனமாக பிரிவில் 36 ஏக்கர் விசாலமுள்ள காணியின் பாகம். இதன் எல்லைகள் பின்வருவனவை:—

வடக்கு: உலப்பன, மதேலதெனியா கிராமங்களுக்குச் சேர்ந்த நிலங்கள்;
கிழக்கு: மஹாவலிகங்கை;
தெற்கு: டென்மாக்க் தோட்டத்தின் மிகுதியும், நெற் காணியின் வடக்கெல்லைமும்;
மேற்கு: டென்மாக்க் தோட்டத்தின் பகுதி.

உரிமைகொருபவரின் பெயர்:—“ த. இலகிலிஸ்ஸம் ஸ்கொட்டிஸ் ஜோயினற் கோலப்பறையில் ஹோல் சேல்-சொசியடி லிமிட்டட், பி. ஓ. பொக்கல், 342, கொழும்பு.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமதம் அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட காரியகாரர்மூலமாக 1953 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ந் தேதி காலை 9.30 மணிகளுக்கு கண்டி கச்சேரியில் எழுமுன்பாக வெளிப்பட்டதுமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இதனால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.

கண்டி கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசம்பர்) மார்ச்சுமீ 9 ந் உ.

ஈ. ஈ. கிறெனியர்,
கண்டி டிலத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விடக்கத்தைக் குறிப்பிடுக: LD 1017 (J/PT/663).

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

காணியின் பெயர்: செனற் மாகரட்ஸ் எஸ்டேட்;
பரப்பு: 0 ஏ. 0 மு. 23.69 பெ.

இரூப்பு: மத்திய மாகாணம், நுவரெலிய டிலத்திரிக், வளப்பனைப் பகுதி, உட்பலாதத கோரானியில் உள்ள செனற் மாகரட்ஸ் இல் புகலவத்த எனப்படும் கிராமம்;

விபரம்: 2-நிரந்தரக் கட்டிடம், 10 வருஷ தோடை மரங்கள் 5 ம் உள்ள தோட்டம்—A. 1877 இலக்க ஆரம்ப படத்தின் 1 ம் இலக்க தூண்டு. சொந்தக்காரர்: கரோலினா ரி கொம்பனி ஒவ் சிலோன லிமிற்றட்; ஏஜன்ஸ்: லீச்சமன் அன கம்பனி, தபால் பெட்டி இல. 83, கொழும்பு.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 26 ந் தேதி காலை 10 மணிக்கு றுவரெலியாக கச்சேரியில் எனமுனப்பு வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

றுவரெலியாக கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழிமீ 5 ந் உ.

வி. ஏ. ஜே. சேனரதன,
இலத்திரிக உதவி அரசாட்சி ஏசனரே.

இலக்கம் LA 6571/J/HLG/681.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணகல் இலத்திரிக, தம்பதெனி அட்பட்டு, தலவதத பகுதி, தலவதத கிராமத்தில், 487 ம் இலக்கப் பிரதமபடததுக்கு 1 ம் இணைப்பதத்தில் அளந்து காட்டப்பட்டுள்ள 136 ம், 137 ம், 139 ல் இருந்து 150 ம், 155 ம், 157 ல் இருந்து 162 வரை, 171 ம், 173 ல் இருந்து 181 வரை, 185 ம், 186 ம், 188 ல் இருந்து 192 வரை, 194 ல் இருந்து 203 வரை, 205 ம், 211 ல் இருந்து 233 வரை, 235 ம், 236 ம், 238 ல் இருந்து 244 வரையுள்ள துண்டுகள் 8௪. 2௫௪. 02-3௫. விசால எல்லைகள்.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 26 ந் தேதி, காலை 9 மணிக்கு குருணகல் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணகல் கச்சேரி,
1952 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகைமீ 29 ந் உ.

என். என். டி. ஜில்லா,
வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனரேக்காக.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல். இல LA 7230/J/HLG/334

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணகல் இலத்திரிக கடுகம்பொல அட்பட்டு மெத்தக்கடிய கொரல் பஹற்பொதுவெவ பகுதிக்கொடவெல எனமும் கிராமத்தில் மரகயடலையகறுப்பு பிடியும் தெலம்பகறு முல்வதத எனமும் காணிகளில் ஏற்குரைய 23-9 பர்சல விசாக முனா எல்லை 3-11-52 ல் எடுக்கப்பட்ட A. 1195 ம் இலக்க பிரதம படத்தில் 1ம், 2ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 2 ந் தேதி காலை 9 மணிக்கு குருணகல் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணகல் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழிமீ 3 ந் உ.

என். என். டி. ஜில்லா,
வட மேற்கு மாகாண அரசாட்சி ஏசனரேக்காக.

இலக்கம் LA 7481/J/R/1841.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணகல் இலத்திரிக, ஹிரியால. அட்பட்டு, கலடெனவெவ பகுதி, தமன்னேகும் கிராமத்தில் 2௪. 3௫௪. 26௫. விசாலம் உள்ள விரந்தகறுமுல்வத்தத எனமும் 2,881 ம் பிரதமபடததுக்கு 1 ம் இணைப்பதத்தில் 82 ம், 83 ம் துண்டுகளாக அளந்து காட்டப்பட்டுள்ளது.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 2 ந் தேதி, காலை 10 மணிக்கு குருணகல் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 26 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணகல் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழிமீ 3 ந் உ.

என். என். டி. ஜில்லா,
வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனரேக்காக.

இலக்கம் LA 7576/J/R/2088.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பரிசாக தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியாா எண்ணியிருக்கிறா்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணகல் இலத்திரிக, தம்பதெனி அட்பட்டு, நாரமமல பகுதி, நாரமமல எனமும் கிராமத்தில் இஸ்வேடியவதத அல்லது கெவலனனேகொட்டுவ எனமும் காணியில் 5௪. 0௫௪. 03-௫௫. விசாலமுள்ள காணி 221 ம் இலக்க பிரதமபடததுக்கு 6 ம் இணைப்பதத்தில் 18 ம் துண்டாக அளந்து காட்டப்பட்டுள்ளன.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 16 ந் தேதி, காலை 10 மணிக்கு குருணகல் கச்சேரியில் எனமுனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மாதம் 9 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

குருணகல் கச்சேரி,
1952 ம் ஆண்டு (டிசெம்பர்) மாகாழிமீ 5 ந் உ.

என். என். டி. ஜில்லா,
வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனரேக்காக.

இலக்கம் LA 7663/3/1/2574.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

குருணாகல் டிஸ்திரிக், தம்பத்தெனி அட்பட்டு, உடுகலு கிழக்கு கோறன் அந்தராபொல எனனும் கிராமத்தில் தம்படியேன அல்லது கலஉட பில்லேவயும், கொல்கஹமுல்வேனையும் எனனும் காணிகளின் எறக்குறைய 0 ஏ. 3 றா. 19.1 ப. விசாலமுள்ள ஒரு பாகம், 436 ம் இலக்க பிரதமபட்டதிற்கு 1 ம் இணைப்பட்டதில் 96 ம் 97 ம் துணைகளாக அளந்து காட்டப்பட்டுள்ளன

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 16 ந் தேதி, காலை 10 மணிக் கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (மாச) பங்குனி மாதம் 9 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

குருணாகல் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழிபீர் 8 ந் உ.

என். என். டி. ஜில்லா,

வடமேற்கு மாகாண அரசாட்சி ஏசனடுக்காக

இலக்கம் LRO/APL 303/3/LLD/2756/LG/33.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்ட தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

பிரதமபட்ட இலக்கம் A 727. கிராமம்—பட்டவல.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.	
1	அலவதுகனதேவேன அல்லது வல்கொத்துவேவேன அல்லது மஹாவல்கொத்துவேவேன அல்லது துத்திரி பிறறிய மஹாவல்கொத்துவேவேன	மண சுவரையும் ஓட்டுக் கூரையையுமுடைய வீட்டையும், 50 வருஷ 2 பலா மரத்தையு முடைய 40 வருஷ நப்பரும், 40 வருஷ தென்னத் தோட்டமும்	ஹிங்குல மாவலல வாகி யான் ஓ. எஸ். எம்.	4 2 12	
2	ஷே	40 வருஷ நப்பர், 40 வருஷ 2 தென்னை, 40 வருஷ 22 நப்பர், 20 வருஷ 9 பாக்கு மரங்களையுடைய தோட்டம்	ஷே	0 1 11	
				மொத்தம்	4 3 23

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 27 ந் தேதி, காலை 9 மணிக் கு மாவலல விடுதிவீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 20 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கேகாலைக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழிபீர் 5 ந் உ.

எம். ஜி. வி. பி. டபிளவு. சமறசிங்கலு,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு

இலக்கம் LRO/APL/708/3/LLD/2769 LG/32.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் சட்ட தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எனணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

கடைசிக் கிராமபட்ட இல 127 க்கு அணைக்கப்பட்ட இல. 6 கிராமம்—ஹேவாதிவெல.

துணடு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம்.	
779	காலகாஹமுல்வேன	30 வருஷ தோட்டம்	சியம்பலங்கொமுவு, ஹேவாதிவெல வாகியான ஏச டானியல.	0 1 4	
780	ஷே	ஷே	ஷே	0 0 8	
781	ஷே	ஷே	ஷே	0 0 3	
782	ஷே	ஷே	ஷே	0 0 2	
				மொத்தம்	0 1 17

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 29 ந் தேதி, காலை 10.30 மணிக் கு நம்புக்கண சேக்கியூட் பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக் குள்ள உடநதைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 22 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கேகாலைக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழிபீர் 5 ந் உ.

எம். ஜி. வி. பி. டபிளவு. சமறசிங்கலு,

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனடு.

காணி மீட்டற் சட்டம்

(இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விலைக்கதை குறிப்பிடுக) LD 1186 (LRO/APL/4149, 4149 A)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்கும் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்படவேண்டும என்று காணிக் கொடிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிப்பண்டா புலங்கலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யெனறுக்குறப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதிபீர் 20 ந் உ.

பீ. பி. புலங்கலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

அட்டவணை.

பிரதமபட இலக்கம் A 1,799 கிராமம்—டெலிவெல

துணடு.	காணியின பெயர்	விபரம்	உரிமை கேட்பவர பெயர்	விசாலம். ஏ. நூ. ப
1	பட்டதொடகநதூரஅஸைமேகநதூர	நெல்வயலும், சேனையும்	ஜி. ஏ ஜோன சிங்கே, புருகசைட, ஹலகிரௌஜயா	0 1 32
2	பட்டதொடகநதூரகும்புர	நெல்வயல்	எல் ஜி. சதுஇனயா, குமப்கமுவ	0 2 7
3	ஷெ	நெல்வயல், சில கழுகு மரங்கள	ஷெ	0 1 34
மொத்தம் ..				1 1 33

Q 4400/LRO/APL 5405

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வரசித்தது) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி கட்டளைப்படி.
எல். எவ. அமரசிங்ஹு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1952 ம் (ஒக்டோபர்) ஐப்பசிமீ 29 ந வ.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A 3,214. கிராமம்—அத்தியூய

துணடு.	காணியின பெயர்	விபரம்.	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
1	டவத்தகஹவத்த	கைவிடப்பட்ட இருலோகம் எடுக்கும் இடத்தின் பகுதிகள், மிசிலா வெலமின பெரேரு நீ றண 5 வருஷங்களுள்ள 2 கஜ் மரங்களும், 1 டொம்பவும், சிங்ஹ ஹாமினெ, டொன ஜேமஸ் 10 வருஷங்களுள்ள 1 ஹலமிலஸ் மரமும், 1 பாகு மரணசிங்ஹு மேலப்பாதது, மல்ல மரமும், 35 வருஷங்களுள்ள தெனீன மரங்களும் முள்ள, பாணநதூர்		0 2 23
2	ஷெ	கைவிடப்பட்ட இருலோகம் எடுக்கப்படும் இடத்தின் பகுதி கள், 35 வருஷங்களுள்ள 1 மீமரமும், 11 தெனீன மரங்களும் அடங்கிய தோட்டம்	ஷெ	0 0 17
3	விறலுக்கஹவத்தஹிற அல்லது டெலிகஹலிற்ற	35 வருஷங்களுள்ள 1 தெனீனயுள்ள தோட்டம்	ஷெ	0 0 3
4	ஷெ	கைவிடப்பட்ட லோகம் எடுக்கும் இடம், 2 வருஷங்க ளுள்ள 1 கொத்தன மரம், 5 வருஷங்களுள்ள 1 கஜ் மரம், 35 வருஷங்களுள்ள 35 தெனீன மரங் கள் அடங்கிய தோட்டம்	ஷெ	0 1 16
மொத்தம் ..				1 0 19

இல. Q 4440/LRO/APL/5756.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புருசிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வரசித்தது)-குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி கட்டளைப்படி.
எல். எவ. அமரசிங்ஹு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,
1952 ம் (செப்டம்பர்) புரட்டாதிமீ 25 ந வ.

அட்டவணை.

ஆரம்பபட இலக்கம் A 3,237. கிராமம்—பொல்லோகல்.

துணடு.	காணியின பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர பெயர்.	விசாலம். ஏ. நூ. ப.
1	ஓவிறவத்த	குளியின பகுதியும், நிரந்தரமற்ற 1 கட்டிடமும் உள்ள 30 வருஷங் களுக்கு மேற்பட்ட தெனீன தோட்டம்	மிசிலா: ஏ. ஏ. மகசி நோனூ, தும்பண, ஹத்தறலியட்ட, கல் கெற்ற	0 2 15-5
2	ஷெ	குளியின பகுதியும், ஒற்றடிப்பாதையும், 10 வருஷங்களுள்ள 1 கப்பொக் கும், 4-8 வருஷங்களுள்ள 2 பாகு மரங்களும், 5 வருஷங்களுள்ள 1 தெனீன மரமும், 15 வருஷங்களுள்ள 3 தெனீன மரங்களும், 40 வருஷங்களுள்ள 3 தெனீன மரங்களும் அடங்கிய தெனீன தோட்டம்	ஷெ	0 0 10-1
3	ஷெ	30 வருஷங்களுக்கு மேற்பட்ட தெனீன தோட்டம்	ஷெ	0 0 25-0
4	ஷெ	30 வருஷங்களுக்கு மேற்பட்ட தெனீன தோட்டம், குளியின பகுதியும்	ஷெ	0 0 14-4
மொத்தம் ..				0 3 25-0

LA 7688/LRO/APL 5572/J/LLD/2796.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (ஓ) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 30 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எப். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை

துண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
310	இலக்க பிரதமப்படத்துக்கு 3 மீ இணைப்படும்.	கிராமம்—வொஹொ	விசாலம்.
81	கொமலியத்தேமுள்ள சும்புறவும், 10-20 வருஷமுள்ள 12 தெனையும், யக்கவில, வெரஹொ, திக்கஹ ஆராயிலிருக்கும் மீமதி	உரித்தாளியின் பெயர்	எ. ரூ. ப.
	கொமலியத்தேமுள்ள சும்புற கஜுவும், பாக்குமரங்களும, நெல பி. என். அத்தையக்கஹாமினே என்று சொல்லப்படு		2 0 15
	பிள்ளேவ வயலும்	கிறது	
82	கொமலியத்தேமுள்ள சும்புற நெல்வயல்	ஷெ	0 0 3
			மொத்தம் .. 2 0 18

LA. 7693/LRO/APL/5725/J/LLD/2777.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (ஓ) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எப். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,186. கிராமம்—யக்கவில.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர், பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	ஹீடினவத்த தற்காலிகமான மண் ஒலைமீடும் அடங்கிய பழைய நாரம்மல, யக்கவிலிலிருக்கும் தென்னந் தோட்டம்	எ. எம். கபுறஹாமி என்று சொல்லப்படுகிறது	0 2 39

LA 7691/LRO/APL 3678/J/LLD/2803.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (ஓ) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 30 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எப். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

1213 ம் பிரதம படத்துக்கு 1 ம் இணைப்படும். கிராமம்—கிரிமுன.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
449	தல்கஹாமுலஹேன அல்லது 25-35 வருஷமுள்ள தென்னந் குருகூகல், தொரடியாவயிலிருக்கும் யாரா பதினென்னஹொகே கொடுவேகும்புறேவத்த தோட்டம்	ஐயதுகுக என்று சொல்லப்படுகிறது	3 2 0

LRO/APL 1053/J/LLD/2766

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணியும் காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5(1)ம் பிரிவின்கீழ் (இதைக் குறித்த சட்டத்தின் 3(5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பகிரங்க தேவை யென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1952 ம் (ஓ) (ஒக்டோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

அட்டவணை.

குண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கொன்தெனவாத் தோட்டம் தேயிலை 20-40 வரலும்	நவலப்பிறறிய கொன்தெனவா தோட்டத்தில் சந்தனம் சகோதரர்கள்	3 3 20
2	ஷே .. 40 வருஷத் தேயிலை கற்பாறைகளைபுடையது	ஷே	0 0 30
மொத்தம்			4 0 10

LRO/APL 1053/J/LLD/2770

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

நிலமும், நிலவிரித்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசாக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ௨௭ (சுக்ரோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப் பட இலக்கம் A 1,703. கிராமம்—புற்றுனுபிறறியா.

குண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	ஒவிறைக்கும்புற .. நெற்காணி ..	நாவலப்பிறறியா, கொன்தெனவா தோட்ட சந்தனம் சகோதரர்கள்	1 0 11
2	ஷே ..	ஷே	0 0 16
3	ஷே .. நெற்காணியும் பத்தையும்	ஷே	0 2 37
மொத்தம்			1 3 24

LRO/APL 2050/J/LED/2751

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசாக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ௨௭ (சுக்ரோபர்) ஐப்பசிமீ 22 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப் பட இலக்கம் A 1857. கிராமம்—மடதெனியா.

குண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	அனுபொத்தும்புற .. நெற்காணி ..	கட்டுகல்தோட்ட, பூஜாபிறறிய, மடதெனியாவிலுள்ள அனுத்தெற காவடியா	0 1 3

LRO/APL 2284/J/LLD/2773.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணையில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசாக தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ. பி. புலங்குலம்,
நிலம், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எவ். அமரசிங்கு,
நிரந்தரக் காரியதரிசி.

கொழும்பு,

1952 ம் ௨௭ (சுக்ரோபர்) ஐப்பசிமீ 23 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப் பட இலக்கம் A 1,847. கிராமம்—வறக்கவா (பகுதி).

குண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
2	பனவத்தும்புறவத்த .. 40 வருஷத்துக்கு மேற்பட்ட நெற்காணியும், தற்காலிய .. நாவலப்பிறறிய, கொன்தெனவிலுள்ள ஓர் சந்தனம், கட்டுக்கினறும்	நாவலப்பிறறிய, கொன்தெனவிலுள்ள ஓர் சந்தனம்	2 2 9
3	ஷே .. 40 வருஷத்துக்கு மேற்பட்ட நெற்காணியும், தேயிலையும்	ஷே	0 2 10
மொத்தம்			3 0 19

இல. LRO/APL 918/J/LLD/2779.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி, பஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான்கு ஆண்டுகள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசீலனை தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின்கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இதனால் பிரகடனம் செய்ய இன்றேன.

கொழும்பு,

1952 ம் ஆண்டு (ஒக்டோபர்) ஐப்பசி 24 ந் உ.

அட்டவணை. ஆரம்பப்பட இலக்கம் A 1,796. கிராமம்—புறனகம், கப்புக்கொருவேகம்மெத்த.

பீ. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.
எஸ். எஸ். அமரசிங்கம்,
நிரந்தரக் காரியதரிசி.

காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம்.
1 மனத்தனவலகுலவலினேன்குடிபுறே, பாலகா	கொட நெற்காணி	அக்குறன், பறனகம், பறனகுறுவே றடனயக்க முதி யானசலாகெதற பண்டாற, மொஹொற்றி முதியான செலாகே கருணாடனூ, மேற்படி அமறவனசா, மேற்படி பதமாவதி, மேற்படி பவாவதி	0 0 37

இது சம்பந்தமான கடிதங்களில் இவ்விவகத்தை குறிப்பிடுக. LD 1186 (LRO/APL 4149, 4149 A)

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்.

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
(2) அக்காணியை எடுத்துக்கொள்ளுவதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
(3) அக்காணியில் உரித்துக் கோரும் ஓவ்வொருவரும்—
(அ) நோடுகமமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 23 ந் திகதி, முற்பகல் 10 மணிக்கு எனது முன்னிலையில் நுவரெலியாக கச்சேரியில் பிரசன்னமாகியும்,
(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 15 ந் திகதிக்குமுன் எமக்கு எழுத்துமூலம் அறிவிகக் வேண்டுமென்றும், புறனகப்பாடு பியனகே விக்கா அலெக்சாந்தரா ஜஸ்டிஸ் பூணவனச சேனர்தன், நுவரெலியா டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுனா ஆகிய நான்கு ஆண்டுகள் இதனால் அறிவிக்கின்றேன.

நுவரெலியாக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (நவம்பர்) கார்த்திகை 27 ந் உ.

அட்டவணை

பிரதமபட்டின இல. A 1,799. கிராமம்—தெலிவெல்.

வி. ஏ. ஜே. சேனர்தன்,
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசுனா.

காணியின் பெயர்.	விபரம்.	சொந்தக்காரரின் பெயர்.	விசாலம்.
1 பட்டதொட்டகநதூர், அலவெதுமரும்புர	நெல்வயலும் சேனையும	ஜி. ஏ. ஜோன சிங்கோ, புறுக்கயிட்ட, ஹல்கிரேயே	0 1 32
2 பட்டதொட்டகநதூரகும்புர	நெல்வயல்	எஸ். ஜி. சதுஜேனயா, கும்பலகமுவ	0 2 7
3 ஷே	நெல்வயல், சில கழுக்குளம்	ஷே	0 1 34
மொத்தம்			1 1 33

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல். இல. LA. 989/LRO

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டும் சட்டத்தின் பொருட்டு இதனகத்துள்ள அட்டவணியில் விபரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணியைப் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
(3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—
(அ) நோடுகமமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் மாதம் 5 ந் திகதி, காலை 10 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,
(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும், தாம் நஷ்ட ஈடு கோரும் விபரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விபரத்தையும் 1953 ம் ஆண்டு (ஜனவரி) தை மாதம் 23 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலமாக எமக்கு அறிவிகக் வேண்டுமென்றும், வடமாகாணத்தின் அரசாட்சி ஏசுனா, பீ. ஜே. ஹட்சன் ஆகிய நான்கு மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இதனால் அறிவித்தல் செய்கின்றேன.

யாழ்ப்பாணக் கச்சேரி,

1952 ம் ஆண்டு (டிசம்பர்) மாகழி 5 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இல. 1 756. கிராமம்—உரும்பிராய்.

பீ. ஜே. ஹட்சன்,
வடமாகாண அதிபர்.

காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளரின் பெயர்.	விசாலம்.
1 கணபதியாப்புலம்	மாற்று செய்கைப் பயிர்கள், புகையிலை, மரவெள்ளி, 3—5 வருட வயதுள்ள வடலிகள், தென்னங்களுக்கள் 3 மாதம், வாழைகள், சீமேந்திரை கட்டப்பட்ட இன்றறில் அரைவாசியும் உள்ள தோட்டம்	(1) எம். கணகரத்தினம், (2) ஆர் கந்தையா இருவரும் கோண்டாவில் மேற்கு, கோண்டாவில்	0 2 35
2	ஷே	ஷே	0 2 38
மொத்தம்			1 1 33

NOTICE

IT is hereby notified for general information that in view of the Christmas Holidays all notices and advertisements for publication in the Government Gazette of December 26, 1952, should reach the Government Press before 12 noon on December 22, 1952.

Government Press,
Colombo, December 12, 1952.

BERNARD DE SILVA,
Government Printer.